

# திறவர் செந்தமிழ்

க. சோமசுந்தரப்புலவர்

நந்தன — பங்குணி

திருச்சிற்றம்பலம்

# திறவர் செந்தமிழ்

## கடவுள் வணக்கம்

விளாயகர்

முத்தண்ண வென்று முறைகூறிக் கும்பிடுவேன்  
காத்தென்னை யாள்க் கரிமுகவா—கோத்தவினை  
மாமலங்கள் போக்கு மனிக்கின்கினிச்சரணத்  
தாமரைகள் என்றலையிற் றந்து.

முருகன்

அஞ்ச முகத்தவர் கொஞ்சி முகந்திடும்  
ஆறு முகப்பதுமம் \*  
அத்தி முகத்தர் மனத்தி வினித்திடும்  
ஆற்றிரு கண்வேழும்  
கொஞ்ச மொழிக்குற வஞ்சி முலைக்கொழு  
கொண்டுழு திடுகோடு  
குஞ்சரி சஞ்சரி கந்தொடர் மஞ்சரி  
கொண்டலை யண்டர்தரு  
செஞ்சர ணஞ்சர ஜென்றுல கந்துதி  
தேவி மனிக்குழவி  
தேவர்கள் மனிமுடி யசரர்க ஸடிபணி  
தீரகு மாரசிவம்  
நெஞ்சினி லென்று நிறைந்தொளி தந்திடு  
நீல மயிற்கதிரோன்  
நேரலர் தமையடு வேலா யுதமெமை  
நின்று புரந்திடுமே.

நாமகள்

பொன்னாரும் பசங்கினியே யேழிசைகள் புகலும்  
பூங்குயிலே மலையமலை பொலியவரு மயிலே  
பன்னாஞ்ச தவமிருக்கும் முளிவருக்கு மெட்டாப்  
பழங்கலையின் களஞ்சியமே பாவலர்கள் நிதியே  
யெந்நாளு மென்னுளத்திற் பிரியாம விருந்தே  
யினியகவி மழைபொழியும் ஞானவர முகிலே  
அன்னையென் ஞாருயிரே யுயிர்க்குயிரா யமரு  
மற்புதமே பொற்பதங்க ஸடைக்கலந்தந் தருளே

## 1. தாடி யறுந்த வேடன்

இலங்கையிலுள்ள விந்தனைக் காட்டிலே ஒரு வேடன் வாழ்ந்து வந்தான். அவன் உறுதியான உடம்பு உடையவன். அவனுக்கு நீண்ட தாடி இருந்தது. அவன் ஒரு நாய் வளர்த்தான். அதன் பெயர் வீமன். மான் மரை, முயல், அணில் முதலிய விலங்குகளை வேட்டையாடிப் பிடிப்பதற்கு வீமன் உதவி செய்யும். ஒருநாள் அவன்வேடன் அணில் வேட்டையாடினான். அப்போது அவனுடைய தாடி அறுந்து போயிற்று. அஃது எப்படி யறுந்ததென்று படிப்போம்.

ஊட்டுவேன்-உண்ணச்செய்வேன்.

தேமா-இனிப்பான மாம்பழந்தரும் ஒருசாதி மா.  
உச்ச சகு-நாயை ஓடத்துஞ்சிவிடும் குறிப்பு.

வீமா ! வீமா ! ஓடி வாவா—அணில்  
வேட்டை ஆடிப்பிடித் தூட்டுவேன் வாவா  
தேமா மரத்திற் பதுங்கி—மாங்காய்  
தின்னும் அணிலைப் பிடிப்போம் ஓதுங்கி  
மரத்தில் இருந்து குதித்தே—அடடா  
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே பார்ப்பார் !

துரத்திப் பிடிபிடி வீமா—உச்ச  
சகு அணில் எம்மைத் தப்பியும் போமா  
பொந்துக்குட் புகுந்தது வீமா—உந்தப்  
புறத்தில்நில் அந்தப் புறத்தினில் வருவேன்  
அந்தோ என் தாடியை விடுவாய்—அந்த  
அணில் தப்பி ஓடிய தையையோ கெடுவாய்

பிறருக்குத் தீமைசெய்யாத உயிர்களைக் கொலை  
செய்யக்கூடாது. அச்செயல் தனக்கே துயரந்தரும்.

## 2. அம்புலி

எங்கேயெங்கே ஒடுகிறுய்	—அம்புவியே
நான் கடல்மேல் ஒடுகிறேன்	—பிள்ளைகளே
ஆரிடத்தில் அன்புடையாய்	—அம்புவியே
அன்பர்மேலே அன்புடையேன்	—பிள்ளைகளே
ஓடிஓடித் திரிகிறுயே	—அம்புவியே
உறக்கமில்லை யோவுனக்கும்	—அம்புவியே
உறக்கமொரு நாளுமில்லைப்	—பிள்ளைகளே
அழுவதுபோல் முகங்கருகி	—அம்புவியே
அன்றைக்கன்று வெளிறுவதேன்	—அம்புவியே
அன்புமக்கென் மீதிருக்கிற	—பிள்ளைகளே
அதனைமட்டுங் கேட்டிடாதீர்	—பிள்ளைகளே
என்பிதாவின் சொற்படியேயே	—பிள்ளைகளே
எப்பொழுதும் நடந்திடுவேன்	—பிள்ளைகளே

### 3. கடவுள்

வரதராசன், செந்திநாதன் என்னும் இரண்டு சிறுவரும் கடவுள் இருக்கும் இடமும், அவர் இல்லாத இடமும் பற்றிச் சல்லாபஞ் செய்கின்றனர்.

**வரதராசன் :**

மலர்ந்த முகமுங் குளிர்ந்த விழியும்  
வாயிற் சிரிப்பும் மனத்திலே  
கலந்த மகிழ்வு மாக நீவரும்  
காரண மென்ன தோழனே !

**செந்திநாதன் :** (ஒரு பழத்தை எடுத்துக் காட்டுகிறுன)

மாம்பழம் நல்ல மாம்பழம் அப்பா  
வாங்கித் தந்த மாம்பழம்  
மாம்பழம் இது காணக் காண  
வாயி ணிக்கிற மாம்பழம்.

மாம்பழ மிவை கிடைத்த படியால்  
மகிழ்வி நேரு வருகிறேன்  
தீம்பழ மினதைச் சீவி வெட்டிச்  
சிரித்துச் சிரித்துத் தின்னுவோம்.

தின்னுவோம் வா தின்னுவோம் வா  
சீவிச் சீவித் தின்னுவோம்  
பொன்னு ருண்டை போல நல்ல  
புதுமை யான மாம்பழம்.

**வரதராசன் :**

தின்ன வருவேன் தின்ன முன்னம்  
தெய்வந் தொழுது தின்னுவோம்  
என்ன செய்யினும் முன்னஞ் செய்வது  
இதுவே அன்னை கட்டளை.

**செந்திநாதன் :**

அன்பு மிகுந்த அண்ணு இந்த  
அருமை யான மாம்பழம்  
இனப முடனே தருவேன் தெய்வம்  
இருக்கு மிடத்தைக் கூறுவாய்.

**வரதராசன் :**

துதிக்குங் கடவுள் இருக்கு மிடத்தைச்  
சொல்லக் கேட்ட தோழனே !  
துதிக்குங் கடவுள் இல்லா இடத்தைச்  
சொன்னால் நானே தருகுவேன்

எங்கு மிருப்பர் யாவு மறிவர்  
இல்லா விடங்கள் இல்லையே  
எங்கும் வருவர் இனபந் தருவர்  
எம்மை யாருங் கடவுளே.

## 4. தாலாட்டு

ஆராரோ ஆரிவரோ

ஆராரோ ஆரிவரோ

திருஞ் சிறப்புந் திருவும் பெருகவந்த  
ஆரும் விரும்பும் அருமருந்தே கண்வளராய்

—ஆரா.

முத்தே பவளமே முழுமதியே எம்முடைய  
சித்தம் மகிழுந் திரவியமே கண்வளராய்

—ஆரா.

தெள்ளமுதே தேனே தெவிட்டா நறும்பாகே  
உள்ளங் குளிரவரும் ஓவியமே கண்வளராய்

—ஆரா.

மாமி அடித்தாளோ மாமார் ஏசின்ரோ  
பூவிற் சிறந்தசெல்வப் புத்தமுதே கண்வளராய்—ஆரா.

பாலாற் குறையுண்டோ பஞ்சணையாற் பஞ்சமுண்டோ  
மேலான அன்பே விழிழிழிக் கண்வளராய் —ஆரா.

பொன்னே உறங்காய் புதுமணியே கண்ணுறங்காய்  
கண்ணே உறங்காயென் கண்மணியே கண்ணுறங்காய்

—ஆரா.

## 5. வெண்ணிலா

இருவிளக்கு-குரியனும் சந்திரனும்.

விசும்பு-ஆகாயம்.

தூயவொளி-வெண்மையான வெளிச்சம்.

ஒண்ணிரண்டு-பதினாறு.

கலை-சந்திரனின் பாகம்.

அமுதவொளி-குளிர்ந்த இனிய வெளிச்சம்.

இருவிளக்கில் ஒருவிளக்காம் வெண்ணிலாவே.

இராக்காலத் தொளிகொடுப்பாய் வெண்ணிலாவே

சூரியன்போய் மறைந்தபின்பு வெண்ணிலாவே  
தூயவொளி பரப்பிடுவாய் வெண்ணிலாவே

தயிர்க்கடலில் வெண்ணென்போல வெண்ணிலாவே  
தனிவிசும்பிற் றவழ்ந்திடுவாய் வெண்ணிலாவே

பெண்கள்முகம் போல்வருவாய் வெண்ணிலாவே  
பிறையாகி வளர்ந்திடுவாய் வெண்ணிலாவே

எண்ணிரண்டு கலையுடனே வெண்ணிலாவே  
எழுந்துநிலாப் பொழிந்திடுவாய் வெண்ணிலாவே

வளர்ந்துபின்பு தேயந்திடுவாய் வெண்ணிலாவே  
வறுமைசெல்வ முனக்குமுண்டோ வெண்ணிலாவே

ஒருநாளில் மறைந்திடுவாய் வெண்ணிலாவே  
ஒளியின்றி வாடுவமே வெண்ணிலாவே

அமுதவொளி பரப்பிவரும் வெண்ணிலாவே  
அன்புடனே வாழியென்றும் வெண்ணிலாவே.

## 6. பவளக்கொடி

யாழிப்பாணத்தின் வடபகுதியிலே பருத்தித்துறை என்னும் ஓர் ஊர் உண்டு. அங்கே பவளக்கொடி என்னும் சிறுமி ஒருத்தி இருந்தாள். அவள் பருத்தித் துறைச் சந்தையிலே பால்விற்று வாழ்பவள். பேராசை யுடையவள். அரியமலர் அம்புசம் பூமணி பொற்கொடி முதலியோரும் அவளைப்போல அந்தச் சந்தையிலே பால் விற்பவர்கள். ஒருநாள் பவளக்கொடி சந்தைக்குப் பால் கொண்டுபோனான். போகும்போது தனது பேராசைக்கு ஏற்றபடி மனக்கோட்டை கட்டினான். அவளது மனக்கோட்டை எப்படி முடிந்ததென்பதை இப்பாட்டிலே படித்து அறிவோம்.

மனக்கோட்டை-வீணை எண்ணம்.

அடுத்ததுயர்-சேர்ந்ததுண்பம்.

மாது-பெண்பிள்ளை.

இரண்டைஞ்சு-பத்து

வன்னச்சேலை-அழகிய சேலை.

மாதுளம்பூத் தொப்பி-மாதுளம்பூ நிறமான சிவப்புத் தொப்பி.

தொடுத்து-தலையில் அணிந்து.

சுந்தரி-அழகிய பெண்,

வடிவழகு-மிகுந்த அழகு.

பருத்தித்துறை யூராம்  
பவளக்கொடி பேராம்  
பாவைதைன யொப்பாள்  
பாலெலுத்து விற்பாள்  
அங்கவட்கோர் நாளில்  
அடுத்ததுயர் கேளிர்

\* \* \*

பாற்குடன் சுமந்து  
பைப்பைய நடந்து  
சந்தைக்குப் போம்போது  
தான்னினைந்தாள் மாது :-  
‘பாலையின்று விற்பேன்  
காசைப்பையில் வைப்பேன்’

\* \* \*

முருகரப்பா வீட்டில்  
முட்டைவிற்பாள் பாட்டி  
கோழிமுட்டை வாங்கிக்  
குஞ்சக்குவைப் பேனே  
புள்ளிக்கோழிக் குஞ்ச  
பொரிக்குமிரண் டைஞ்சு  
குஞ்சகள் வளர்ந்து  
கோழியாகும் விரைந்து  
விரைந்துவளர்ந் திடுமே  
வெள்ளைமுட்டை யிடுமே

\* \* \*

முட்டைவிற்ற காசை  
முழுமுடைமெடுத் தாசை  
வன்னச்சேலை சட்டை  
மாதுளம்பூத் தொப்பி  
வாசனை செருப்பு  
வாங்குவேன் விருப்பு

\* \* \*

வெள்ளைப்பட்ட டுடுத்து  
மினுங்குதொப்பி தொடுத்துக்  
கையிரண்டும் வீசிக்  
கதைகள் பல பேசிச்  
சுந்தரிபோல் நானே  
சந்தைக்குப்போ வேணே

\* \* \*

அரியமலர் பார்ப்பாள்  
அம்புசமும் பார்ப்பாள்  
பூமணியும் பார்ப்பாள்  
பொற்கொடியும் பார்ப்பாள்  
சரிகைச்சேலை பாரீர்  
தாவணியைப் பாரீர்  
வன்னச்சட்டை பாரீர்  
வடிவழகு பாரீர்  
என்றுயாரும் புகழ்வர்  
என்னையாரோ இகழ்வர்  
பாரும்பாரும் என்று  
பவளக்கொடி நின்று  
சற்றுத்தலை நிமிர்ந்தாள்  
தையலென்ன செய்வாள்

\* \* \*

பாலுமெல்லாம் போச்ச  
பாற்குடமும் போச்ச  
மிக்கதுய ரோடு  
வீடுசென்றான் மாது  
கைக்குவரு முன்னே  
நெய்க்குவிலை பேசேல்.

## 7. ஆடிப்பிறப்பு

ஆடிமாதத்தின் முதல்நாள் ஆடிப்பிறப்பு எனப்படும். ஆடிப்பிறப்புத் தமிழ்மக்கள் கொண்டாடும் பெருநாள் களுள் ஒன்று. அந்நாளில் இனிப்புக்கூழ் காய்ச்சவர்; சுவையுள்ள கொழுக்கட்டை யவிப்பர். மா, வாழை, பலா ஆகிய முக்கணிகளும் தேடிக்கொள்வர். இவைகளைல்லாவற்றையும் வீட்டிலுள்ள தாய்மார் தங்கள் இல்லுறை தெய்வங்களுக்குப் படைத்து வழிபாடு செய்வர்.

இங்கே ஒரு தமிழ்ச் சிறுவன் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டத்தைப் பாடிமகிழ்கின்றன. தன் தோழர் களையெல்லாம் அழைத்து, ‘நாளைக்கு ஆடிப்பிறப்பு; அதற்காகப் பள்ளிகள் விடுதலை; கூழுங்குடித்துக் கொழுக்கட்டையும் தின்று மகிழ்வோம், வாருங்கள்’, என்று சொல்லிப் பாடுகின்றன.

தோண்டி-ஒருவகைப் பாத்திரம்.  
வில்லை-வட்டவடிவம்.  
வெல்லம்-சருக்கரை.

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை  
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே !  
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்  
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே !

பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்தெற்  
பச்சையரிசி இடித்துத் தெள்ளி  
வாசப் பருப்பை அவித்துக் கொண்டுநல்ல  
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே  
வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து  
தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்  
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி  
வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்  
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பனோ  
பார்க்கப் பார்க்கப்பசி தீர்ந்திடுமே.

ழுவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி  
போட்டுமா வுண்டை பயறுமிட்டு  
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவன்  
மணக்க மணக்கவா ஷுறிடுமே.

குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை குடியே  
குத்துவிளக்குச் கொளுத்தி வைத்து  
அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை  
ஆடிப் படைப்பும் படைப்போமே.

வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே  
வந்து மடித்ததைக் கோவிக்கொண்டே  
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க  
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல  
மாவின் பழத்தை அறுத்துத்தின்போம்  
கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்  
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை  
ஆனந்த மானந்தந் தோழர்களே !  
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்  
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே !

## 8. கத்தரி வெருளி

தோட்டங்களிலே உள்ள பயிர்வகைகளுக்குப் பிறராற் கண்ணூறு, நாலூறு வராமற் கூத்தற்கு வெருளி வைப்பது கமக்காரர் வழக்கம். அவ்வெருளியைக் கண்டு ஆடு மாடுகள் வெருண்டு ஒடும். காக்கைகள் கத்தும். சில வேளைகளிற் காய்கணிகளை இரவில் எடுக்க வரும் கள்வரும் பயந்து ஒடுவதுண்டு. நவாவிக் கிராமத்திலுள்ள ஒரு கமக்காரன் தனது தோட்டத்தில் ஒரு பெரிய வெருளி செய்து வைத்திருந்தான். அவ்வழியே சென்ற புலவர் அதைக்கண்டு வியந்து பாடினார்.

உறுமால்-தலைப்பாகை.

தேசு-ஒளி.

1

கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று  
காவல் புரிகின்ற சேவகா !—நன்று  
காவல் புரிகின்ற சேவகா !  
மெத்தக் கவனமாய்க் கூவியும் வாங்காமல்  
வேலை புரிபவன் வேறுயார் !—உன்னைப்போல்  
வேலை புரிபவன் வேறுயார் ?

2

கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல்  
காவல் புரிகின்ற சேவகா !-என்றும்  
காவல் புரிகின்ற சேவகா !  
என்னை உன்னைப்போல் இரவுபகலாக  
ஏவல் புரிபவன் வேறுயார் ?—என்றும்  
ஏவல் புரிபவன் வேறுயார் ?

3

வட்டமான பெரும் பூசினிக் காய்போல  
மஞ்சள்நிற உறுமாலைப்பார்!—தலையில்  
மஞ்சள்நிற உறுமாலைப்பார்!  
கட்டியிறுக்கிய சட்டையைப் பாரங்கே  
கைகளில் அம்பொடு வில்லைப்பார்!—இரு  
கைகளில் அம்பொடு வில்லைப்பார்!

4

தொட்டு முறுக்காத மீசையைப்பார்! கறைச்  
சோகிபோலே பெரும் பல்லைப்பார்!—கறைச்  
சோகிபோலே பெரும் பல்லைப்பார்!  
கட்டிய கச்சையில் விட்டுச் செருகிய  
கட்டை உடைவாளின் தேசுபார்!—ஆகா  
கட்டை உடைவாளின் தேசுபார்!

5

பூட்டிய வில்லுங் குறிவைத்த பாணமும்  
பொல்லாத பார்வையுங் கண்டதோ? — உன்றன்  
பொல்லாத பார்வையுங் கண்டதோ?  
வாட்ட மில்லாப்பயிர் மேயவந்த பசு  
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே—வெடி  
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே

6

கள்ளக் குணமுள்ள காக்கை உன்னைக்கண்டு  
கத்திக் கத்திக் கரைந்தோடுமே—கூடிக்  
கத்திக் கத்திக் கரைந்தோடுமே  
நள்ளிரவில் வருகள்வனுணைக் கண்டு  
நடுநடுங்கி மனம் வாடுமே—ஏங்கி  
நடுநடுங்கி மனம் வாடுமே

7

ஏழைக் கமக்காரன் வேளைக் குதவிசெய்  
ஏவற்காரன் நீயே யென்னினும்—நல்ல  
ஏவற்காரன் நீயே யென்னினும்  
ஆளைப்போலப் போலி வேடக்காரன் நீயே  
ஆவதறிந்தன னுண்மையே—போலி  
ஆவதறிந்தன னுண்மையே

8

தூரத்திலே யுனைக் கண்டவுட னஞ்சித்  
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம்— மிகத்  
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம்  
சேரச் சேரப் போலி வேடக்காரனென்று  
தெரிய வந்ததுன் வஞ்சகம்—நன்று  
தெரிய வந்ததுன் வஞ்சகம்

9

சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைபோல்  
தேசத்திலே பலர் உண்டுகாண்—இந்தத்  
தேசத்திலே பலர் உண்டுகாண்  
அங்கவர் தம்மைக்கண் டேமாந்து போகா  
அறிவு படைத்தனன் இன்றுநான்—உன்னில்  
அறிவு படைத்தனன் இன்றுநான்.

## 9. எலியுஞ் சேவலும்

(சிறுவர் சல்லாபம்)

தோய்த்து-உறையிட்டு.

மடைக்குலமாது-சமையற்காரி.

நலியாது-வருத்தாது

வினாவிசைக்குறிக்கேள்வி அடையாளம் (?)

மறவன்-வேடன்.

**நடிகர்:** தாய் எலி, சேய் எலி, பூனை, சேவல்.

### முதலாங் காட்சி

**சேய் எலி:**

வெய்யிற் கொடுமையம்மா ! மேனி வேர்க்குதம்மா !  
பைய உலாவிவரப் பரிந்துவிடை தாருமம்மா !

பொல்லாத வெப்பமம்மா ! புழுங்கி யவியுதம்மா !  
மெல்ல உலாவிவர விரும்பிவிடை ஈயுமம்மா !

**தாய் எலி:**

ஆசை மிகுந்த மைந்தா ! அன்பான கண்மணியே !  
மோசம் வரும்மகனே ! முற்றத்திலும் போக  
வேண்டாம்  
பொல்லாத துட்டர்மைந்தா ! புறத்தே பதுங்கிநிற்பர  
அல்லா தனபுரிவார் ஜயாநீ போகவேண்டாம்

**சேய் எலி:**

ஆண்பிள்ளை நானலலே ! அன்னைய் பயமுனக்கேன்  
வீண்பிள்ளை யாக்காதே விடையருளிச் செய்யுமம்மா !  
கும்பிட்டேன் அன்னையுனைக் குறுக்கேநீ மறிக்காதே  
வெம்பிப் புழுங்குமிங்கு வெளியேபோய் வருவை  
னம்மா !

**தாய் எலி:** மகனே ! ‘பெற்றமனம் பித்து ; பின்னை  
மனங் கல்லு’ என்பது போலப் பிடிவாதமாய்  
நீற்கிறுய். சரி, நீ நினைத்தபடி,

போய்வருவாய் என்மகனே !

புத்தியுடன் பத்திரமாய்

நீதிரும்பு மவ்வளவும்

நின்றுவழி பார்த்திடுவேன்—போய்வருவாய்

### இரண்டாங் காட்சி

**சேய் எலி:**

தொங்கிச் சுவரிற் குதிப்பேன்—மிகத்  
துரிதமாக ஓடித் துள்ளி மிதிப்பேன்  
அங்கு மிங்குமாக நடிப்பேன்—சுவைத்  
தருந்து முணவை மணந்து பிடிப்பேன்

ஆனந்த மான் வெளிச்சம்—மகிழ்  
வாக வுலாவுதற் கணுகுமோ வச்சம்  
தேனுந்து மாமலர் வாசம்—வரும்  
சில்லைன்று தென்றலும் மிகுந்தவுல் லாசம்

அடுக்களைப் புறத்திலே ஓடி—அங்கே  
அப்பழும் வெண்ணெயு மருந்துவென் தேடி  
எடுத்துக் கடித்துண்டு கொண்டு —மிக  
இன்புறுவே ஞேடி யன்னையைக் கண்டு.

### மூன்றாங் காட்சி

**பூனை:**

மாஅஅயோ—மாஅஅயோ—மாஅஅயோ  
மாஅஅயோ .....

முன்னெலும்பு நோக முதுகு மிகவலிக்க  
உள்ளம் நடுநடுங்க ஓங்கி யடித்தானே—மாஅஅயோ  
மெத்த வலிப்பெடுக்க மேனி நடுநடுங்க  
மத்தா லடித்தானே ! மனமிரங்கா மாபாவி  
—மாஅஅயோ

மெய்யொடிய மத்தால் வெடுக்கென் றடித்தவள்தன்  
கையொடிந்து மெத்தக் கலங்கானோ மாபாவி  
—மாஅஅயோ

### சேவல்:

பூனையரே ! பூனையரே ! புத்திமிகக் கலங்கிப்  
பாதிவிழி மூடிப் பாடுகிறீர் காரணமென் ?

காலைநக்கி நக்கியிரு கண்ணுமுக முந்துடைத்து  
வாலைக் குழைத்தனுங்க வந்த வருத்தமென்ன ?

### பூனை :

சட்டியிற் காய்ச்சிய் பாலைத்—தோய்த்துச்  
சமையற்காரி வைத்தாள் உறியதன் மேலே  
எட்டிப் பரண்மேலே தாவிக—குதித்  
தேறினேன் உறியினில் இனிதாக மேவி

பார்க்கப் பார்க்கப் பசிமீறும்—பசும்  
பாவின் மணத்தினால் வாய்மிக ஓஹும்  
ஆர்க்குங் காணுமலங் கிருந்தே—வெகு  
ஆனந்தமா யுன்டேன் அமுதொத்த விருந்தே

காண்பார்க் கௌன்று நினைத்தே—இரு  
கண்களை மூடியென் நாவை நனைத்தே  
மாண்பாக யானுண்ணும் போது—அங்கே  
வந்தானே அந்த மடைக்குல மாது

### செந்தமிழ்

சத்தப் படாமலே வந்து—மேலே  
தங்கி யருந்துங் களவினைக் கண்டு  
மத்தா லடித்தானே பாவி—உடல்  
வலிக்குதே ஐயையோ ! மறுகுதே யாவி

### சேவல் :

ஐயா ! களவு பொல்லாது—இதை  
அறியாது செய்ததால் வந்ததே தீது  
மெய்யா யடாதுசெய் தோரே—மிக  
வெம்பிப் படாது படுவார்கள் நேரே

### பூனை :

பொல்லாது குதொடு வாதும்—என்று  
புத்தி சொல்லவந்தீர் போய்விப் போதும்  
நல்லாய்ப் பசிக்குது காணும்—இனி  
நான்குப் போயிரை தேடுதல் வேணும்

### நாலாங் காட்சி

### பூனை

ஓகோ ! அங்கே ஓர் எலி வருகின்றது. அதை  
மெல்லப் பதுங்கியிருந்து பிடித்து உண்ணவேண்டும்.

எலியே நீ வருவாய்—எனக்  
கிரையாகவே வருவாய்

நலியா தென்பசி நானுனைத் தின்னுவேன்  
எலியே நீ வருவாய்

(பூனை எலியைப் பிடிக்கப் பாயும்பொழுது சேவல் கூவுகின்றது)

**சேவல்:**

கொக்கரூக்கோழி கொக்க ரூக்கோ கூழ  
மிக்கவெயில் இக்கணமே போது  
விண்ணும் மன்ணும் முடியிருள் வாஅஅ  
கொக்க ரூக்கோழி கொக்க ரூக்கோ கூழ

(எலி பயந்து தாயைக் கூப்பிட்டுக்கொண்டு ஒடுகிறது)

**சேய் எலி:**

ஓடி வருவாயம்மா உள்ளங் கலங்குதம்மா  
வாடி நடுங்குகின்றேன் வந்துபயம் தீருமம்மா  
மேவி ஒருவனம்மா விண்ணதிரச் சத்தமிட்டான்  
ஆவி அகத்ததோ புறத்ததோ அன்னயே வாரும்

(தாயைவிவந்து சேயைத்தழுவிக்கொண்டு வினாவுகின்றது)

**தாய் எலி:**

அன்பு மிகுந்த என் செல்வா—என்ன  
ஆபத்து நேர்ந்த தறிந்திடச் சொல்வாய்  
என்பு முரிந்திட வோடி—இங்கே  
இரங்கியே வந்தனை யேங்கியே வாடி

**சேய் எலி:**

கொண்டையி விரத்தந் தோய்ந்த  
கூரிய வாளொன் றுண்டு  
கண்டத்தி விரண்டு கத்தி  
கட்டியே தாங்கு மம்மா !  
சண்டைசெய் வீரன் போலச்  
சடசட வென்ற டித்து  
விண்டது பெரிய சத்தம்  
மெய்ம்மறந் தறிவு சோர்ந்தேன்

விடுவிடு என்றுகை தட்டி—அம்மா  
வினாவிசைக் குறிபோற் கழுத்தை வளைத்துக்  
கொடுமைசெய் கூற்றுவன் போல—வந்து  
கூவினதே ஒரு பொல்லாப் பிராணி

அல்லாது போன்றென் னம்மா—நான்  
அருமை யானவோர் தோழனைக் கண்டு  
நல்லசல் லாபங்கெய் வேனே—அதை  
நாசப் படுத்திய தேயப்பி ராணி.

என்ன ஓர் அருமையான பிராணி. பஞ்சபோல  
மெதுமையான மயிர். பளிங்குபோல இரண்டு கண்  
கள். சத்தப்படாமல் என்னை இருந்து பார்த்துச்  
சிரித்து என்னேடு ஏதோ பேச எழும்பியது. அடா!  
அந்த நேரத்திலே செவ்வரத்தம் பூப்போலத் தலையை  
யுடைய உந்தப் பொல்லாத பிராணி சத்தஞ் செய்து  
வெருட்டி விட்டதம்மா!

**தாய் எலி:**

கண்மணி போன்ற மகனே!—நீ  
கண்டு பயந்ததனை நன்றுரை செய்யின்  
வண்ண முடையசேவல்—ஒரு  
வஞ்சகமு மில்லாநல்ல செஞ்சோற் சேவல்

மற்றைப் பிராணி மகனே! எம்மை  
மறைவி விருந்து பிடித்துண்டு மகிழும்  
குற்ற முடைய பூனை—அதன்  
கோலத்தினால் மயங்கல் சாலத் தவறே.

(தாய் எலி சேயெலிக்குப் புத்தி புகட்டுகிறது)

கண்மணி யனைய என்னரு மகனே !  
 உண்மகிழ் வாக உரைப்பது கேட்பாய்  
 வெளிப்புற வேடப் பொலிவினை நோக்கி  
 உள்ளகத் தெண்ணம் உரைத்திடப் போமோ  
 பொல்லா மறவன் புதரினில் மறைந்தும்  
 மெல்லெனப் பறவையை வீட்டுதல் போல  
 நல்ல வேடம் தன்னிலை மறைந்து  
 அல்லன செய்யும் மாந்தரும் உளரே ;  
 கடுஞ்சொற் கூறி இனிமை பயக்கும்  
 நடுநிலை நண்பரும் பலருண் டதனால்  
 அகமும் புறமும் ஆராய்ந்து  
 தகுதி நண்பரைத் தான்கொள்ள முறையே.

## 10. விறகு வெட்டி

நாட்டுப்புறத்திலே நன்னியன் என்னும் விறகு வெட்டி ஒருவன் இருந்தான். அவன் பக்கத்திலுள்ள காட்டிலே விறகை வெட்டிப் பட்டினத்திலே விற்றுச் சீவிப்பான்.

ஒருநாள் அவன் ஒரு வாவிக்கரையிலே நின்ற பட்டமரத்தை வெட்டினான். வெட்டும்போது பாடிப் பாடி வருத்தந்தெரியாமல் வெட்டினான். இடையிலே கோடரி, காம்பு கழன்று வாவியுள் விழுந்தது.

விறகுவெட்டி தன்வறுமையையும், தன் பிள்ளைகளையும் நினைந்து அழுதான். அப்போது ஒரு பெண் தெய்வம் அங்கே தோன்றியது. அஃது அவனிடம் ஒரு பொற்கோடரியை நீட்டி : ‘இந்தா, உன்னுடைய கோடரியைப் பெற்றுக்கொள்’ என்றது. நன்னியன் : ‘இதுஎன்னுடையதன்று’ என்றான். அது உடனே வாவியுள்ளே மூழ்கி ஒரு வெள்ளிக் கோடரியைக் கொண்டு வந்து காட்டிற்று. நன்னியன், ‘இதுவும் என்னுடைய தன்று என்னுடையது ஓரும்பினுற் செய்யப்பட்டது’, என்றான். அதுமீண்டும் மூழ்கி இரும்புக் கோடரியைக் கொண்டுவந்து கொடுத்தது. நன்னியன் இரண்டு கைகளையும் நீட்டி வாங்கினான்.

அது நன்னியனைப் பார்த்து, ‘நீ உண்மை உரைத்தமையால் இவற்றையும் பெற்றுக்கொள்’ என்று கூறி மற்றை இரண்டு கோடரிகளையும் அவனுக்குத் கொடுத்தது. நன்னியன் அவற்றையும் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் வீடு சென்றான். உண்மை பேசுவோர் நன்னியனைப்போலச் செல்வமும் சிறப்பும் அடைவார்கள்.

அடவி-காடு.

மாது-பெண்.

1

நேய மனமும் முறுகிய தேகமும்  
நேர்மையும் உள்ளவன் பொய்யுரையான்  
மேய அடவியில் எப்பொழு துஞ்சென்று  
விறகுவெட்டி விற்று வாழ்ந்திடுவான்

2

நாட்டுப் புறத்தினி விருப்பவ ஞம்பெயர்  
நன்னிய னென்பவன் அங்கோருநாள்  
திட்டிய கோடரி தோளினி லேகொண்டு  
சென்றனன் காட்டில் விறகுவெட்ட.

3

பட்டமர மொன்றை வாவிக் கரையிலே  
பார்த்தனன் கோடரி யைத்தூக்கி  
வெட்டும் போது வருத்தந் தெரியாமல்  
மெல்லமெல்லப் பாட்டுப் பாடிடுவான்

4

வெட்டுக வெட்டுக கோடரி யேபயம்  
மேவாமற் பாடுக என்மனமே  
இட்டமுட னிந்தக் கோடரி கொண்டென  
தினிய சிறுவருக் குண்வளிப்பேன்

5

என்று மகிழ்வுட னேயவன் பாடி  
ஏறிந்து மரத்தைக் தறிக்கையிலே  
ஓன்றிய கோடரி காம்பினில் நீங்கியே  
உடனே குளத்துக்குள் வீழ்ந்ததுவே

6

என்னசெய் வேண்ணுயோ என்னசெய் வேண்ணுயோ  
ஏழை வறியவன் என்ன செய்வேன்  
என்னசெய் வேண்வேறு கோடரி வாங்கவும்  
இல்லையே கைப்பொருள் என்னசெய்வேன்

7

உண்ண உணவில்லை ஆக்க விறகில்லை  
ஓகோ! என் பிள்ளைகள் வாடுவரே  
என்செய் வெண்ணுயோ தெய்வமே தெய்வமே  
ஏழைக் கிரங்குவாய் என்றழுதான்

8

ஜேயோ ஜேயோ என்றழும் போதினில்  
அழகிய வெண்பட்ட டுடையனிந்து  
தைய லொருத்தி மலர்முடி குடியத்  
தாமரை வாவியிற் ரேன்றினளே

9

மாங்குயில் போலும் மதுர மொழியினால்  
மற்றந்தப் பெண்ணவ ஈங்குவி  
ஏங்கியழ வேண்டாம் உன்னுடைக் கோடரி  
இந்தா என்றேயொன்றை நீட்டினனே

10

நன்னியன் கண்டிது பொன்னிறை செய்தது  
நம்முடைய தன்றென் றேநவிலக்  
கண்னி முழுகி யெழுந்திதோ பாரென்று  
காட்டினால் ஓர்வெள்ளிக் கோடரியை

11

இல்லை இதுவெள்ளி என்னுடைக் கோட்டா  
இரும்பினுற் செய்ததென் ரேயிசைத்தான்  
நல்லதென் ரேயந்த மங்கை திரும்பவும்  
நாடிக் குளத்துள் முழுகின்னே

12

இரும்பினுற் செய்திட்ட கோட்டாரி தானிங்கே  
இருக்கின்ற திந்தா வெனக்கொடுத்தாள்  
விரும்பி யிரண்டு கரங்களை யுந்திட்டி  
விறகு வெட்டியதை வாங்கினனே

13

வாய்மை யுரைத்தலை மற்றில்லை ரண்டையும்  
வைத்துக்கொ ளென்றந்த மாதுதரத்  
தூய்மை யுடையவன் பெற்று மகிழ்ந்தனன்  
சொல்லுக மெய்ம்மையெயந் நாளினுமே.

செந்தமிழ்

27

## 11. கொழுக்கட்டைப் பொன்னன்

சுன்னே நகரிலே பொன்னன் என்னும் ஒருவன் இருந்தான். அவன் சமையல்வேலை செய்பவன். அவன் மயிலூரிலே உள்ள நாகம்மை என்னும் பெண்ணைக் கிருமணஞ் செய்தான். பொன்னன் ஒருநாள் மாமியார் வீட்டிற்குப் போனான். பொன்னிமாமி கொழுக்கட்டை அவித்துக் கொடுத்தாள். பொன்னன் ஆவலோடு நிறைய உண்டான். பொன்னன் இவ்வுணவை முன் நெருபோதும் அறியான். ஆதலினுலே இதன் பெயரென்ன என்று கேட்டான். மாமி இது கொழுக்கட்டை என்றான். பொன்னன் அப்பெயரை மனப்பாடஞ் செய்து கொண்டான். வீட்டுக்குப் போகும்போதும் அப்பெயரையே சொல்லிக்கொண்டு சென்றான். வழியில் ஓர் ஆறு தோன்றியது.

பொன்னன் துள்ளிப் பாய்ந்து ஆற்றைக் கடந்தான். கொழுக்கட்டையை மறந்தான். ஆற்றுக்கட்டை ஆசை என்று சொல்லிக்கொண்டு சென்றான். வீட்டிற்குச் சென்றவுடன் மனவியை அழைத்தான். பெண்ணே! உனது தாயார் ஆற்றுக்கட்டை ஆசை அவித்துத் தந்தாள், அதை நினைக்க வாய்க்கும். நீயும் அதைப்போல அவித்துத்தா என்றான். மனவி அஃதைப்படிச் செய்வதென்று தெரியாமல் அடுக்களையிலிருந்து சிந்தித்தாள். பொன்னன் சிறிது நேரங்குசௌல்ல அடுக்களைக்குப் போனான். மனவி ஆற்றுக்கட்டை அவியாது வாளா விருப்பதைக் கண்டு அவளைச் சினந்து அடித்தான். மனவி வருந்தி அழுது கைகள் வீங்கியிருப்பதைப் பார்த்துக் கொழுக்கட்டைபோல வீங்கிவிட்டதே என்று துயருந்றான். எல்லாங் கேட்டுக்கொண்டிருந்த பொன்னன் ஓடிவந்து ‘கண்மணியே! அதுதான்! அதுதான்! கொழுக்கட்டைதான்! மாமி அவித்துத் தந்த இனிப்பான உணவு அதுதான்! அதை அவித்துத்தா. வழியிலே

அதன் பெயரை மறந்துவிட்டேன். நான் அடித்த குற்றத்தைப் பொறுத்துக் கொண்டு அவித்துத்தா', என்று அவளை இரந்தான். அவனும் கணவன்து அறியா மைக்கு இரங்கி நல்ல இனிப்பான கொழுக்கட்டைகளை அவித்துக் கொடுத்தாள். பொன்னன் வயிரூர் உண்டு மகிழ்ந்தான்.

செவ்வே-செவ்வையாக.

ஓல்லும்-இயலும்.

வாளா-சும்மா.

கோது-குற்றம்.

1

வன்னக் கழுகும் தேமாவும்  
மருவும் பலாவும் வாழைகளும்  
செந்தெல் வயலும் மலர்த்தடமும்  
சேருஞ் சன்னைத் திருப்பதியில்  
மன்னுங் கல்வி சிறிதுடையான்  
வறியன் சமையல் வேலைசெயும்  
பொன்னன் என்னும் பெயருடையான்  
ஒருவன் பொருந்தி வாழ்ந்தனனே

2

செல்வன் ஒருவன் தனையடுத்துச்  
செவ்வே சமையல் வேலைசெய்தே  
ஓல்லும் வகையாய்ச் சிறிதுபொருள்  
உடையான் ஆகி மயிலூரில்  
நல்ல குணமும் நற்செயலும்  
உடையாள் நாகம் மாவென்னச்  
சொல்லும் பெயராள் ஒருபெண்ணை  
மண்ந்து வாழ்ந்தான் சுகமாக

3

அன்னேன் ஒருநாள் அன்புடைய  
மாமி வீடு போயிருந்தான்  
பொன்னி மாமி எதிர்கொண்டு  
புகுந்த புதிய மாப்பிளைக்குச்  
செந்தெல் இடியும் சிறுபயறும்  
தெங்காய்த் துருவல் சருக்கரையும்  
மன்னும் இனிய கொழுக்கட்டை  
மகிழ்வாய் அவித்துக் கொடுத்தாளே

4

முன்னம் ஒருநா ஞங்காணு  
மதுரம் மிகுந்த கொழுக்கட்டை  
தன்னை நிறைய உன்கின்றுன்  
மகிழ்ந்து மாமி தனைநோக்கி  
'என்ன பெயரோ இவ்வணவுக்  
கிசைத்தல் வேண்டும்' எனவினவப்  
பொன்னி மாமி கொழுக்கட்டை  
இதுதா னென்று புகன்றுளே.

5

நல்ல மாமி பரிந்தளித்த  
உணவை நயந்து விடைபெற்றே  
இல்லம் ஏகும் வழியெல்லாம்  
இனிக்க இனிக்க மறவாமற்  
செல்வ மாமி கொழுக்கட்டை  
தின்னத் தின்ன ஆசையெனச்  
சொல்லிக் கொண்டு நடைகொண்டான்  
துறைசேர் ஆறு தோன்றியதே

6

தோற்றும் ஆற்றைக் கடப்பதற்குத்  
துள்ளிப் பாய்ந்தான் அவவேலை  
சாற்றி வந்த கொழுக்கட்டை  
தன்னை மறந்தான் நினைவினிலே  
ஆற்றுக் கட்டை ஆசையெனும்  
பெயருண் டாக அதைச்சொல்லிப்  
போற்றும் மனைவி நாகம்மை  
இல்லம் விரைவிற் புகுந்தானே

7

ஆசை மிகுந்த மனைவிதனை  
அழைத்துப் பெண் ணே யுன்னன்னை  
வாசம் மிகுந்த தோருணவு  
மகிழ்வாய் அவித்துத் தந்திட்டாள்  
பேச நினைக்க வாழுறும்  
ஆற்றுக் கட்டை ஆசைதனை  
நீசென் றவித்தே எனக்கிந்த  
நேரம் தருதல் வேண்டுமென்றுன்

8

அன்பு மிகுந்த நாகம்மை  
ஆற்றுக் கட்டை ஆசையெனும்  
இன்பம் மிகுந்த நல்லுணவை  
இந்நாள் வரையும் அறிந்திலனே  
அன்பன் மகிழ்ச் செய்திடுதற்  
கறியேன் எங்செய் வேணன்று  
துன்பப் பட்டு யாதொன்றும்  
துணியா திருந்தா எடுக்கலையில்

9

ஆற்றுக் கட்டை ஆசைவரும்  
வருமென் றெண்ணி ஆசையுடன்  
வீற்றங் கிருந்த பொன்னனது  
விரைவில் வாரா விதங்கண்டு  
சாற்று முணவு செய்யாமல்  
வாளா விருந்த தன்மனைமேற்  
சீற்றங் கொண்டு பலமுறையும்  
அடித்தான் ஒன்றுந் தேரா தான்

10

தன்னன் புடைய மனவராளன்  
தண்டித் தமைக்கு வருந்தாமல்  
ளன்னன் புடையார்க் கினியவுண  
வேதென் றறியேன் எனவழுவாள்  
மன்னும் அடிகள் கொழுக்கட்டை  
போல மருவும் என்னுடலில்  
துண்ணித் தடித்து வீங்கினவே  
என்று சொல்லித் துயருற்றுன்

11

கோது புரியா நன்மனைவி  
கூறும் மொழிகள் பொன்னனிரு  
காதில் விழுமுன் கண்மணியே  
அதுதான் அதுதான் கொழுக்கட்டை  
பாதை தனிலே மறந்திட்டேன்  
பதைக்க அடித்த பொல்லாத  
தீது பொறுத்தே அதையவித்துத்  
தின்னத் தருவாய் எனக்கென்றுன்

12

வாய்த்த கணவன் அறியாமை  
 மனத்திற் கொண்டு வருந்தாமல்  
 நேர்த்தி யான கொழுக்கட்டை  
 நிறைய அவித்துக் கொடுத்திட்டாள்  
 பார்த்து மகிழ்ந்து வயிரூப்  
 பொன்னன் உண்டான் ; பாரினிலே  
 கூர்த்த அறிவி லார்செய்கை  
 குற்ற முடைத்தென் பார்பெரியோர்

## 12. ஆடு கதறியது

சில சௌக்கோயில்களில் ஆடுகோழிகளைப் பலியிடுகிறார்கள். பிள்ளையைப்போல் வளர்த்த ஆடுகளைப் பலியிடும் இக்கொடுஞ்செயல் நரகத்துன்பத்தைத் தரும். அறிவிற்குறைந்த மக்களாலே செய்யப்படும் இக்கொடுஞ்செயலை நீக்கும் பொருட்டு இப்புலம்பல் பாடப்பட்டது. தன் மகன் பலி செய்யப்பட்டதை அறிந்த தாயாடு மனமுருகிப் புலம்புகின்றது.

1

ஆசை மகனேயென் அன்பான கண்மணியே  
 நேசத் துரையே நெடும்பயணம் போனுயோ

2

ஓராறு மாதம் உடம்புதொந்து பெற்றெடுத்த  
 சீராளா ! தெற்குத் திசைப்பயணம் போனுயோ

3

நேராத கோவிலெல்லாம் நேர்ந்து தவமிருந்தே  
 ஆராத காதலுடன் ஜயோதான் பெற்றெடுத்தேன்

4

கல்லுவைத்த கோவிலெல்லாம் கைகுவித்து நோன்  
 பிருந்து  
 செல்வக் குமரா சிறப்புடனே பெற்றெடுத்தேன்

5

ஆரக் கழுத்தழகா அஞ்சனப்பூக் கண்ணழகா  
 வார நடையழகா மாராப்பு மேனியனே !

—பாஅய் பாஅய்

6

துள்ளு நடையழகுஞ் சோதி முகத்தழகுஞ்  
கொள்ளுஞ் செவியழகுஞ் கோமளமே காண்பதெப்போ

7

நீல மயிரழகும் நெற்றிச் செகிலழகுஞ்  
கோல மருப்பழகுஞ் கோமளமே காண்பதெப்போ

8

பூங்கரும்பே தேனேயென் பொன்னே நவமணியே  
தாங்கிச் சுமந்தகுடல் தழலா யெரியுதடா

9

யாழுங் குழலுமென மின்பக் குதலைமொழி  
நானும் பொழுதுமினி நான்கேட்ப தெந்நாளோ

10

அம்மா வெனவழைக்கும் ஆசைத் திருக்குரலை  
எம்மா தவக்கொழுந்தே நான்கேட்ப தெந்நாளோ

11

புல்லுந் தவிடும்நல்ல பின்னேக்குந் தீற்றியுனை  
அல்லும் பகலுமவர் அன்பாய் வளர்த்தாரோ

12

அல்லும் பகலுமவர் அன்பாய் வளர்த்ததெலாங்  
கல்லுங் கரையக் கழுத்தவெட்டு வெட்டிடவோ  
—பாஅய் பாஅய்

13

கிம்புரிப் பூண்ணிந்து கிண்கிணிப்பொற் றுர்குட்டி  
வரிசரவு? வம்ப ரலங்கரிக்கப் பார்த்து மகிழ்ந்தேனே ! !

14

வன்னப்பொற் றேற்றேறி மாப்பினைபோற் சென்றுயே  
இன்னும் வரக்காணேன் எங்குற்றுய் எங்குற்றுய்

15

பெண்ணை மணந்தெனது பிள்ளைவரு வாளென்றே  
எண்ணி யிருந்துநா னேமாந்து போனெண்டா

16

காக்கைக் கரைவும் கனுவும் பலித்ததடா  
ஆக்கை துடிக்குதடா அடிவயிறு வேகுதடா  
—பாஅய் பாஅய்

17

காரியமொன் றின்றியிந்தக் கண்ணஞ்சப் பேதையர்கள்  
மாரியம்மன் கோவிலிலே வாட்பலிக்கு வைத்தாரோ

18

பிள்ளையைப் போல்வளர்த்துப் பின்னையந்தச் சண்டாளர்  
துள்ளித் துடிதுடிக்கத் துண்டாக வெட்டினரோ

19

காவிலொரு பாவி கழுத்திலொரு மாபாவி  
கோவி யிமுக்கக் கொடும்பாவி வெட்டினரே  
—பாஅய் பாஅய்

20

கோவி யிமுக்கக் குளறி மனஞ்சிதறி  
ஆரை நினைந்தோ வழுதாயென் கண்மணியே

21

ஓங்கிய கத்தி விமும்போ துடல்நடுங்க  
ஏங்கி யெனைநினைந்தென் னம்மாவோ வென்றுயோ !

22

தூவாரும் மேனி சுழன்று துடிதுடிக்க  
ஆவாவென வாய்விட் ஸையா விறந்தனையோ

23

நெஞ்சந் துடிக்குதடா நினைவுதடு மாறுதடா  
பஞ்சிலே தீப்போற் பாழ்வயிறு வேகுதடா  
—பாஅய் பாஅய்

24

உன்றன் றசையரிந்தே யோலைக் குடலைகட்டிச்  
சென்றுசென்று விற்றனரோ தின்றுபசி யாறினரோ

25

ஆசாரி மேலோ அதிகாரி தன்மேலோ  
மாமாரி மேலோவில் வன்பழிதான் சேருமடா

26

கொன்றவன் மேலோ கொடுத்தவன் தன்மேலோ  
தின்றவன் மேலோவித் தியபழி சேருமடா

27

வாயில்லாச் சீவன் வதையாதீர் என்றுசொல்ல  
வாயுள்ளார் நெஞ்சம் மரமோ கருங்கல்லோ

28

சைவமு மில்லையோ சான்றேரு மில்லையோ  
தெய்வமு மில்லையோ வென்மனது தேற்றிடவே  
—பாஅய் பாஅய்.

### 13. காலைப்பொழுது

கூரிருள்-மிகுந்த இருள்.	விமலன்-கடவுள்.
இனமலர்-கூட்டமான	உரம்-வலிமை.
பூக்கள்	விதிமுறை-நியமம்.
ஏரி-வாவி.	உடனலம்-உடம்பு வளர்ச்சி.
தாமிரம்-செம்பு.	கிரணம்-கதிர்.
சுடரொளி-வெளிச்சம்.	எரித்திரள்-நெருப்பு.
கீதங்கள்-பாட்டுக்கள்.	

1

கூரிரு ளகன்றது கூவின கோழி  
குருவிக ளௌழந்தன மறைந்தன விண்மீன்  
ஏரியிற் ரூமரை யினமலர் மலரும்  
இறையவன் கோவிலில் மணியொலி கேட்கும்  
ஊரினிற் ரெழுழில்புரி மாந்தர்க ளௌழந்தார்  
உயர்மரக் கொம்புவிட் தோடின காக்கை  
சேர்கிழுக் கெனுந்திசை வெனுந்தது மெல்லச்  
செங்கதி ரவனுத யஞ்செய்கி ரூனே

2

சீர்பெறு முற்றங்கள் கூட்டுகின் ரூர்கள்  
சிறப்புறச் சாணநீர் தெளித்திடு கின்றூர்  
நேர்பெறு நறுமணப் புகையிடு கின்றூர்  
நித்திரை நீங்கியே சிறுவரு மெழுந்தார்  
நீரினிற் கான்முகங் கழுவியே கடவுள்  
நிறைமலர்ச் சேவடி யினைதொழு கின்றூர்  
சேர்கிழுக் கெனுந்திசை சுடரொளி பரப்பிச்  
செங்கதி ரவனுத யஞ்செய்கி ரூனே.

3

இன்னிசை வீணைகள் மீட்டுகின் ரூர்கள்  
ஏற்புடைக் கீதங்கள் ஒதுகின் ரூர்கள்  
மன்னிய மலர்வகை சிரிப்பன் போல  
வாய்மலர் கின்றன வண்டுக ஞாதும்  
அன்னங்கள் தாமரை மலர்மிசைத் தாவும்  
அழகிய குயிலினம் மகிழ்வுறக் கூவும்  
செந்நிறக் கதிரெனுங் கரங்களைக் காட்டிச்  
செங்கதி ரவனுத யஞ்செய்கி ரூனே

4

இரவினி லுலகினை மறைத்துவைத் திருந்த  
இருளினைத் துரத்தியே பிடிப்பது போலக்  
கிரணங்க ஸெனும்பல கரங்களை நீட்டிக்  
கீழ்த்திசை நின்றுமென் மெல்லெனக் கிளம்பித்  
தருமெரித் திரளெனத் தாமிரத் தாற்செய்  
தட்டம் தெனப்பனிப் பகையினைச் சாடித்  
திருவுறு மூலகினர் மகிழ்வுற வந்து  
செங்கதி ரவனுத யஞ்செய்கி ரூனே

5

திருவுறு மூலகினர் மகிழ்வுற வந்து  
செங்கதி ரவனுத யஞ்செய்து விட்டான்  
விரைவுட ஸெனமும்புமின் உயிர் த்துணை யான  
விமலைனை யன்பொடு விதிமுறை தொழுவோம்  
உரமுற வுடனலைப் பயிற்சிகள் புரிவோம்  
ஒதிடும் பாடங்கள் மனமுறப் படிப்போம்  
வருமிந்த நாளைநற் பயன்பெறக் கழிப்போம்  
மற்றிது மீண்டொரு காலும்வ ராதே.

## 14. புழுக்கொடியல்

மிடா-பெரிய பாணை

ஒக்க-சமமாக

இதமான-விருப்பமான

வெல்லம்-சருக்கரை

விரவி-கலந்து

மருந்து—நோய்க்கு மருந்து

1

பனம்பாத்தி பறித்திடு வோமே—நல்ல  
பனங்கிழங்கு கிண்டி யெடுத்திடு வோமே  
இனமின் மாகத் தெரிந்து—பின்பு  
எடுத்துரித் துத்தலை வாலை யரிந்து

2

பக்குவ மாக மிடாவில்—வைத்துப்  
பாதி மிடாவுக்கு மேற்றண்ணீர் விட்டே  
ஒக்க நெருப்பிட் டெரித்துப்—பின்னர்  
ஒன்றேஞ் ரூகவெடுத் தேயாற வைத்து

3

கூரிய கத்தியி ஞோலை—குந்தைக்  
கோதியே வார்ந்திரண் டாகக் கிழித்து  
நாரினிற் கோத்து நன்றாக—நாஞ்கு  
நாட்காய வெயிலிலே வைத்தெடுப் போமே

4

பதமாகக் காய்ந்தபின் ஞோலை—அவை  
பக்குவ மாகக் கழற்றி யெடுத்தே  
இதமான தேங்காயின் சொட்டோ—டதை  
எடுத்துக் கடித்துச் சுவைத்துண்ணு வோமே

பல்லில் லாதகிழு வருக்கும்—மற்றும்  
பலருக்கு முணவாகும் ஒருமுறை சொல்வேன்  
மெல்லிய ஒடியல் முறித்து—உரலில்  
விட்டே யிடித்துப்பின் தெள்ளி யெடுத்து

வெல்லமுந் துருவலு மொன்றுயச்—சேர்த்து  
விரவிப் பிசைந்து விரும்பி யெடுத்தே  
மெல்ல மெல்லமென்று தின்னச்—சவை  
மேவிடும் வீரியங் கூடுமென் ரூரே

உண்ண உண்ணப் புழுக்கொடியல்—வாய்  
ஊறியுறிச் சவை தேறிடுமே  
வண்ணப் பனங்கிழங் கதுதான்—வேறு  
மருந்துமா மென்றுமுன் சொல்லிவைத் தாரே.

## 15. ஏறுத மேட்டுக் கிரண்டுதுலை என்னும் நீலன் கதை

ஈழமண்டலத்தின் வடகோடியிலுள்ளது யாழ்ந்தகர். அந்நகரின் குடபாலிலுள்ளது மாவலியூர். அவ்லூரிலே வள்ளுவர் குடியிலே நீலன் பிறந்தான். நீலன் தனது குடியிற்பிறந்த சடையனுர் என்னும் பெரியவர் ஒரு வரிடம் கல்விகற்றுச் சௌவாசாரங்களை அறிந்துகொண்டான். தனது குலத்தை இழிந்த சாதியாக்கியது கொலையும் புலையுங் குடியும் என்று உணர்ந்தான். அதனால் நீலன் அம்முன்றையுந் தவிர்த்தான். திருநீறு தரித்தான். உருத்திராக்கம் அணிந்தான்; சிவசிவ என்று சொல்லப் பழகினான். கடவுளைத் தொழுது கொண்டு இனத்தவரிலும் வேறாக நல்லவனுய் வாழ்ந்தான். தனது குடியிலுள்ளாரை இயன்ற அளவு திருத்தி வந்தான். உயர்குடிப் பிறந்த வேளாளர், கோயில்களிற் பலியிடுவதையும் புலாலுண்டும் கள்ளுக் குடித்தும் வருவதையும் எடுத்துப்பேசி இகழ்ந்தான். ‘புலாலுண்பவர் வீட்டிலே சோறுண்பதில்லை’ என்று ஒரு விரதம் பூண்டான். அழுக்குடையிலே நாகமணியை முடிந்தது போலவும், இப்பியிடையே முத்துப் பிறந்ததுபோலவும் வள்ளுவர் குடியிலே நீலன் சைவனாக விளங்கினான்.

இவனது வீட்டருகிற் பூராயமாமுதவி என்னும் வேளாளர் தலைவர் ஒருவர் இருந்தார். அவர் எளிய குலத்தவரை இகழ்வார். திருநீற்றுக் குறிவைப்பார். மிதியடிமேலே திரிவார். பெரிய சபைகளிலே அழகாகத் தேவாரம் படிப்பார். உண்ணுவது புலால்.

முழுக்குநாளில் மிகுதியாகக் கள்ளுக் குடிப்பார் ; இறைச்சி உண்பார். நீலனைக் கண்டால் உறுக்கி ஏசுவார். ஒருநாள் அவர் வீட்டில் விருந்து நடந்தது. எல்லோரும் தின்று குடித்து மகிழ்ந்தார்கள். நீலன் உண்ண மறுத்துவிட்டான். எல்லோரும் நீலனை வைதார்கள்.

இன்னென்றாள் முதலியார் வீட்டுச் சமையற்காரன் வீட்டில்நின்ற சேவலைத் தேடிச் சென்றுன். அன்று முதலியார் முழுக்காடும் தினம். சேவல் நீலன் வீட்டிலே மலமுண்டுகொண்டு நின்றது. அதனைச் சமையற்காரன் பிடித்துக் கொண்டுபோய்ச் சமைத்துக் கொடுத்தான். முதலியார் நீராடி உண்டு குடித்து மகிழ்ந்தார். நீலன் முதலியார் வீட்டுக்குப்போனான். ‘ஜியா’ என்றான். முதலியார் ‘ஆரடா ஈனப்பறையா’ என்று அடிக்கப் போனார். நீலன், ‘ஜியா ! என்னைச் சீறவேண்டாம். புலையருடைய மலமுண்ணும் கோழிகளை உண்ணுகிறீர்கள். எம்மைப் புலையர் என்று பேசுகிறீர்கள். இன்று நீங்கள் அருந்திய கோழி காலையில் எங்கள் வீட்டில் மலமுண்டுகொண்டு நின்றது. நீர் ஏறுதமேட்டு நிலத் திற்கு இரண்டுதுலை இடுவதுபோல, நாங்கள் எமது மலத்தைக் கோழிவயிற்றில் ஏற்றிப் பின் உங்கள் வயிற்றில் ஏற்றுகிறோம்’ என்றான். முதலியாருக்கு அருவருப்பும் குமட்டலும் உண்டாயின. உண்டதும் குடித்ததும் எல்லாம் குமட்டியெடுத்தார். இனி ஒரு போதும் புலாலுண்பதில்லை என்று ஆணையிட்டார். நீலனால் முதலியார் திருந்தினார்.

**துலை-துலா**  
பேரூன் கதை-பொருத்தமான கதை.  
முடிமன்னர்-சேரனும் சோழனும் பாண்டியனும் ஆகிய மூவராசர்.  
மண்டலங்கள் மூன்று-சேரமண்டலம் சோழமண்டலம் பாண்டி மண்டலம் என்பன.  
மணித்தீவு-இலங்கைத்தீவு.  
அங்குள்ளார்-மூன்று மண்டலங்களிலு மூன்ஸவர்.  
அரக்கர்-இராவணன் முதலாய இராக்கதர்கள்.  
இங்குள்ளார்-சூழமண்டலத்திலுள்ளார்.  
குடபால்-மேற்குப் பக்கம்.  
ஏறுவளம்-(வளம் ஏறும் என மாறுக) வளம் மிகுந்த.  
இசைத்தல்-சொல்லுதல்.  
இசை-புகழ்.  
முதலாக-தலைவராக.  
குடிமக்கள்-வண்ணைன், அம்பட்டன், தச்சன், கொல்லன் முதலாய பதினெட்டுக் குடிமக்கள்.  
வைத்தமுறை-சாதி கட்டுப்பாடு.  
மணமுரசு-மணநிகழ்ச்சிக்குரிய முரசு.  
மறுமுரசு-பிணநிகழ்ச்சிக்குரிய முரசு.  
மன்னவர் கட்டளை முரசு-அரசகட்டளைகளை யறிவிக்கும் முரசு.  
நாகமணி-நாகரத்தினம்.  
உள்ளத்துக் கறுப்பு-மனக்குற்றம்.  
கண்மணி-உருத்திராக்கம்.  
ஏர் ஆயம்-கமக்காரர் கூட்டம்.  
தப்பு-குற்றம்.  
செஞ்சுட்டு வாரணம்-சிவந்த தலைப்பூவையுடைய சேவல்.  
ஆணம்-குழம்பு.  
ஏருத மேட்டுக்கு இரண்டுதுலை இடுதல்-நீர் ஏறுத மேட்டு நிலத்துக்கு நீர்ப்பாய்ச்சுவோர் கிணற்றுந்தை இறைத்துஒரு குண்டில் நிரப்புவர். பின்பு அக்குண்டி விருந்து மேட்டிற்குப் பாய்ச்சுவர். கிணற்றுக்கு ஒருதுலையும் குண்டிற்கு ஒருதுலையுமாக இரண்டுதுலை வேண்டப் படுதலினாலே ‘ஏறுத மேட்டுக்கு இரண்டுதுலை’ எனப் பட்டது.  
குமட்டல்-சர்த்தியெடுத்தல்.  
குஞ்சுவு-சபதம்.

1

ஏருத தனி மேட்டுக்  
கிரண்டுதுலை யிட்டிறைக்கும்  
பேறுன கதையுரைப்பேன்  
பிள்ளைகளே கேட்டிடுவீர்

2

மானமுள்ள முடிமன்னர்  
மண்டலங்கள் மூன் றினுடன்  
தானுமொரு மண்டலமாய்த்  
தனிவிளங்கும் மணித்திவ

3

அங்குள்ளார் வாளரக்கர்  
ஆண்டதென்று வடுவுரைக்க  
இங்குள்ளார் சிவபூமி  
என்றுயர்த்தும் மணித்திவ

4

அத்தீவின் வடகோடி  
அங்கண்ணாரு செல்வநகர்  
எத்திசையும் புகழ்ந்துரைக்கும்  
யானுரைக்க விடமில்லை

5

கூறுமந்தச் செல்வநகர்க்  
குடபாலி லொருபாலில்  
ஏறுவள மாவலியூர்  
என்றிசைக்கு மிசைமலியூர்

வேளாளர் முதலாக  
வெவ்வேறு குடிமக்கள்  
வாழ்வார்கள் முன்னளில்  
வைத்தமுறை வழுவாமல்

மணமுரசும் மறுமுரசும்  
மன்னவர்கட்ட டோமுரசங்  
குணமுடனே கொட்டுமுது  
குடியாளர் குடிசைதனில்

நாறுமழுக் குத்துணியுள்  
நாகமணி யடைந்ததுபோற்  
கூறுபுலா விப்பியிடைக்  
குலமுத்துப் பிறந்ததுபோல்

வள்ளுவர்தங் குடிவாழ  
வந்துதித்தா ஞெருமைந்தன்  
எள்ளவிலா முற்றவத்தின்  
இயலோடு மறிவோடும்

பெற்றேர்கள் நீலனெனப்  
பெயரிட்டார் சிற்சிலநூல்  
கற்றுனே யுள்ளத்துக்  
கருப்பில்லா வொருவரிடம்

11

சடையனு ரென்றுரைக்குந்  
தங்குலத்துப் பெரியவர்பால்  
அடையவே சைவநெறி  
ஆசாரங் கேட்டுணர்ந்தான்

12

தங்குலத்தைத் தீண்டாத  
சாதியாக் கியதெல்லாம்  
வெங்கொலையுங் கொடும்புலையும்  
மிகுகுடியு மென்றுணர்ந்தான்

13

பொல்லாத குடியோடு  
புலான் மிசையுந் தொழில்விட்டு  
நல்லார்கள் தொடர்புடனே  
நாளுமவ னுயர்கின்றுன்

14

வடிவினிலே வென்னீரு  
வாக்கினிலே சிவசிவா  
கடியகொலை புலையில்லை  
கமுத்தினிலோர் கண்மணியே

15

காலையிலே எழுந்திடுவான்  
கடவுளடி கைதொழுவான்  
வேலையிலே குறைவில்லை  
வேருக வொழுகிடுவான்

16

கொலைபுலையுங் கட்குடியுங்  
குடிக்காகா தனவென்றே  
நிலையான சன்மார்க்க  
நெறியெல்லா மெடுத்துரைப்பான்

17

கோயிலிலே யாடுகளைக்  
கோழிகளைக் கொண்டுபோய்  
வாயிலிலே வெட்டுமிந்த  
வழக்கமென்ன அநியாயம் !

18

புலையரென வெமைத்தீண்டார்  
புறம்பழிப்பார் புலையர்விடும்  
மலமுண்ணும் கோழிகளை  
வதைத்துண்ணல் வல்வினையோ !!

19

அம்மா வெனவலற  
ஆருயிரைக் கொன்றருந்தும்  
இம்மா னுடருக்கும்  
இரக்கமுண்டோ வென்றயர்வான்

20

வேளாள ரென்றுவும்  
வெடுக்குப் புலான் மிசைவோர்  
கீழான புலையரினுங்  
கீழானே ரென்றிகழ்வான்

21

ஊனுண்பா ரெவரெனினும்  
 அவர்வீட்டி லொருநானும்  
 யானுண்ணேண் சிவனுணை  
 என்றெடுத்தா ஞங்குவிரதம்

22

அங்கவன்வாழ் சிறுகுடிசைக்  
 கணித்தாக மாளிகையிற்  
 சங்கையுறு வேளாளர்  
 தலைவரென வொருவருளர்

23

ஏராயம் புடைகுழு  
 இருந்துதன்னைப் புஞ்சுதலாற்  
 பூராய மாமுதலி  
 யெனப்புகல்வர் அவர்பெயரே

24

தன்குலமே யுயர்ந்தகுலம்  
 தானேமே வென்றிடுவார்  
 புஞ்குலத்தார் தமைக்கண்டாற்  
 புலிபோலப் பாய்ந்திடுவார்

25

வெண்ணீற்றுக் குறிவைப்பார்  
 மிதியடிமே வேதிரிவார்  
 உண்ணுவது கொடியபுலால்  
 உரைப்பதெலாம் பொல்லாப்பே

26

படித்திடுவார் தேவாரம்  
 பாமரர்கள் பெருஞ்சபையில்  
 இடித்திடுவார் சிவன்கோயில்  
 என்னெண்மீழுக் காடிடுநாள்

27

நீலனைவீ தியிற்கண்டால்  
 நில்லடா வென்றுறுக்கிச்  
 சாலவுமே வைதிடுவார்  
 சைவமோ தம்பியென்பார்

28

அன்றெருநா ஓவர்வீட்டில்  
 அமளிபெருங் குமளிவரத்  
 தின்றுகுடித் தினசனங்கள்  
 திருந்துவிருந் தருந்தினரே

29

நீலனையும் புலாலுணவு  
 நெருக்கியுணச் சொன்னார்கள்  
 சாலவது கூடாது  
 தப்பென்று னெப்பொழுதும்

30

தீயினிலே விழுந்தவர்போற்  
 றிடுக்கென்று துள்ளினார்;  
 வாயினிலே வசைபாடி  
 மங்களமும் பாடினார்

31

நான்நயிந்தை நம்முடைய  
சோறுதான் உண்கின்றேன்  
ஊன்மிசைந்த உணவையென்றும்  
உண்ணேனென் ரேஷ்டினன்

32

இன்னேருநாள் முதலியார்  
எண்ணேய்முழுக் காடுநாள்  
என்னகறி யென்றுவந்தான்  
இரக்கமிலா மடைவேலன்

33

செவ்வரத்தம் பூப்போலுஞ்  
செஞ்சுட்டு வாரணத்தை  
அவ்விரத்தஞ் சிந்தாமல்  
அடியட்டா வென்றுரைத்தார்

34

ஆணஞ்செய் கறியஞ்செய்  
அரியதொரு பொரியல்செய்  
வேணுமென்று குடிக்கலாம்  
மிகுமதுரச் ‘குப்பு’செய்

35

தேடுகிறுன் தேடுகிறுன்  
செஞ்சுட்டுச் சேவல்தனை  
ஓடுகிறுன் நாற்றிசையும்  
ஓரிடமுங் காணவில்லை

36

நீலன்வீட்டு யலினிலே  
நிறைவடலிக் கூடலுக்குட்  
காலையிலே கழித்தமலம்  
கால்கிளரி யுண்டதம்மா !

37

வாயினிலே யீர்க்கரிந்து  
மாட்டியதைக் கொன்றுரித்துத்  
தீயினிலே வறுத்தவித்துச்  
செய்துவைத்தான் சொன்னபடி

38

மற்றவரும் முழுகிப்போய்  
வாயார வுண்டுவிட்டுச்  
சற்றுறக்கம் வரச்சாய்ந்தார்  
சாய்வுநாற் காலியிலே

39

ஜயாவென் ஜெருசத்தம் ;  
ஆரடா வென்றெழுந்தார் ;  
கையிலே கோலெடுத்தார்  
கண்டவுடன் நீலனையே

40

புலையரென்றே யெமைக்கழிப்பீர்  
புலையர் தம் மலமுன்று  
நிலையுண்ட சேவல்தனை  
ந்திரண்ட ரின்றன்றுன்

சிறுவர்

41

ஏருத மேட்டினுக்கே  
 இரண்டுதுலை யிட்டதுபோல்  
 நாறுகின்ற மலமதனை  
 நாங்கோழி வயிற்றேற்றி

42

நயிந்தைவயிற் ரேற்றுகின்றோம்  
 நாங்களதை யறியாமல்  
 உயர்ந்தகுலம் நாமென்ப  
 துண்மையோ வுரைக்கவென்றுங்

43

அப்பொழுதே முதலியார்க்  
 கருவருப்புங் குமட்டலுமாய்க்  
 குக்கி யெக்கிக் கக்கினார்  
 குடித்ததுவு முண்டதுவும்

44

இன்றுவிட்டேன் கொண்டலடி  
 யென்னுணை யுன்னுணை  
 என்றுமினிப் புலாலுண்ணேன்  
 என்றுரைத்தார் குஞ்சவே.

## 16. இலங்கை நீர்வளம்

இலங்கையின் நீர்வளம், கதிர்காமம், கோணமலை வெந்நீர்க்கேணிகள் என்னும் இப்பகுதிகள் புலவர் செய்த இலங்கைவளம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டவை. புதிய உவமை நயங்களும் அன்புச்சலையும் உடையன.

எஃகிய பஞ்சினைப் போலத்—தமிழ்  
 எல்லாள மன்ன னிருதயம் போல  
 வெஃகிய வெண்முகிற் கூட்டம—இந்து  
 வெண்டிரை மேயவெ முந்திடு மன்றே

(1)

சயாத வற்சரின் வெளவி—நல்ல  
 இரவலர்க் கீகின்ற புரவலர் போல  
 ஒயா வுவர்க்கட ளள்ளி—மிக  
 வுண்டு திரண்டு புரண்டெழு மேகம்

(2)

கல்லா தவர்மனம் போல—அன்றிக்  
 கடுகஜைக் குகைவரு கஜையிருள் போல  
 அல்லா தழுக்காறு கொண்டோர்—மனம்  
 ஆமென வேயிருண் டங்குகுல் கொண்டே

(3)

செங்கதி ரோன்தனை யெள்ளி—நின்று  
 சிரிப்பது போல விடையிடை மின்னி  
 அங்கவ ஞேடறை கூவி—எதிர்த்  
 தார்ப்பது போல விடித்துமு ழங்கும்

(4)

கைம்மலை கண்மலை போலப்—பெருங்  
 காண்டா மிருக நிறைகளைப் போல  
 மைம்மலி ராவண னேவும்—மூல  
 மாபல மென்னவும் வந்து குவிந்து

(5)

## வேறு

பாத பங்கய மலையின் மீதினும்  
பகரு பேதுரு மலையின் மீதினும்  
இது கதிரைமா மலையின் மீதினும்  
உயர்ந்த வன்னியா ரணிய மீதினும்

(6)

பார்த்தி டாதகட் டோகை யாலிடப்  
பாம்பொ டுங்கிடக் காந்தள் வாய்விட  
வேர்த்த வெம்மைபோய் வளிகு ஸிர்ந்திட  
வேறு வேறுபோய்க் கால்க ஞன்றியே

(7)

கொடை மடம்படுங் குமண் மன்னவன்  
கூறு சித்திரப் புலவ ஞுக்கருள்  
மடைதி றந்திடுங் கொடைவி தங்கள்போல்  
வயிறு ணாந்துமா மழைசொ ரிந்தவே

(8)

அரசு நீழலிற் புத்த மாழுனி  
ஆறு வற்சரம் பெற்ற யோகிளைப்  
பரவு பாரினுக் கருஞ் மாறுபோற்  
பாத பங்கயத் தருவி பாயுமே

(9)

ஏசு வென்றிடும் ஞான பண்டிதன்  
ஏறி மாமலைக் கூறு நீதிபோற்  
பேசு மாழுகில் சொரிய வாங்கியே  
பேது ருமலை யருவி பாயுமே

(10)

உண்ட செந்தமிழ்ச் சைவ நூலமு  
தோங்க நல்லைவந் தருஞு நாவலன்  
கண்ட னப்பிர சங்க மாமெனக்  
கதிரை மாமலை யருவி காலுமே

(11)

குக்கி புக்கவை யருவ ருப்பினற்  
கொட்டி விட்டிடுங் கொள்கை போலவே  
மைக்கண் மாமழை வழங்கு வாரிநீர்  
மலைக்க ணின்றிமு மென்னப் பாயுமே

(12)

## செந்தமிழ்

## வேறு

ஓடுமா தங்கமே உருஞுமா தங்கமே  
வீடுமா நாகமே வீழுமா நாகமே

(13)

## வேறு

சரிந்த வேங்கை முரிந்த கோங்கு  
தகர்ந்த சாந்து விழுந்தவே  
யிரிந்த மிருக மெழுந்த பறவை  
இழிந்த அருளி கழிந்தவே

(14)

உருண்ட சிலைகள் ஓழிந்த வவல்கள்  
உயர்ந்த மேடு பதிந்தவே  
வெருண்ட கரடி விளிந்த வரவு  
மிகுந்த வருவி பாயவே

(15)

## வேறு

பூங்கு றிஞ்சி முகட்டினி லேறிப்  
பொழிந்த தெள்ளமு தாகிய வெள்ளம்  
பாங்கி லாதப ரத்தையை நாடிப்  
படரு வோரிற் படர்ந்தது பள்ளம்

(16)

முன்னை பூத்திடு மூல்லையிற் போன  
முளரி பூத்திடு மருதத்திற் போன  
புன்னை பூத்திடு நெய்தலிற் போன  
போகும் போகுந் துறைதொறும் போன

(17)

செப்பு மத்தளங் கொட்டுங் கரம்போற்  
சிறைய சைத்துச் சிரலினம் மேவும்  
கொக்கு நாரையும் மீனினங் கொத்திக்  
கொன்டெ முந்து விழுங்கி விக்கும்மே.

(18)

மங்க லந்திகழ் மாப்பிள்ளை மார்வர  
மாமன் பக்கம் வரவெதிர் கொள்ளல்போற்  
பொங்கு வெள்ளப் புதுமண நீர்வரப்  
புரஞ் மீனிரை போயெதிர் கொள்ளுமே

(19)

## வேறு

அடுக்கு என்னாகு குடைகள் பிடிக்க  
ஆலவட்டந் திருக்கை யெடுக்க  
நடுக்குஞ் சுறவு நாந்தக மேந்த  
நல்ல கணவாய் கவரி யிரட்ட

(20)

முன்னே யாமை பரியஞ் சுமக்க  
முரல்கள் சின்ன முதி நிற்க  
மன்னு திரைகள் முழவ மியம்ப  
வாரி மணக்கும் நதியையே

(21)

## 17. கதிர்காமம்

அதிரவரு மாணிக்க கங்கைதனில் மூழ்கி  
அன்பொடு சிவாயவென வருணீரு பூசி  
முதிருமன் பால்நெஞ்ச முருகவிழி யருவி  
முத்துதிர மெய்ப்புளக மூரவுரை குளறப்  
புதியசெந் தமிழ்மாலை புகழ்மாலை சூடிப்  
பொருவில்கந் தாசுகந் தாவென்று பாடிக்  
சதிரைமலை காணுத கண்ணென்ன கண்ணே  
கர்ப்பூர வொளிகாணுக் கண்ணென்ன கண்ணே

## வேறு

விதிவரைந் திடுபழைய வினையோடி மாயு  
மிடிகொடும் பினிசோக விதமான தேயு  
மதியொடங் காரகன் முதலான கோளு  
மருவிடும் பகையோடு மாருள நாளும்  
அதிசுகந் தருஞான வழியான கூறும்  
அள்விலன் பூறுமல மணுகாம லோடுங்  
கதிரையென் ரேதுமலை கண்டகண் கண்ணே  
கர்ப்பூர மெய்ச்சோதி கண்டகண் கண்ணே.

## ஆடி வேஸ்

பூதியணி வேதியர்கள் ஆதியடி யார்கள்  
போற்றிவர மங்கல வியம்பல முழங்கச்  
சோதிவிரி வெள்ளிமணித் தேரின் மிசைத் தோன்றிச்  
குரனுர மோடுகடல் வாரிதொலை வாக  
மோதியெழு மாயமலை யாறுதுகள் போக  
முன்னுமுரு கேசனுயர் முத்துமணி வைவேல்  
வீதிவழி யாகவரு மாதியுலாக் காணும்  
விழிகள்கதிர் விழிகள்மணி விழிகளொளி விழிகள்.

## கோணமலை வெந்நீர்க் கேளிகள்

காதலைப் பிரிந்தவளின் மனம்போல வொன்று  
 கவிபாடிப் பரிசுபெறுன் மனம்போல வொன்று  
 திதுபழி கேட்டவன்தன் மனம்போல வொன்று  
 செய்தபிழைக் கழுங்குமவன் மனம்போல வொன்று  
 நீதிபெறு வேழைதுயர் மனம்போல வொன்று  
 நிறைபழித்த கற்புடையாள் மனம்போல வொன்று  
 காதுமழுக் காறுடையான் மனம்போல வொன்று  
 கனலேறு மெழுநீர்க் ஞங்குகன்னி யாயில்

## 18. இலவு காத்த கிளி

அழகிய பச்சைக் கிளி ஒன்று ஓர் இலவமரத்திற்  
 குடியிருந்தது. ஒருநாள் அவ்விலவமரம் அரும்புகட்டக்  
 கண்டது. ‘இவ்வரும்பு அலராகிப் பிஞ்சாகிக் காயாகிக்  
 கனியும்போது இனிதாக உண்பேன்’ என்று நினைவு  
 கொண்டு மகிழ்ந்தது. காலையும் மாலையும் பார்த்துப்  
 பார்த்து வாய் ஊறியது. ஒருநாள் இலவங்காய் பச்சை  
 நிறம் மாறிப் பழுக்கத் தொடர்கிற்று.

கிளி, தனது இனசனத்துக்கு எல்லாம் விருந்து சொல்லி  
 வைத்தது. காலையில் எல்லோரையும் அழைத்துக்  
 கொண்டு வந்தது. அதற்கிடையிற் பழம் வெடிக்கப்  
 பஞ்ச பறந்தது. கிளியும் அதனுடைய விருந்தாளிகளும்  
 ஏமாற்றம் அடைந்தன. கிளி மிகவும் வருந்தியது. விருந்தாளிகள் வெள்கிச் சென்றன. இவ்வாறு பயன் இல்லாதனவற்றைப் பயன் உடையன என்று விரும்பி ஏமாற்றம் அடைகின்றவரை ‘இலவுகாத்த கிளி’ என்று உலகோர் கூறுவர்.

செந் தீ-சிவந்த நெருப்பு.

பொதுளி-நிறைறந்து.

மஞ்சு-மேகம்.

கதிர்-தினைக்கதிர்.

மலடு-கன்றீனுத பசு.

துஞ்சாது-நித்திரை செய்யாது.

உள்ளீடு-உள்ளே இருக்கும் அரிசி.

பதர்-சப்பி.

குவை-குவியல்.

1

செந்தீயின் நாப்போலச் செழுந்தளிர்க ஸீன்று  
 திருமாலின் நிறம்போலப் பசியதழை பொதுளி  
 நந்தாத நெடுந்தெறுப்போற் கிளைகள்பல வோச்சி  
 நடுக்காட்டி லோரிலவ மரம்வளர்ந்த தன்றே

2

மஞ்சதொட வளர்ந்தவந்த விலவமர மதனில்  
மரகதமா மணிபோலப் பச்சமைநிறம் வாய்ந்த  
கொஞ்சமொழிக் கிஞ்சகவா யஞ்சகமொன் றினிதே  
குடியிருந்து நெடுநாளாய் வாழ்ந்துவந்த தன்றே

3

அங்கொருநா ஸிலவமர மரும்புகட்டக் கண்டே  
அலராகிப் பிஞ்சாகிக் காயாகிக் கனியும்  
இங்கிதனைக் கவ்வியெடுத் தென்காலே கரமாய்  
ஏந்திமகிழ்ந் தேபுசிப்பே னென்னினைந்த தன்றே

4

காலையிலே யெழுந்துசெயுங் கடமைகளை முடித்தே  
கடவுளாடி கைதொழுது கதிரெடுக்கப் போகும் ;  
மாலையிலே திரும்பிவந்து மற்றதனைப் பார்த்து  
வாழுறிக் கனியாக வரட்டுமென மகிழும்

5

என்னுமலர் பிஞ்சாகிக் காயாகித் தூங்க  
இனியென்ன பழுத்துவிடு மெடுத்துண்பே னென்றே  
கண்ணையிமை காப்பதுபோல் நாடோறும் நம்பிக்  
காத்துவந்த திரவுபகல் காதவித்துக் கிளியே

6

வறியதொரு மகன்குதிரைப் பந்தயத்திற் காச  
வந்துவிழும் வந்துவிழு மென்றுமகிழ்வாக  
பிறிதுநினை வொன்றுமின்றி யாசைமிகு கிளைப்  
பிளைமகிழ்ந் திருந்தங்கே பேணியதைப் பார்த்தே

7

நன்றுவரும் பழமெடுத்து நானுமின சனமும்  
நயந்துவிருந் தருந்துகின்ற நல்லபெருந் திருநாள்  
என்றுவரு மின்றுவரும் நாளைவரு மென்றே  
எண்ணியிருந் ததுமலடு கறக்கவெண்ணு வார்போல்

8

பச்சைநிறம் மாறியந்தப் பழம்பழுத்த போது  
பைந்தார்ச்செம் பவளவிதழ்ப் பசங்கிளியும் பார்த்தே  
இச்சையுடன் தன்னுடைய வினசனத்துக் கெல்லாம்  
என்வீட்டிற் பழவிருந்து நாளையென வியம்பி

9

துஞ்சாது விழித்திருந்தே யதிகாலை யெழுந்து  
சொல்லிவைத் தோரையுங் கூட்டிவரும் போது  
பஞ்சாகிக் காற்றுடனே பறந்ததுவே வெடித்துப்  
பைங்கிளியார் போற்றிவந்த முள்ளிலவம் பழமே

10

அந்தோவக் கிளியடைந்த மனவருத்த மெல்லாம்  
அளவிட்டுச் சொல்லமுடி யாதுவிருந் தாக  
வந்தகிளை மிகநாணி வெறுவயிற்றி ஞேடு  
வந்தவழி மீண்டதுவே சிந்ததபிறி தாகி

11

உள்ளீடு சிறிதுமில்லாப் பதர்க்குவையை நெல்லெலன்  
நூர்விட்டுக் குத்தவெறு முமியான வாபோல்  
இல்லாத பயன்விரும்பி ஏமாந்த பேரை  
இலவுகாத் திட்டகிளி யெண்பருல கோரே.

## 19. செந்தமிழ்த் தரை

எம்மை அன்புடன் பெற்றுவளர்த்த தாய்க்கு எவ்வளவு அன்பும் நன்றியும் உடையோமாயிருக்கின்றோம். அதுபோலவே, அறிவாகிய பால்தந்து பெரியோராகவளர்த்து வருகின்றவள் அருமைத் தமிழ்த்தாய் ஆவாள். ஆங்கிலம், சிங்களம் முதலிய வேற்றுமொழிகளைக் கற்று எங்கள் பழைய சிறந்த பழக்க வழக்கங்களை நீக்கிவிட்டோம். தமிழ் ஆசாரங்களையும் உயர்ந்த அறிவின்பங்களையும் தமிழ்த்தாய் வைத்திருக்கின்றார்கள். தமிழ்மொழி யைப் படித்தால் அவைகளை யறிந்து இவ்வுலகிற் பெரியோராக வாழலாம்.

1

செந்தமிழ் மக்களே வாரீர்—எங்கள்  
 தெய்வத் தமிழ்மொழி சீரினைத் தேரீர்  
 அந்தமி லெம்மொழி மாதா—படும்  
 அல்லலைத் தீர்க்க அறிவுவ ராதா      —செந்.

2

முச்சங்கத் தரியணை யேறி—மன்னர்  
 முடிதொட்ட மூவரும் அடிதொட்டுப் போற்ற  
 விச்சையா ரற்சாண்ட மாதா—அவள்  
 வேதனை தீர்க்க விரக்கம்வ ராதா — சென்.

3

இன்னமு தோதெனி தேஞே—என  
எஞ்செவக் கிணிக்கின்ற மொழியெது தாஞே  
அன்னை மொழிதலை நாமோ—வெறுத்  
தருவருத் தவமதித் திடலழ காமோ —செந்.

4

சிந்தயிற் ரேனமு தூறி—நாவில்  
 தித்தித்துத் தித்தித்துச் செவிவழி யேறி  
 வந்து கணிந்திருள் கீறி—எம்மை  
 வாழ்விக்கும் மொழியினை மறப்பமோ மீறி —செந்.

5

வேற்று மொழிகளைக் கற்றோம்—எங்கள்  
 மெய்யான முதுசொத்தை விலைபேசி விற்றோம்  
 ஆற்றிலே புளிகரைத் திட்டோம்—ஜீயோ  
 அருமந்த தமிழினை யறியாது கெட்டோம் —செந்.

6

நற்றறமிழ் ஒதுதல் விட்டோம்—பன்னை  
நடையுடை பாவணை நன்னெறி விட்டோம்  
மற்று மயன்மொழி தொட்டோம்—முந்தை  
மறைநெறி சாதி சமயமுங் கெட்டோம் —செந்.

7

எதமில் தமிழன்னை வாடச்—சற்றும்  
 இசையா மொழிக்கள்ளி யிறைத்தோமே நீட  
 மாதா பசிபுவி மீதே—மகன்  
 மாதானஞ் செய்கின்ற வாறிது குதே      —செந்.

8

வான்த்தைக் குத்தி யிளைத்தோம்—நல்ல  
வழியிருக் கப்பாமுங் குழியிற்றி ணாத்தோம்  
காணலை நீரென நம்பிக்—கால்கள்  
கடுத்திட வோடிக் கணாத்தோமே வெம்பி —செந்.

9

உமிக்குத்திக் கைசலித் திட்டோம்—நல்ல  
உணவிருக்க விடமுண்டன்றே கெட்டோம்  
அமைத்திட்ட பாற்பசு விட்டோம்—ஜயோ  
ஆகா மலடு கறந்தினைத் திட்டோம் —செந்.

10

மெய்ந்நெறிச் சுகவாழ்வு போச்சே—எங்கும்  
வீணை வாரமினுக்குக் ளாச்சே  
மையற்பே ராசைக்கை வீச்சே—தியும்  
வாய்த்தவி டும்போன வாறினி யேச்சே —செந்.

11

ஜீம்புலச் செம்புலம் வேண்டில்—நேரில்  
 அருந்தமயிழ் மனைவாழ்க்கை அறநெறி வேண்டில்  
 செம்பொரு ஸின்பழும் வேண்டில்—தெய்வத்  
 திருவள்ளு வர்மொழி சிந்தைசெய் ஸீரோ —செந்.

12

எங்குள நீதிய மீண்டு—ஓதி  
இருமைக்கும் பெருமை களைய்திட வேண்டில்  
மங்கல மறைமொழி ஒளனவை—அவள்  
மந்திர வாய்மொழி மனங்கொள்ளுஞ் செவ்வே

13

அறிவு நிர்மிட வேண்டில்—உண்மை  
 அன்பு மருஞும் அடக்கமும் வேண்டில்  
 உறுதிப் பொருள்பெற வேண்டில்—எங்கள்  
 ஒண்டமிழ் நூல்களை யோதிடு வீரே                          —செந்.

14

மானமும் வீரமுஞ் சேரும்—செம்மை  
மாருத வாழ்க்கையு மாண்மையுஞ் சேரும்  
ஞானமும் வீடுங்கை கூடும்—எங்கள்  
நற்றமிழ் நூல்களை யோதிடு வீரே

— ೮೮೬ —

15

இரவு விடிந்தது கேள்ர—தமிழ்  
 இளவள ஞாயி ரெழுந்தது பாரீர்  
 பரவுதற் கோடிநீர் வாரீர—வந்து  
 பணி மின்கள் படிமின்கள் பயமில்லைப் பாரீர—சென்.

## 20. மனம்நிறைந்த செல்வன்

இலங்கையிலே பெரிய ஆறு மகாவலி கங்கை. அதன் கரையில் ஒரு சிறு குடிசை உண்டு. அக்குடிசையில் மாவரைத்து வாழ்க்கை நடத்தும் வீரன் என்னும் பெயருடைய ஒருவன் இருந்தான். அவன் நற்கணமும் நற் செயலும் உடையவன். ஒருநாள் அவன் வேலைசெய்யும் போது 'நான் ஒருவரோடும் பொருமை கொள்ளேன்; என்மீதும் ஒருவரும் பொருமை கொள்ளார்; எனக்குக் கடன் இல்லை; கவலையில்லை; நோய் இல்லை; என்மனையோடும் பின்னொடும் ஒற்றுமையாக வாழ் வேன்' என்று சொல்லி இன்பமாய்ப் பாடினான். அதை அங்கே வந்து அயலில் நின்ற இலங்கையரசன் கேட்டான். கேட்டவன், வீரனுக்குக் கிட்டச்சென்று 'இலங்கையரசனுகிய நான் உன்மேற் பொருமை கொள்ளுகின்றேன். உன்னைப்போல மகிழ்ச்சியும் ஆறுதலும் எனக்கில்லை; நீ கவலையில்லாமல் இன்பமாயிருக்கும் இரகசியத்தை எனக்குஞ் சொல்லவேண்டும்', என்று கேட்டான். வீரன் அந்த உன்மையை விரித்துரைத்தான். மன்னனும் 'சிந்தையின் நிறைவே குறையாத செல்வம்' என்பதை அறிந்து வீரனைப் பாராட்டி யரண்மனைக்குச் சென்றான்.

பூ-பொலிவு.

பொழில்-சோலை.

பூதரம்-மலை.

தேவிலங்குஞ் தலம்-கடவுள் இருந்து அருள்செய்யும் கோயில்கள்.

திரு-இயற்கையழகு.

உரு-செயற்கையழகு.

வரான்றி-வாரிக்கொண்டு.

சுசி-சுத்தம்.

தூவமரும்-தூய்மையுடைய.

காயம்-உடம்பு.

## செந்தமிழ்

கடிமனை-காவலையுடைய வீடு.

அழுக்காறு-பொருமை.

மயல்-மயக்கம்.

யான் நீயாவேலே-நான் உன்னைப்போலக் கவலையின்றி இருப்பேனே.

மனப்பூரணம்-மனநிறைவு.

1

பூவிலங்கும் பொழிலிலங்கும் பொன்னிலங்கும் என்றும் புகழிலங்கும் வளமிலங்கும் பூதரமு மிலங்கும் தேவிலங்குஞ் தலமிலங்குஞ் சீரிலங்குஞ் குஞ்றுத் திருவிலங்கும் உருவிலங்குஞ் தென்னிலங்கை நாடு

2

அணி திகழு மந்நாட்டில் ஆருயிருக் குயிராய் அழுதநிகர் புனல்பெருக்கி யலையிருபாற் சுருட்டி மனிவரன்றிப் பொன்கொழித்து மரமுருட்டிக் குஞ்று மாவலிகங் கைப்பெயர்கொள் வரநதிபாய்ந் திடுமே

3

அந்நதியி தெருகரையில் ஆருநனி விரும்ப அழுடனுஞ் சுசியுடனு மமைவுடனுஞ் கீற்றுத் தென்னிலையால் வேய்ந்துமலர்த் தெய்வமணங் கமமுஞ் செல்வமலி சிறுகுடிசை யொன்றுதிகழ்ந் திடுமே

4

தூவமருஞ் சிறுகுடிலிற் பலகால மாயோர் தொழிலாளன் வீரனெனச் சொல்லுபெய ருடையோன் மாவரைத்துச் சீவனஞ்செய் மனநிறைந்த செல்வன் மறந்துமொரு பொல்லாங்கு மற்றவர்க்குச் செய்யான்

5

குடிகெடுக்கு மதுவருக்க மொருநாளுங் குடியான்  
கூறுமழுக் காரெருவ ரோடென்றுங் கொள்ளான்  
கடும்பிணிபோ ஹடலழிக்குங் கடன்பட்டு மறியான்  
காயத்துப் பிணியறியான் கவலைசற்று மறியான்

6

வெறுத்துரையான் ஒருஞான்றும் வெடுவெடுப்புக்  
கொள்ளான்  
வேலைசெய்வான் நெற்றிவரு வேர்வைநிலம் விழவே  
மறுத்துரையாக் கற்புடைய மனைவியொடும் மூன்று  
மக்களொடும் மகிழ்வினேடும் வாழ்ந்துவர லானைன்

7

காலையிலே யெழுந்திடுவான் கடவுளைக்கை தொழுவான்  
கடிமனையிற் செயக்கடவ கடமையெலாஞ் செய்வான்  
வேலையிலே முயன்றிடுவான் வேலைசெய்யும் போது  
மென்மதுரப் பாடல்பல விருப்பினுடன் படிப்பான்

8

இங்ஙனமோர் நாள்வீரன் மகிழ்வோடும் நாடி  
ஏற்றதொழில் செய்திடுங்கா லெடுத்துரைப்பான் பாடி  
அங்கொருவ ரோடுமியான் அழுக்காறு கொள்ளேன்  
அயலாரு மென்மீதி லழுக்காறு கொள்ளார்

9

கடனில்லை கவலையில்லை கடும்பிணியு மில்லை  
காதலுறு விருந்தினரை யாதரவு செய்வேன்  
உடனை வுதவிபுரி மனைவிமக்க ளோடே  
ஓற்றுமையாய் வாழ்ந்திடுவே னெக்காலு முண்மை

10

இனிமையுடன் பாடியதை யயல்நின்று கேட்டான்  
இலங்கைநகர ரரசாட்சி செய்திடுமோர் மன்னன்  
நனிமகிழ்ச்சி யுடனவன்பால் நடந்தவனை விளித்து  
நன்பாந் சொன்னதோன்று நானேஞப்ப மாட்டேன்

11

அயலார்கள் அழுக்காறு கொள்ளார்க ளென்றுய்  
அதுமுழுதும் தவறுங்மேல் அழுக்காறு கொள்வேன்  
மயலாகு முளமுடையேன் மாவிலங்கை நகர்க்கு  
மன்னவன்யான் உன்போல மனமகிழ்ச்சி யில்லேன்

12

அப்பாநீ எப்போதும் மனமகிழ்ச்சி யாக  
அலுவல்செயு மிரகசிய மறியவுரைத் திடுவாய்  
இப்பூமி யரசாஞம் மன்னவன்யா னெனினும்  
எள்ளளவும் மகிழ்ச்சியிலேன் யான்நீயா வேனே

13

தலையிருந்த பனையோலைத் தொப்பிதனைக் கழற்றிச்  
சற்றேபுன் சிரிப்புடனுந் தாழ்மையொடும் மொழிவான்  
அலையிருந்து பெருகுமிந்த மாவலியா மாறு  
அன்னைதந்தை யாகுமிந்தக் குடிசையென தாட்சி

14

என்னிடத்தே யன்புடையா ளென்மனைவி தானும்  
ஏவல்வழி நின்றிடுவா ரெனதுமக்க ளெல்லாம்  
அன்னவர்க்குச் சோறுதரு மென்னுடைய வேலை  
அடிமையில்லை அடிமையில்லை சுதந்திரனைய் வாழ்வேன்

15

என்றுரைத்த மொழிகேட்டு மன்னவனுஞ் சொல்வான்  
எனதுமுடி யுனதுதலைப் பாகைப்பொகாப் பாமோ  
நன்றுனது மனமகிழ்ச்சி நான்நீயா வேணே  
நானுறையும் மாளிகையுன் குடிசைக்கொப் பாமோ

16

இங்கொருவ னுன்மேலே எரிச்சலுரு னென்றே  
இனியொருபோ துஞ்சொல்லே விறையவனீ யாமாற்  
பொங்குமனப் பூரணமே பொன்றுத செல்வம்  
போய்வருவே னென்னுரைத்து மன்னவன்போ யினனே.  
  
' செல்வம் என்பது சிந்தையின் நிறைவே '  
' போதும் என்ற மனமே பொன்செய்யும் மனம் '

## 21. நூற்றண்டு வாழ்தல்

பெரியோர் சொன்ன சுகாதாரப் பழக்கவழக்கங்களைக் கைக்கொண்டு நடந்தால் நாங்கள் நோயில்லாமல் நூறு ஆண்டுகள் வாழலாம். இந்தப் பாடல்களில் ஒருவர் கைக் கொண்டு நடக்கத்தகுந்த சுகாதார விதிகள் சொல்லப் பட்டிருக்கின்றன.

விதி-ஒழுங்கு.  
நுவலுகின்றேன்-சொல்லுகின்றேன்.  
கவனமாய்-கருத்தாய்.  
இயற்கை மாருதே வாழ நலம் கூரும்-இயற்கையோடு  
பொருந்த நடந்தால் உடம்புச் சுகம் அதிகரிக்கும்.  
பினி-நோய்.  
அப்பியாசி-இடைவிடாது பயிற்சிசைய்.  
தூய்மை-சுத்தம்.  
நேசி-விரும்பு.  
கூடாநீர்-அழுக்குப் பொருள்கொண்ட நீர்.  
கூசி-அருவருத்து.  
கடுத்துப் பசித்தபின்-நன்றுகப் பசிகொண்டபின்பு.  
அற்றது-சீரணமானது.  
செற்றம்-கோபம், பகை-முதலியன.  
தந்த-உணவுகளைத் தந்த.  
நீரைக் கருக்கி-நீரைச் சுடவைத்து.  
நறுநெய்-நல்ல பசுநெய்.  
மூவகை நோய்-வாதம், பித்தம், சிலேட்டுமம் என்பன  
கூடியும் குறைந்தும் இருப்பதனால் வரும் நோய்கள்.  
மது-கள்.  
பொறி-புள்ளி.

1

நூற்றண்டு சுகமாக வாழும்—விதி  
நுவலுகின் றேன்தைக் கவனமாய்க் கேளும்  
கூறுமியற்கைமா றுதே—வாழக்  
கூரும் நலம்பினிக் கொடுமையே றுதே.

2

சுத்தமாங் காற்றைச் சுவாசி—மாலீச்  
கூடர் வெயில் படவினை யாட்டப்பி யாசி  
நித்தமுந் தூய்மையை நேசி—கூடா  
நீரை மறந்துங் குடியாதே கூசி.

3

வீட்டிட லமுக்குவை யாதே—பகல்  
வேளையில் நித்திரை விரும்பிச்செய் யாதே  
வேட்டிட யழுக்கா யுடாதே—சோம்பி  
வீணே யிருந்து பொழுது விடாதே.

4

கடுத்துப் பசித்தபின் உண்பாய்—வெளி  
கால்வயி றிருந்திட வுண்ணுதி பண்பாய்  
அடுத்தடுத் துண்ணுதல் அஞ்சு—சொன்ன  
‘அளவுக்கு மிஞ்சினுல் அழுதமும் நஞ்சு’.

5

அற்ற தறிந்துண்ணல் வேண்டும்—என்றும்  
ஆறுத லாகவி ருந்துண்ணல் வேண்டும்  
செற்றங்கொள் ஓதுண்ணல் வேண்டும்—தந்த  
தெய்வத்தைப் போற்றியே யுண்டிடல் வேண்டும்.

6

நீரைக் கருக்கியுண் மகனே—நறு  
நெய்யை யுருக்கியே யுண்ணுதி மகனே  
மோரைப் பெருக்கியுண் மகனே—பொல்லா  
மூவகை நோய்க்கு மனுகாவென் மகனே.

7

எச்சில் மறந்துமுன் ணுதே—உணவுக்  
கிடையிலே தண்ணீரை யென்றுமுன் ணுதே.  
இச்சைப் படியுமுன் ணுதே—கால  
இயல்புக்கு மாருள் வணவுமுன் ணுதே.

8

வெறியுள்ள மதுவருந் தாதே—பொல்லா  
‘விறண்டி’ சாராய மிவைபொருந் தாவே  
பொறியுள்ள புகையிலை தீதே—வீணே  
புத்தி மயங்கி மிகவருந் தாதே.

9

மனச்சுத்த மாயிரு மகனே—என்றும்  
வஞ்சம் பொருமை மனத்தில்வை யாதே  
கனத்த கடுஞ்சொற்கூ ருதே—என்றும்  
கனிவான மொழியன்றிச் கட்டுரை யாதே.

10

அன்னையைத் தந்தையைப் போற்றி—மகிழ்ந்  
தன்பான மொழிகளை அனுதினஞ் சாற்றி  
முன்னவன் பாதங்க ளேத்தி—வந்தால்  
முட்டின்றி நூரூண்டு வாழலாம் நேர்த்தி.

11

என்னைய் முழுக்கு விடாதே—தயிர்  
இரவிலே மறந்தேனுங் கையாற் ரெடாதே  
மன்னிலே தீமைய டாதே—துன்பம்  
வந்த பொழுதும் மகிழ்ச்சி விடாதே.

12

கோபஞ்செய் யாதிரு மகனே—அருள்  
கூர்ந்தெதவ் வுயிர்க்கு மிரங்குதி மகனே  
பாபஞ்செய் யாதிரு மகனே—பாரிற்  
பண்புடன் நூரூண்டு வாழுவாய் சுகமே.

## 22. அறிவுரைகள்

அறிவுரைகள் என்பன நற்செயல்களின் நன்மைகளையும் தீசெயல்களின் தீமைகளையும் ஆராய்ந்து தெளிந்து நல்லனவற்றை வாழ்க்கையிற் கைக்கொண்டு மேம்படுத்தகு உரிய உறுதிமொழிகளாம். இந்நூலாசிரியர் ஆகிய சோமசுந்தரப்புலவர் தமது அருமைத் தந்தையார் கதிர்காமர் தமக்கு இளமைப் பருவத்தில் அறிவு ருத்திய நீதிமொழிகளையெல்லாம் பொன்போற் பேணி, அவர் துஞ்சிய காலத்தில் அவர் நினைப்புக்குத் ‘தந்தையார் பதிற்றுப்பத்து’ என்னும் நூலாக்கி வெளியிட்டார்கள். அவற்றுட் கற்பித்தபத்து, ஒழுக்க முரைத்தபத்து, விதித்துரைத்தபத்து, விலக்கியதுரைத்தபத்து, முது மொழிப்பத்து என்னும் ஐந்து பகுதிகளும் இங்கே கூறப்படும்.

### (அ) கற்பித்தபத்து

கல்வியே யிருவிழி கல்வியே யிருநிதி  
கல்வியே துணைவன் கல்வியே தோழன்  
கல்வியே கற்பகம் நினைத்தது கொடுக்குமென்  
றையாண் டதனின் மையேடு கைத்தந்  
தருந்தமிழ் ஆசாஜைப் பொருந்தக் காட்டி  
அருள்விழி திறக்கத் திருநாட் கொண்டே  
ஒல்லும் வகையா லோதுவித் தருளிய  
நன்றியை நங்குல முதல்வா  
என்றும் மறவா தேத்துகம் யாமே. (1)

கல்வியே முதுசொம் கல்வியே யின்பங்  
கல்வியே சிறப்புக் கல்வியே காவல்  
கல்வியே தனிவழிக் கருந்துனை யாமென்  
றைய மெடுத்துஞ் செய்ம்முறை கடவா  
தொல்லும் வகையா லோதுவித் தருளிய  
நன்றியை எம்பெரு மானே  
என்றும் மறவா தேத்துகம் யாமே. (2)

மன்னிய வாகட மருந்தினிற் தீராப்  
புன்மனக் கவலையை யெழுமையும் போக்கும்  
நன்மருந் தாவது தொன்னாற் கல்வியென்  
நடுத்தது விற்றுக் கொடுத்து மற்றெமக்  
கொல்லும் வகையா லோதுவித் தருளிய  
நன்றியை யெழுமையருள் தந்தாய்  
என்றும் மறவா தேத்துகம் யாமே. (3)

மலர் தலை யுலகுக்கு மன்னவன் இன்னுயிர்  
மன்னனுக் கின்னுயிர் மாசறக் கற்றேன்  
தன்னா ரல்லது மன்னனுக் கின்றே  
மாசறக் கற்ற மேனெறி யாளர்க்கு  
‘யாதும் ஊரே யாவருங் கேளிர்’  
விச்சை யன்றி யெச்சமற் றிலையென  
அருங்கடன் கொண்டும் பெருங்கட னற்றுதற்  
கொல்லும் வகையா லோதுவித் தருளிய  
நன்றியை நம்பெறு நாதா  
என்றும் மறவா தேத்துகம் யாமே. (4)

உருவுந் திருவுங் குலமு மாண்மையும்  
மருவிய மக்க ளாயினுங் கீழே  
கல்வியொன் றில்லாக் காலை யன்னவர்  
எருக்கொடு முருக்கின் மலரே யணையரென்  
றிருக்கிற குடிநிலம் விற்றுந் திருக்கொள்  
ஒல்லும் வகையால் ஒதுவித் தருளிய  
நன்றியை நாம்புரி தவமே  
என்றும் மறவா தேத்துகம் யாமே. (5)

திரிபுர மெரித்த குறுநகைக் கடவுளும்  
குன்ற மெறிந்த வென்றிவேன் முருகனும்  
முறைமுறை யாய்ந்து பிழைதப நிறுவிய

தகத்தியன் முதலாத் தவத்தியன் முனிவர்  
 தொகுத்த விலக்கணத் தொல்வரம் புடையது  
 பொய்தவிர் நாவிற் புலவர்க் ளருளிய  
 மெய்வளர் இலக்கிய விரிகட ஹடையது  
 தெய்வம் பராவிய திருமறை யுடையது  
 இளையது பழைய திருமையுந் தருவ  
 தமிழ்தினு மினிய தரியது பெரியது  
 வழிவழி யழியா முதுசொமாய் வருவதென்  
 றிரவினும் பகலினு மெடுத்துரைத் திருந்தமிழ்  
 ஒல்லும் வகையா லோதுவித் தருளிய  
 நன்றியை நம்முயிர்க் கிணியாய்  
 என்றும் மறவா தேத்துகம் யாமே.

(6)

பொன்னும் மணியும் புளைதுகில் வகையும்  
 அன்ன வஸ்ல வணிகல மாவன  
 கள்வனுக் கரியது காவலுக் கெளியது  
 அள்ள நிறைவ தரும்பயன் தருவது  
 கல்வி யன்றிக் கலன்வே றிலையென்  
 றல்லல் பொலிய வரும்பட ருழந்தும்  
 ஒல்லும் வகையா லோதுவித் தருளிய  
 நன்றியை நம்முயிர்க் குயிரே  
 என்றும் மறவா தேத்துகம் யாமே.

(7)

உலகர் சாஞ்சு கதிர்முடி மன்னவன்  
 அரசிய வறியவு மரும்பொரு ஸீட்டவும்  
 ஓங்கிய பொதுமொழி யாங்கில மாதவின்  
 அதுதர மிடியிடை யறுத்துநின் றுலும்  
 பஞ்சும் படாத பாடுபட் டொருசிறி  
 தொல்லும் வகையா லோதுவித் தருளிய  
 நன்றியை நங்கள் நாயகனே  
 என்றும் மறவா தேத்துகம் யாமே.

(8)

கல்லா மாந்தர் முகத்திற் காண்பன  
 புண்ணே யன்றிக் கண்ணே யவையல  
 பாட்டு முரையும் பயிலா தனவிரண்  
 டோட்டைச் செவியு மவர்தமக் குண்டே  
 கைகளோ விழுகை தொழுகை யாங்கவர்  
 கால்களோ வாடுகா லோடுகால் அவரோ  
 மக்களுள் அந்தோ பத்திக ளாவரென்  
 றெட்டுநா ளாயினும் பட்டினி கிடந்தும்  
 ஒல்லும் வகையா லோதுவித் தருளிய  
 நன்றியை நாந்தொழு மிறைவா  
 என்றும் மறவா தேத்துகம் யாமே.

(9)

ஒதா நாளே தீதா நாளே  
 சுறுமை யாண்டிற் கொண்டமை யேடு  
 நாருண் டாவுங் கைவிட லொழிக  
 கூடுபோம் வரையு மோதுதல் பொருளென்  
 றுன்றேர் சுறுவ ராரும்பெறன் மக்காள்  
 கற்றே மென்று முற்றுரை யாது  
 காலைமாலை நாலையோ துமினென்  
 றெருல்லும் வகையா லோதுவித் தருளிய  
 நன்றியை நயனமா மணியே  
 என்றும் மறவா தேத்துகம் யாமே.

(10)

### (ஆ) ஒழுக்கமுரைத்தபத்து

அரியதி னரியது மானுட யாக்கை  
 யாக்கையி னரியது போக்கறு மின்னுயிர்  
 உயிரினு மரியது செயிர்தி ரொழுக்கம்  
 ஒழுக்க மென்ப துயர்ந்தோர் நன்னடை  
 நன்னடை தானே நல்குவ கேண்மின்

திருவினை யளிக்குஞ் செல்வாக் கீடும்  
உருவினை யுதவும் உயர்கூடிப் படுத்தும்  
நீடிய வாயுஞாங் கல்வியு நிறுத்தும்  
கூடிய பல்பினி கூடா வாதலால்  
கண்ணினு மொழுக்கங் காமினென் றுரைத்த  
மந்திர மொழிகளை மறவேம்  
எந்தையுங் குருவு மிறையுமா னவனே. (1)

தருமனுக் கிளைய மதவலி வீமன்  
போரினில் விகர்னைப் போவெனப் புகண்றுன்  
வல்லிய மணைய சல்லிய மன்னவன்  
மருகரை நீங்கிப் பிறர்வய மானுன்  
உரிய தம்பியர் ஜவரை யொருவிப்  
பரிதிதன் மைந்தன் துரியனை யடைந்தான்  
அடல்கெழு வைவேல் உடலுறப் புதையினும்  
வால்குழைத் தனுங்கி வளர்த்தவர்ச் சீரு  
தடிப்புறம் நக்கு ஞுமலியு மாதவின்  
புரிந்த நன்றி போற்றுதல் கட்டென்னும்  
மந்திர மொழிகளை மறவேம்  
எந்தையுங் குருவு மிறையுமா னவனே. (2)

விறலுடைத் தம்பியர் உறுதுணை யிருக்க  
மறமுடை மன்னன் மணைதுகில் உரியவும்  
பிறிதொரு வேந்தன் நுதல்வடுப் புரியவும்  
அறமுத வருளிய திருமகன் வெகுளான்  
முகமலர்ஸ் திருந்தனன் மிகைபொறுத் தாதவின்  
பொறுமை நன்றே பொறுமை நன்றே  
சிறுமை வரினும் பொறுமை நன்றே  
வலியவர் மாட்டுச் சீறினாஞ் சீறுக  
எளியவர் முன்னே ஆறுதல் கட்டென்னும்  
மந்திர மொழிகளை மறவேம்  
எந்தையுங் குருவு மிறையுமா னவனே. (3)

புரிசடை முனிவன் முடிமிசை யுதைக்க  
மருமலர்க் கரத்தாற் றிருவடி நீவி  
ஜயநின் றிருவடி நெயுமென் னுரைத்தான்  
மலிந் ரயோத்தி மன்னவ னதாஅன்று  
படியுயர் கண்ணைக் கொடியவை கூறித்  
தலையிழந் தனனே சிகபால னூதலின்  
இன்னூர் தம்மொடு மினியவை கூறுக  
ஒன்னூர் தம்மொடுங் கொடுமொழி யொழிகெனும்  
மந்திர மொழிகளை மறவேம்  
எந்தையுங் குருவு மிறையுமா னவனே. (4)

பொன்னிநன் னைட்டு மன்னவர் பெருமான்  
குறுநடைப் புறவின் தபுதிகண் டஞ்சி  
உடலறுத் தீந்து முயிரோம் பினனே  
தண்ணீர் நுண்ணுயிர் சாமென வஞ்சி  
வடித்துக் குடித்த மன்னா முளனே  
தும்பியின் வாலிற் தாண்டில்முட் கொளுவி  
முன்பொரு முனிவன் துன்படைந் தனனே  
எத்திறத் தானு மெவ்வுயிர்க் கேனுந்  
தன்னுயிர் கொடுத்தும் நன்னலம் புரிகெனும்  
மந்திர மொழிகளை மறவேம்  
எந்தையுங் குருவு மிறையுமா னவனே. (5)

வளநக ரிழந்து புறநகர் புகுந்து  
நறைமலர்க் குழலியொடு சிறுவனை விற்றும்  
அடுபுலைக் காளாய்ச் சுடலை யோம்பியும்  
பெரும்படர் பலபல வழந்துந் திருந்திய  
வாய்மை நிறுத்தினன் மன்னரிச் சந்திரன்  
வாய்மை மறுத்து மந்திரி யொருவன்  
தன்ரூழி விழந்து கள்வனு யினனே  
கள்வ ஞேருவன் வாய்மையைப் பேணித்

தன்ரெழில் விட்டு மந்திரி யாயினன்  
வாய்மை யென்பது தீமை யிலாத  
தூய்மை வாசகஞ் சொல்லுத வாமெனும்  
மந்திர மொழிகளை மறவேம்  
எந்தையுங் குருவு மிறையுமா னவனே. (6)

முடங்கிய மயிர்க்காற் சிலம்பிவாய் நூற்ற  
நூலினும் நுண்ணிய விழையே யாயினும்  
நூறுபல வடுக்கி வளம்பெற முறுக்கின்  
வீறுபொலி யாணையு மறுக்ககில் லாதே  
ஓரிழை யறுந்து செறிவுவே ரூயின்  
ஆற்றுக் சிறுவரு மறுத்தெறி குவரே;  
நாற்பெருந் தூணிற் கோவிய நெடுமைன  
ஒருதூண் பாறில் வீழ்ந்துபாழ் படுமே; ஆதவின்,  
மக்க ளைவரும் மனத்தொற் றுமையாய்  
வாழ்வதே மேலாம் வாழ்வென வுரைக்கும்  
மந்திர மொழிகளை மறவேம்  
எந்தையுங் குருவு மிறையுமா னவனே. (7)

கடவிற் பெரியது யாதது பொறுமை  
மலையிற் பெரியது யாதஃ தடக்கம்  
புவியிற் பெரியது யாதஃ துதவி  
உயிரிற் பெரியது யாதஃ தொழுக்கம்  
ஓழுக்கிற் பெரியது யாதது மானம்  
மானம் போக வருந்தொழில் புரிந்தர  
ஈனந் தொடரும் எழுமையு மென்னும்  
மந்திர மொழிகளை மறவேம்  
எந்தையுங் குருவு மிறையுமா னவனே. (8)

நகையை யழிக்கும் உவகையைக் கொல்லும்  
பகையை வித்தும் பவத்தை விளைக்கும்  
நட்பினைப் பிரிக்கும் ஒட்டப் மகற்றும்  
தன்னையே கொல்லுஞ் சினத்தினுங் கொடியது

பின்னை யில்லை யுலகினென் றுரைக்கும்  
மந்திர மொழிகளை மறவேம்  
எந்தையுங் குருவு மிறையுமா னவனே. (9)

நல்லதன் நலனுந் தீயதன் றீமையும்  
இல்லையென் றுரைக்கும் விடருந் தூர்த்தரும்  
கடவு ஸில்லையென் றுரைசெயு மடவரும்  
தீமை பயிற்றுதல் உள்ளீ டாக  
ஆமாப் போலக் கேண்மைகொள் ஞநரும்  
கட்கா முற்றேர் கடுஞ்கு தாடுநர்  
உட்கார் பதைக்க வயிர்க்கொலை சூழ்நரும்  
ஆகிய வித்திறத் தறிவிலார் கோட்டியைப்  
பாம்பென வஞ்சி மேம்படு குணத்துப்  
பெரியோர் தம்மை யுரிமையிற் பேணிக்  
குற்றங் களைந்து குணமேம் படுதல்  
நற்றவ ருலகு நல்குமென் றுரைக்கும்  
மந்திர மொழிகளை மறவேம்  
எந்தையுங் குருவு மிறையுமா னவனே. (10)

### (அ) விதித்ததுரைத்தபத்து

செஞ்சுடர் தோன்றுமுன் கண்படை நீங்கித்  
தந்தையுங் தாயுந் தொழுதுகொண் டெழீஇ  
இருவகை யியக்கமும் மறவாது கழீஇ  
ஆவின் விழுதே பூவின் கொம்பே  
வேலின் கோலே வேம்பின் சிறுகழி  
நாயுரி வேர்கரி சாலையில் வொன்றுஸ்  
இருந்துபற் றுலக்கித் திருந்தவாய் பூசிச்

சிவசிவ வென்று திருநீற்று  
பவவினை மாற்றும் பழமறை மந்திரச்  
செந்தமிழ்ப் பாவாற் சிவனடி தொழுது  
தத்தந் தொழில்வயிற் சாருதல் கடனென  
வெந்தைநீ யருளிய விதிகள்  
புந்தியிற் கொண்டு போற்றுகின் ரேமே. (1)

அன்னையுந் தந்தையு மரசனு மாசானும்  
முன்னவன் றனும் முனிவனும் புலவனும்  
தேவரைப் போலச் சிறப்புகள் புரிந்து  
பூவடி போற்றுதற் குரியவ ராதலின்  
அன்னவர் தங்களை அன்பொடு வணங்கவென  
றெந்தைநீ யருளிய விதிகள்  
புந்தியிற் கொண்டு போற்றுகின் ரேமே. (2)

ஐம்பெரும் பூதத் தாகிய விவ்வடல்  
காய்பசி கடுகச் சாயு மாதலின்  
உண்டி மற்றதற் குயிர்மருந் தென்ப  
நீரினி லாடி யோரிரண் டுடுத்து  
விருந்தினர் மூத்தோர் சிறுவருக் கருத்தித்  
தந்த தெய்வத்தின் தாண்மலர் தொழுது  
சிரியா துரையா தொருமையி னிருந்தாங்  
குப்பின் றமைந்த புற்கை யாயினும்  
அற்புட னுண்ப தான்ரேர் வழக்கென்  
றெந்தைநீ யருளிய விதிகள்  
புந்தியிற் கொண்டு போற்றுகின் ரேமே. (3)

பாகநன் கறிந்து சுவைபெற வட்ட  
தூயநல் லுணவு மிசைந்திடு காலை  
குண்திசை நோக்குதல் கொள்கையென் றுரைத்தார்  
வாயினே றுண்டலும் வழக்கா றென்ப  
கைப்பன வெல்லாங் கடைமுறை யாக  
இனிப்பன முதலாய் இடையிடை யாக

உண்டுவாய் பூசி உறுபுனல் துடைத்து  
முக்காற் குடித்து முகனமர்ந் திருந்து  
சிவசிவ வென்று திருநீற்றுதல்  
அவநெறி யகன்ற வான்ரேர் முறையென  
றெந்தைநீ யருளிய விதிகள்  
புந்தியிற் கொண்டு போற்றுகின் ரேமே. (4)

தாயினு நிறைந்த நேயமொ டுயிர்களை  
இரவினும் பகலினும் இமையாது காக்கும்  
ஓருபெருங் கடவுள் திருவந்த சேவடி  
சிந்தையி னினைந்து செங்கையிற் ரேமூது  
வடக்குங் கோணமுந் தலைசெயல் நீக்கி  
முடித் துயிலுதல் முந்தையோர் முறையென  
எந்தைநீ அருளிய விதிகள்  
புந்தியிற் கொண்டு போற்றுகின் ரேமே. (5)

ஓன்ன ணயினுந் தன்மனை புகுந்தால்  
மலர்முகங் காட்டி மகிழ்வொடு நோக்கிச்  
சிறுநகை புரிந்து தேமொழி கூறித்  
தவிசி னிருத்தித் தாள்கழு நீர் தந்  
துண்டி யுதவி யுபசரித் திடுதல்  
பண்டைநாட் பெரியோர் பாரித்த பண்பென  
எந்தைநீ அருளிய விதிகள்  
புந்தியிற் கொண்டு போற்றுகின் ரேமே. (6)

ஆடை யொதுக்கி அடங்கிமுன் னின்று  
வணங்கி யானும் வாய்புதைத் தானும்  
பெரியவர் முன்னே பேசுதல் முறையென  
றெந்தைநீ அருளிய விதிகள்  
புந்தியிற் கொண்டு போற்றுகின் ரேமே. (7)

அந்தணர் துறந்தோர் அரும்பினி யாளர்  
பைந்தொடி மகளிர் பாலகர் சுமப்போர்  
பூமலி வேந்தர் நாமலி பாவலர்  
ஆதிரை இவர்க்குப் போம்வழி விலகி  
நிறைநீர்க் கும்பமும் நெடுநிலை யரசம்  
தேவர் குலமும் வலங்கொடு சேறல்  
தூநெறி யறிந்தோர் தொன்மர பாமென்  
றெந்தைநீ அருளிய விதிகள்  
புந்தியிற் கொண்டு போற்றுகின் ரேமே. (8)

மன்னிய வுடம்பும் மருவிய தாரமும்  
தன்னிடைப் பிறர்தரு மடைக்கலப் பொருஞும்  
இன்னுயிர்க் காப்புக் கெண்ணிய பொருஞும்  
பொன்னைப் போலப் போற்றுதல் கடனென்  
றெந்தைநீ யருளிய விதிகள்  
புந்தியிற் கொண்டு போற்றுகின் ரேமே. (9)

எங்கும் நிறைந்த விறைவனை யுன்னி  
அங்கொரு பச்சிலை அன்பினி லிடுக  
உண்ணுங் காலை ஒருபிடி அன்னம்  
மன்னுயிர் மகிழு மறவா தீக  
ஆவினுக் கொருபிடி வாயுறை யீக  
யாவர் தம்மொடும் இனியவை பேசக  
உழப்பும் பொருஞு மின்றி வளப்பட  
ஏவரும் புரியும் நல்லற மிவையென்  
றெந்தைநீ யருளிய விதிகள்  
புந்தியிற் கொண்டு போற்றுகின்ரேமே. (10)

## (ஈ) விலக்கியதுறைத்தபத்து

பொருந்திய விசம்பிற் புலவருங் காணை  
மருந்தே யாயினும் கூழே யாயினும்  
தெய்வந் தொழாதுசிறிதுமுன் ணற்க  
விருந்து புறத்ததாய்த் தானுணைல் விடுக  
நின்றும் நடந்தும் கிடந்துமுன் ணற்க  
சுடர்விளக் கின்றி இரவிலுண் ணற்க  
அந்தியில் உணவும் அளவறு முண்டியுங்  
சிந்தையன் பில்லார் தந்திடு மழுதழும்  
நஞ்சினுங் கொடியவென் றஞ்சுக விடுகவென்  
றையநீ சொல்லுமல் லவைகள்  
உய்வுற வகங்கொண் டோம்புகின் ரேமே. (1)

இயக்கம் இரண்டும் மயக்கறக் கழிப்புழி  
நண்பகற் காலை தெற்குநோக் கற்க  
பின்புகு மிரவில் வடக்குநோக் கற்க  
நெல்விளை வயலினும் நிறைபசம் புல்லினும்  
நல்லநீர் நிலையினும் நடந்திடு வழியினும்  
குளிர்தரு நிழலினும் கோயிலா னிலையினும்  
இருபுல னியக்கஞ் சோர்வது நீக்கவென்  
றையநீ சொல்லுமல் லவைகள்  
உய்வுற வகங்கொண் டோம்புகின் ரேமே. (2)

இருவர் நின்றுழி இடைபோ கற்க  
ஒருவர் எச்சில் தானுண் ணற்க  
கொலைதலை வந்த புலையற காயினும்  
தன்னுடை மிச்சில் மறந்துமீ யற்க  
உரவில் அம்மியில் மருவத லொழிக  
மதியார் வாயில் மிதியா தொழிக  
உண்டி யின்றி யுடம்புநனி சாயினும்

உண்ணே தவர்பா ஒன்னுத லொழிக  
ஈயார் தம்முழை யிரத்தல் ஒழிக  
வாயாற் சுடரினை அவித்தல் ஒழிக  
கீழோர் தம்மொடும் வெய்துரை ஒழிகவென்  
றையநீ சொல்லுமல் லவைகள்  
உய்வுற வகங்கொண் டோம்புகின் ரேமே. (3)

இனியவ ரின்றித் தனிவழி செலற்க  
மரநிழல் இரவினில் மருவத லொழிக  
பலர்நடு வாக வுடையுத றற்க  
முற்போ குநரைப் பிற்கு வற்க  
எங்குறு வீரென் றங்குசா வற்க  
பெரியோர் முன்னே வெடிப்பட நகையேல்  
சும்மா விருந்து துரும்புகின் ளற்க  
ஒருநொடி யேனுந் தொழிலறக் கழியேல்  
இன்பென நினைந்து நன்பக ஒறங்கவென்  
றையநீ சொல்லுமல் லவைகள்  
உய்வுற வகங்கொண் டோம்புகின் ரேமே. (4)

பெரியோர் நெஞ்சகம் பேதுற வுரையேல்  
சிறியோர் கேண்மை கனவினு நினையேல்  
கள்ளு முனுங் கொள்ளுதல் குறியேல்  
எள்ளி யுரையேல் ஈவது விலக்கேல்  
தன்னுடை நாஞ்சு தானுனும் மருந்தும்  
மன்னிய குருவருள் மந்திர மொழியும்  
செய்திடு தருமமுஞ் சிறுமையும் பெருமையும்  
பிறர்செவி நுழையக் கூறுதல் பிழையென்  
றையநீ சொல்லுமல் லவைகள்  
உய்வுற வகங்கொண் டோம்புகின் ரேமே (5)

சிரியர் முன்னே காறியுமி மற்க  
வீரியம் முன்னே விளம்புத லொழிக  
அற்றபின் என்றி அருந்துத லொழிக  
கற்றவர் தம்மொடு கடும்பகை யொழிக

பெற்றவர் குறைபுறம் பேசுத லொழிக  
நீர்பழி யற்க நிழன்மிதி யற்க  
ஊர்முனி புன்றெழில் உஞ்றறுதல் ஒழிகவென்  
றையநீ சொல்லுமல் லவைகள்  
உய்வுற வகங்கொண் டோம்புகின் ரேமே. (6)

ஒருவர் தந்த உணவினைப் பழியேல்  
மருவார் இல்லந் தனிமையிற் போகேல்  
பகைமை வரினும் பழநட் பிகழேல்  
வறுமை வரினும் மான மிழவேல்  
கள்ளுஞ் குதும் காழுகர் கோட்டியும்  
கறுத்த முனையும் வெறுத்தோ ரில்லமும்  
பொறுத்த கேள்விப் புலவோர் புகாஅரென்  
றையநீ சொல்லுமல் லவைகள்  
உய்வுற வகங்கொண் டோம்புகின் ரேமே. (7)

இருதிசைத் தோன்றும் பருதியின் விரிசுடர்  
மின்னெளி வீழ்மின் தன்னெளி வேசியர்  
பொன்னெளிர் மேனி புலன்கழி தொழிலோர்  
இன்னவர் தம்மை யென்றுநோக் கற்க  
தன்னெளி கெடுவது சரதமே யாமென்  
றையநீ சொல்லுமல் லவைகள்  
உய்வுற வகங்கொண் டோம்புகின் ரேமே. (8)

சான்றேர் கூடிய பேரவைக் கண்ணே  
வேண்டா கூறேல் மிகைப்படக் கூறேல்  
ஒன்றுடுத் தேகேல் உயர்ந்துழிப் பொருந்தேல்  
நின்றுதலை சொறியேல் நிலம்விரற் கீறேல்  
வாய்ப்புதைத் தன்றி யாவித்தல் செய்யேல்  
பந்தி வஞ்சலை புரியேல் தன்றெழில்  
ஆக்கமுற் றுழியும் நீக்குத லொழிகவென்  
றையநீ சொல்லுமல் லவைகள்  
உய்வுற வகங்கொண் டோம்புகின் ரேமே. (9)

காலினிற் காலைத் தேய்திட லொழிக  
கண்ணிடும் எச்சில் கண்ணிட லொழிக  
மேவிருந் துண்ணுதல் சாலவு மொழிக  
விகிர் தம் புரிதல் பயிலாது விடுக  
தன்னை வியந்து சாற்றுத் தொழிக  
முன்னோர் உண்ண முன்னுணல் ஒழிக  
கைவிரல் சுட்டிக் கடுத்துரை யற்க  
பொய்ம்மொழி மன்றிற் புகலா தொழிகவென்  
றையநீ சொல்லுமல் வலவைகள்  
உய்வுற வகங்கொண் டோம்புகின் ரேமே. (10)

### (உ) முதுமொழிப்பத்து

தான்தர வாரா விருவினை யில்லை  
இடுக்கண் வருங்கால் நடுக்கின்றி நகுக  
மலையே வரினுந் தலையே சுமக்க  
ஜய மெடுத்துஞ் செய்வன செய்க  
பட்டினி யிருந்துங் கடன்பட லொழிக  
தன்னுயிர் போல மன்னுயி ரோம்புக  
பெருமை சிறுமை யுரையி னறிக  
தீமை மறக்க வாய்மை நிறுத்தவென்  
றன்பா லருண்முது மொழிகள்  
பொன்போற் பொதிந்து போற்றுகின் ரேமே. (1)

வட்டிப் பெருங்கடன் பட்டவர் வாழ்க்கையும்  
கற்றது போற்று மாணவன் கல்வியும்  
இடைமகன் கண்ட பொதுநிலை மரமும்  
கொடைசிறி தில்லார் பெறுநிதிக் குவையும்  
மடிசிறி திலார்க்கு வந்த வறுமையும்  
இனையாக் கேணியும் களையாப் பழனமும்  
மேனிலை யுருது தானிலை சருங்கி  
நாடொறும் நாடொறுங் கேடுற வழியுமென்  
றன்பா லருண்முது மொழிகள்  
பொன்போற் பொதித்து போற்றுகின் ரேமே. (2)

சசற் கில்லை யாதியு மந்தமும்  
ஆசைக் கில்லை அளவும் முடிவும்  
இளமைக் கில்லை வளமுற நிற்றல்  
முதுமைக் கில்லை பழகிய வின்பம்  
குடியர்க் கில்லை குலமு மொழுக்கமும்  
மிடியர்க் கில்லை வேண்டுவ நுகர்தல்  
கற்றவர்க் கில்லை கவலை யவலம்  
அற்றவர்க் கில்லை யாக்கமுங் கேடும்  
கொலைஞர்க் கில்லை யருஞ் மறனும்  
புலைஞர்க் கில்லை குலந்தரு மேன்மையென்  
றன்பா லருண்முது மொழிகள்  
பொன்போற் பொதிந்து போற்றுகின் ரேமே. (3)

எடுக்க எடுக்க இருந்தி குறையும்  
கொடுக்கக் கொடுக்கக் கல்வி நிறையும்  
கற்கக் கற்கக் கழிமட மஸ்கும்  
சுடச்சுடச் செம்பொன் சுடர்விட் டெடாளிரும்  
வரவர விடுக்கண் மனத்திடம் வளரும்  
காய்ச்சக் காய்ச்சப் பசம்பால் சுவைக்கும்  
பழகப் பழகப் பாலும் புளிக்கும்  
புளிக்கப் புளிக்கப் பொருட்பற் றழியும்  
பற்றறப் பற்றறப் பழம்பிறப் பகலும்  
தேடத் தேடத் தெய்வம் வருமென்  
றன்பா லருண்முது மொழிகள்  
பொன்போற் பொதிந்து போற்றுகின் ரேமே. (4)

தந்தைவாய் மொழியே மந்திர மாகும்  
தாய்திரு வடியே கோயி லாகும்  
தேசிகன் மொழியே திருமறை யாகும்  
முத்தோர் சொல்லே யமுத மாகும்  
அறிவுடை யவரே யருந்துணை யாவர்

சுற்றத் தவரே தோள்வலி யாவர்  
தரும மொன்றே தலைகாப் பாகும்  
கரும மொன்றே கட்டளைக் கல்லென்  
றன்பா வருண்முது மொழிகள்  
பொன்போற் பொதித்து போற்றுகின் ரேமே. (5)

கண்ணுக் கணிகலங் கருணை நோக்கம்  
நாயுக் கணிகலம் வாய்மை சூறுதல்  
நெஞ்சுக் கணிகலம் வஞ்சக மின்மை  
கரத்துக் கணிகலம் இரப்பவர்க் கீதல்  
காலுக் கணிகலம் ஆலயஞ் சூழ்தல்  
காதுக் கணிகலந் தீதில் கேட்டல்  
சொல்லுக் கணிகலஞ் சோர்வடை யாமை  
இல்லுக் கணிகலம் இயல்புடை மனைவியென்  
றன்பா வருண்முது மொழிகள்  
பொன்போற் பொதிந்து போற்றுகின் ரேமே. (6)

நீரினிற் குழியிலீய விளமை  
ஆற்றினிற் பெருக்கே தோற்றிய செல்வம்  
வானிடை மின்னே ஊனிடைத் தொடர்பு  
தந்தை தாயாதி சந்தையிற் கூட்டம்  
ஒதிடு கனவே பூதல வாழ்க்கை  
ஆனை தூரத்தக் கூவலுள் விழுவோன்  
கொடியினிற் றாங்க வடியினி லைந்தலைக்  
கடுவிட வரவு படமெடுத் தாட  
நலிபசங் கொடியை எலியிரண் டறுக்க  
ஆருயிர்க் கஞ்சி யருந்துய ருழப்போன்  
மேனிலைத் தருவிற் ரெடுத்துடைந் தொழுகுந்  
தேவெரு திவலை நாவினிற் சுவைத்தாங்  
கெய்திய வாழ்க்கையிற் செய்வினை யின்பமென்  
றன்பா வருண்முது மொழிகள்  
பொன்போற் பொதிந்து போற்றுகின் ரேமே. (7)

கொடிது கொடிது வறுமை கொடிது  
மாணு வறுமை நாணலங் கொல்லும்  
நாணல மின்மை யாணல மழிக்கும்  
ஆணல மின்மை வீண்பழி சேர்க்கும்  
சேரும் வீண்பழி நேர்நிலை கெடுக்கும்  
நேர்நிலை நீங்க வாரஞர் பிறக்கும்  
ஆரஞர் தானே பேரறி வகற்றும்  
அறிவுபுறம் போக அழிவுமுன் ஜெய்தும்  
கொடிது கொடிது வறுமை கொடிதென்  
றன்பா வருண்முது மொழிகள்  
பொன்போற் பொதிந்து போற்றுகின் ரேமே. (8)

நண்பனி னருமை துன்பினி லறிக  
வீரனி னருமை போரினி லறிக  
அப்பனி னருமை யிறந்துழி யறிக  
உப்பின தருமை குறைந்துழி யறிக  
மனைவியி னருமை வறுமையி லறிக  
நிழலின தருமை வெயிலினி லறிக  
குழவியி னருமை முதுமையி லறிக  
இறையவ னருமை வினைவயி னறிக  
கிளைஞர தருமை கேட்டினி லறிகவென்  
றன்பா வருண்முது மொழிகள்  
பொன்போற் பொதிந்து போற்று கின்ரேமே (9)

பெருநீர் நிலையிற் சிறுகருங் காக்கை  
முக்காற் குளிக்கினுங் கொக்கா காதே  
படுகூன் நிமிரப் பலகாற் கட்டினும்  
சுடுகுரற் சுணங்கன் வானிமி ராதே  
நானத்து வித்திப் புழுகுநீர் பாய்ச்சினும்  
ஆன நறுமணம் உள்ளிகம மூதே  
அமுதுண வருத்திப் பானீர் பருக்கினும்

கடுவிட மன்றி யரவுமி யாதே  
 உப்பொடு பிறசவை பெய்தட்ட டாலும்  
 அப்போய்ச் சுரைக்காய் கைப்பொழி யாதே  
 மன்னிய நூல்பல கற்பினுங் கயவர்  
 தம்மியல் பாகிய குணமொழி யாரென்  
 றன்பா லருண்முது மொழிகள்  
 பொன்போற் பொதிந்து போற்றுகின் ரேமே (10)

## 23. நட்பின் பெருமை

புலவரவர்கள் செய்த உயிரிளங்குமரன் என்னும் அரிய செந்தமிழ்நாடக நூலிலிருந்து (அ) நட்பின் பெருமை (ஆ) பெண்கள் பந்துபயிலும் கந்துகவரிப் பாடல் (இ) பூஞ்சோலை வருணனை என்னும் மூன்று பாடல்களும் இந்நூலிற் சேர்க்கப்பட்டுள்ளன. இவை தண்ணென்று குளிர்ந்து செவிக்கின்பந்தரு மோசையழகும் செஞ்சொல் நடையழகும் பொருளழகும் நிறைந்து மிளிர்கின்றன.

மண்ணுல கத்தின் மாசறு மனமுடை  
 அன்பனின் பெருமை யறைகுதற் கெளிதோ !  
 அகநக நட்ட வவனியல் கூறிற்  
 குறிப்பினில் வேண்டுவ நெறிப்பட வுதவி  
 ஆதரித் தணைத்தலின் அன்னையே போன்றும்  
 மிகுதிக் கண்ணே மேற்சென் றிடித்துத்  
 தகுதி கூறவிற் றந்தையே போன்றும்  
 உடனு யுறைதலின் உடன்பிறப் பொத்தும்  
 இன்பந் தருதலின் ஏந்திமை போன்றும்  
 ஏவிய புரிதலில் இளங்சிருர் போன்றும்  
 தீநெறி விலக்கி நன்னெறி யுய்த்தலில்  
 மேவிய விருவிழி மணியே போன்றும்  
 துணையா யிருத்தலிற் ரேளினை போன்றும்  
 அருந்தொழில் புரிய வருகுநின் ஒற்றவில்  
 விரும்பிய செங்கைப் பெருவிரல் போன்றும்  
 அறிவு கொஞ்சத்தலி லருநால் போன்றும்  
 சென்ற விடமெலாம் சிறப்புத் தருதலிற்  
 கன்றிய பலதுறைக் கல்வி போன்றும்

பயன்கோ டாமையின் வியன்முகில் போன்றும்  
இன்பினுந் துன்பினும் என்னியல் காட்டலிற்  
பன்னிய பளிங்கின் பான்மை போன்றும்  
இன்றியமை யாமையி னின்னுயிர் போன்றும்  
என்னினை வறிதலி னிறையவன் போன்றும்  
மன்னிய நண்பனை வாய்ப்புறப் பெற்றேர்  
எய்தா வொன்பொரு ஸிலையெனப்  
பொய்யா நாவினர் புகன்றிசி ஞேரே

### உயிரிளங்குமரன் நாடகம்

---

## 24. பந்தடித்தல் (கந்துகவரி)

1

வன்ன மயில்கள் நடனமாட வண்டுகீதம் பாடவே  
மலர்கள் குறிய முறுவல் புரிய வந்துபந் தடித்துமே  
மன்னர் மன்னன் வாழ்கவென்று வந்துபந் தடித்துமே  
மதலை மாலை மார்பனூழி வாழியென் றடித்துமே

2

மன்னுதுடிகொளிடைகடுவள வன சமுகைகள் நெகிழிவே  
வடிகொள் நீல விழிகள்பூரள வந்துபந் தடித்துமே  
மன்னர் மன்னன் வாழ்கவென்று வந்துபந் தடித்துமே  
மதலைமாலை மார்பனூழி வாழியென் றடித்துமே

3

மன்னிவந்து வந்துபந் துயர்ந்திழிந்து கைப்பட  
வலமுமிடமு மாறியோடி வரிகொள்பந் தடித்துமே  
மன்னர் மன்னன் வாழ்கவென்று வந்துபந் தடித்துமே  
மதலைமாலை மார்பனூழி வாழியென் றடித்துமே

4

வன்னவளைகள் குழறவளக மவிழமணிக ஞுதிரவே  
மதியநுதலில் வியர்வையொழுக வந்துபந் தடித்துமே  
மன்னர் மன்னன் வாழ்கவென்று வந்துபந் தடித்துமே  
மதலைமாலை மார்பனூழி வாழியென் றடித்துமே

### உயிரிளங்குமரன் நாடகம்

---

## 25. பூஞ்சோலை

உலகந் துதிக்க வலனேர்பு திரிதரும்  
பரிதியஞ் செல்வன் விரிசுடர்க் கஞ்சி  
இருள்குடி யிருந்தது திருவளர் பொழிலே !  
பசந்தழை யிடையே பன்மல ரீட்டம்  
விசும்பிடைத் தோன்று மிந்திர வில்லோ !  
மாட்சிசே ரியற்கை வளந்தரு மற்புதக்  
காட்சியென் கண்ணைக் கவரா நின்றது ;  
செம்மல ரிடையே தேனின மிசைத்தல்  
அம்மவோ ! செவிகட் கழுதினை யூற்றும்  
தேக்கமழ் மலரிற் செறிந்திடு விரையென்  
முக்கி னுணர்ச்சி முழுவதூங் கவரும்  
சந்தனப் பொதியிற் ரமிழுடன் பிறந்த  
மந்தமா ருதமும் வந்துவந் தெனது  
மெய்யினை வருடி வியர்ப்பினை யொழிக்கும்  
செம்பொற் றிரள்போற் கொம்பினிற் றூங்குஞ்  
செழுங்கனி நாவிற் றித்திப் பொழுக்கும்  
என்ன பேரழகு ! என்ன வின்னிசை !  
என்ன நறுமணம் ! என்ன குளிர்ச்சி !  
கண்டுகேட உண்டுயிர்த் துற்றறி யைந்துங்  
கொண்டிடு மிப்பொழில் குலமட மகளோ  
அதோபார் ;  
இலகுபல் வெங்கள் அலகினிற் கோதிப்  
பூங்குயி லீட்டந் தேங்கிசை பாடக்  
காவிக், கருங்கட் ரூவியந் தோகைகள்  
நாடக மாதரின் ஆடுதல் காணுாதக்  
கொன்றைபொன் சொரியுங் காட்சி  
என்று மிறும்பூ தீந்திடு மன்றே.

உயிரிளங்குமரன் நாடகம்

## 26. பஞ்சக்கூழ்

கி.பி. 1920-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலே  
நிகழ்ந்த பஞ்சத்தில் ஒரு குடும்பம் வறுமையால் உண்ட  
கூழன்வைப்பற்றிக் கூறுவது இது.

இடுமுள் வேவி நெடுமரக் கவர்சினை  
துளிதரு கொண்முக் கவியா தொளிதரு  
நீணிற விசும்பின் மீணினங் கடுப்பப்  
பாசடை பொதுளி வெண்டு மலர்ந்து  
காரோடு கலித்த சீர்கெழு முசன்டை  
பலித்தக ரோம்புநர் வலித்தனர் குறைப்ப  
ந்திய பனிப்பகற் கோடையின் வாடிச்  
சித்திரைத் திங்கள் தென்றன்முன் றலைஇய  
சிறுமழை நாளா லரும்பி யிரைதேர்  
அரிமயி ராக்கைச் சிறுபுழு மேய்தளிர்  
கண்ணறை போகிய தண்ணடை யுடனே  
கொய்தொருாஉங் குறைந்து கண்டொறு நகைத்த  
குப்பைக் கீரைக் குறுமுறி கூட்டி  
நெறிதலை கொள்ளா வறிதலைச் சமணர்  
பறிதலை போல முறிதலைப் பொருந்தி  
ஊர்ப்பொது நின்ற பறைத்தாண் முருங்கை  
அணிமையிற் சினைத்த மென்றளி ரூபீகீக்  
குறும்பல கொய்து நறும்புனல் பெய்து  
தெள்ளிய தவிடு மிடித்த நொய்யுமிட  
டொப்பி லறுசவை யுப்பொன் றுடனுய்  
அகல்வாய்க் கரும்புறக் குண்டக் குழிசியி  
ஜெந்துவிட் டட்ட களிக்கூழ் முந்துறக்  
கடும்பசி கடுகலின் நடுங்குதுய ரெய்திக்  
குழிந்த கண்ண ரெக்கிய வகட்டினர்

அன்புடை யாயைச் சூழபு கண்பிசைந்  
தழு மக்கள் சிறுபுறந் தைவந்  
தருகுவைத் தருத்தி யிருகண் கலுழுக்  
கண்டு தேற்றிய மனைமொழி கொண்டு  
பழவினைப் பயனை யுன்னை  
விழுமிய வழுதின் மிசைந்தன னவனே.

---

## 27. வாழையும் புலவனும்

வாழையும் புலவனும் என்னும் இப்பாடவில் நெஞ்சு  
வந்தீதலின் சிறப்பும், ஈயாதார் இழிவும், அறனல்லா  
வழிப்படும் பொருள் ஆகாதென்பதும் ஆகிய பழந்தமிழ்  
மக்களின் பண்புகள் புனைந்துரைக்கப்பட்டுள்ளன.

### (பொழுதுவிடதல்)

ஆர்கவி வளைஇய பாரகம் போர்த்த  
கூரிருள் கழிந்தது ; கோழிகள் கூவின ;  
கடவுளர் நிலைதொறும் படுமணி இரட்டின ;  
பூங்குயில் கூவின ; புட்குல மார்த்தன ;  
வானக வாவி மீனலர் கூம்பின ;  
மண்ணக வாவி கண்ணலர் விழித்தன ;  
கண்படை கழன்று மன்பதை யெழுந்தது ;  
குடகடற் குளித்துக் குணகட அுதித்த  
காலை ஞாயிறு கடுங்கதிர் பரப்பி  
நீல வானிடை ஒருபளை நிமிர்ந்தனன் ;

### (புலவன் துயிலெழுதல்)

வேலையங் கதனிலோர் வீட்டினின் மெல்லியற்  
சேலயில் நெடுங்கட் சேயிழை நல்லாள்  
பரிவொடு மெழுப்பிய குரலோடு மெழுந்தே

### (புலவன் செல்வரை நாடுதல்)

கான்முகங் கழுவிக் கடவுளைக் கைதொழு  
திரவு விடியினும் விடியா திரவெனும்  
பருவர ஊழந்த பாவல ஞெருவன்  
புன்பத மூறிய மென்புனன் மாந்தி  
ஊசி துன்னிய தூசொன் றுடுத்துத்

தந்தையின் பின்னர்த் தம்புடை மரீழிய  
இந்திரப் பழங்குடை யிடுக்கின னெழுந்து  
புள்ளும் பொழுதும் பொருந்தக் கொளாது  
செழுநிதி படைத்த செல்வரைத் தேடிப்  
பழுமர நாடும் பறவையிற் படர்வோன்

### (செல்வன் கூற்று)

இன்றல நாளை யெட்டுநா னின்னும்  
சென்றுவா வென்று செல்வர் செலுத்திடப்

### (புலவன் துயர்)

பழவினைப் பயனுக் குளமிக நொந்து  
பச்சைப் புரவிப் பல்கதிர்ச் செல்வன்  
உச்சித் திரும்பிப் பச்சிமம் நோக்கும்  
அளவது காறும் வழிவழி யியங்கிக்  
கானடை தளர வாயினீர் புலர  
மெய்யினீர் சிந்தப் பையெனப் பையென  
வாடிய முக்தொடும் ஊடிய மனத்தொடும்  
உண்ணீர் வேட்கை உந்தலின் ஆங்கோர்  
தெண்ணீர்க் கூவற் சேர்ந்தற லுண்டு  
பட்ட குடியே படுமல் தாஅன்று  
கெட்ட குடியே கெடுமெனக் கூறி  
நெட்டுயிர்ப் பெறிந்து நிழல்புகுந் தியங்கும்  
வழியினைப் பொழிய மகிழ்ந்தன னிருந்துழி

### (வாழைக்கனி வீழ்தல்)

மானூர் தொடையென மற்றவ னின்ற  
தேஙூர் கதலிச் செழும்பழ மூழ்த்து  
வண்டமிழ்ப் புலவன் மடிமிசைச் சிலவிழ்க்  
கண்டென வினிக்குங் கனியெடுத் தருந்தி  
வெம்பசி தணிதலும் மேன்முக நோக்கி

யடுக்குச் சுடரைக் கிழக்கிட் டன்ன  
பழுக்குலை தூக்கி நெறிப்பட நின்றுய் !  
வாழிநீ வாழி வானவர் மகளௌன

### (புலவன் தன்னை அறிமுகப்படுத்தல்)

யாரைகொல் யாதுநின் வரவெலை வாழ்த்துதற்  
கேது வென்றலும் யானெரு புலவன்  
வறுமை துரப்ப வந்தன னிருமையும்  
பெருமை நிறுத்தும் வள்ளியோர் போலக்  
குறிப்பினிற் கொடுத்துக் கொடும்பசி களைந்தனை  
மனமது குளிர வாழ்த்தின னின்யெனக்

### (மக்களுக்கிதல் கொடிதுளனல்)

கோளரைக் கதலி கூறிடும் புலவ !  
ஈகையை வியந்தனை யீதொன்று கேண்மதி  
ஒகையி னிலையுங் கனிகளு முதவுமென்  
ரூளையுந் தறித்துத் தலையையு மரியும்  
ஏழை மக்களுக் கிதலோ கொடிதென

### (ஈதல் நன்றெனல்)

ஈத விசைபட வாழ்த லிரண்டே  
ஊதிய முயிர்க்கென வோதினர் புலவரும் ;  
என்பொரு முனிவனும் ஈந்திசை நிறுவினன் ;  
தன்பெரு முடலைப் புறவினுக் கருளி  
அன்பினை விளக்கிய அரசனு முளனே ;  
வெட்டுநர்த் தாங்கும் வியன்பெரு நிலமே ;  
கொல்லுநர்க் கருநிழல் கொடுப்பன மரமே ;  
தன்னுயிர் விடுத்து மன்னுயிர் ஓம்புதல்  
மன்னிய சான்றேர் மரபென மொழிப ;

## (சயாரைப் பத்ரெனல்)

முன்னெநல் வினையாற் றுன்னிய் பொருளை  
ஈந்துத வாத மாந்தரு முளரே ;  
நச்சு மாமரம் நடுலூர்ப் பழுத்தென  
வச்சை மாக்கள் மக்களுட் பத்ரே ;  
சற்று முனைதுடல் நெற்றெறன வுலரக்  
குப்பைக் குறுந்துணி மெய்ப்பட வுடுத்துக்  
கைப்பொருள் புதைக்குங் கயவரும் பத்ரே ;

## (இரப்போரைப் பதர்ளனல்)

அவரினும் பத்ரே அவர்வயி னிரப்போர்

## (வாழைக்கு நன்றிகூறுதல்)

சுதல் நன்றே சுதல் நன்றே  
சாதல் வரினும் சுதல் நன்றே  
ஆற்றி வுடைய வச்சையர் தம்மினும்  
ஓர்றி வுடைய நீசிறந் தனையே ;  
எய்யா நல்லிசை யிருந்தமிழ்ப் புலவர்  
பொய்யா நாவிற் பொருந்தினை வாழியுன்  
தாளைத் தறித்துத் தலையை முறிப்பினும்  
வழிவழி தழைத்ததுன் மரபே ; கொழிதமிழ்ப்  
பாவினிற் பரந்ததுன் புகழே ; மூவரில்  
ஒருவனென் நேத்திய துலகே ; நலமிகும்  
உண்டி கொடுத்தென் னுயிர் கொடுத் தனையால்  
நன்றி மறவேன் நானென் றுரைத்தலும்

## (வாழை புலவனுக்குப் புதைபொருள் காட்டல்)

மற்றது கேட்ட வாழைமுகங் கோட்டி  
உற்றுதொன் றுரைப்ப னுவனுளா ஞெருவன்

உண்ணே னுடா அ ஞெருவருக் கீயான்  
எண்ணி நல்லற மிம்மியும் புரியான்  
பெரும்பொரு விருக்கவும் பிச்சைபுக் கீட்டி  
அரும்பொருள் கலத்தினிற் செம்மி யிரும்புவி  
யிட்டன னிறந்தன னிடமுமிகி தீங்குநீ  
தொட்டனை யெடுத்துத் துயர்களை யென்றலும்

## (புலவன் வஞ்சகப்பொருள் தொடேனென்று ஏகல்)

நெஞ்சவந் தீய நிறைபொரு னன்றி  
வஞ்சகப் பொருள்தொட மாட்டே னெஞ்சகம்  
வருந்தலை வாழியென் க்ரேதித்  
திருந்திய தமிழ்வலோன் சென்றன னெறியே.

## 28. பூ

பூ வென்பது, முருகு என்னும் சொற்குத் தேனே யழகே யிளமை நாற்றம் இனிமை கடவுட்டன்மை முதலாய பொருள்கள் இருத்தவினால், அப்பொருண்மை கணக்குப் பெரிதும் இசைவுடைய கடவுளுக்குப் பெயராயமைந்த திறத்தைவியந்து பாராட்டுதல் தலைக்கீடாகப் பூவுக்கும் புலவனுக்கும் உரையாடல் நெறியிற் புனைந்துரைக்கப் பட்டது.

---

பின்பனிக்காலம் நீங்க இளவேணிற்காலம் வந்தது. முன்னேசெய்த தீவினையின் பயனுக்க கைப்பொருள் முழுவதையுந் தொலைத்து, நல்குரவடைந்தவர், பின் பொருகால் நல்வினைப்பயன் கைகொடுத்துதவ அப் பொருள் முழுவதையும் புதுவதாகப் பெற்றுச் சிறந்து பொலிவதுபோலப் பொழிலகத்துள்ள தருக்களெல்லாம் முன்னே இலைகளை முற்றுந் தொலைத்து, வெறுமை யடைந்து நின்றவை, பின்னர்ச் செழுந்தளி ரரும்பி மலர்ந்து பொலிந்தன.

தேமாமரங்கள் ஆயிரந் தீக்கடவுளர் ஒருங்குகூடிட்க் கான்று கடவுளர்முன்னே அந்தணரேந்திய அடுக்குச் சுடரின் கூட்டம்போல அழகு மலியப் பூத்தன. அசோக மரங்கள் ஓண்டொடிமார் மேனிபோலத் தண்டனிரீன்றன. வேம்புகள் ஞெண்டின் கண்போல அரும்பி விரிந்தன. இருப்பை மரங்கள் காடுறை தெய்வங்கள் ஊர் வதற்கு அணிந்து வைத்த தேர்நிரைபோல இளமூறி பொதுளி வால்வளைக் குலம்போல் மலர்ந்தன. பாதிரி மரங்கள் நீலவாணிடை உடுத்திர ஸிலங்குவன் போலப் பசுந்தழையிடையே வெண்மலரீட்டங் காட்டின.

கோங்கமரங்கள் உலகமன்னவன் முடிகுடுந் திருநாளிலே அவனைப் புடைசூழ்ந்து சேவிக்கும் முடிமன்னர்போலப் பூத்தன. வெள்ளில் ஒள்ளிய குறு முறி அரும்பி நகைத்தன. எங்கும் புதுமனம் கமழ்ந்தது. சந்தனப் பொதி யிற் ரமிழுடன் பிறந்த மந்த மாருதமும் வந்துவந் துலா விற்று.

மாரனுக்கு மணிமுடிகுட்ட வந்தது போன்ற இவ் வசந்த காலத்திலே ஒருநாள் உலகமெல்லாந் தொழுகின்ற ஆயிரஞ் சுடர்க்கை அலரிவானவன் குண்திசைக்குன்றின் உச்சியை யடைய எட்டிப் பார்க்கின்றன. பூம்பொழிலகத்தும் பொய்கையின் கண்ணும் பொன் விளை செறுவினும் பறவையினங்கள் துயிலுணர்ந்தொலி யானின்றன. தாமரை புரிநெகிழ்ந் தவிழக் குமுதம் வாய் மூடின. கடவுளர் கோட்டத்தும் காவலர் முன்றிலினும் வால்வெண்சங்கமும் காலைமுரசமும் கணை குரலியம்பின. அப்பொழுது திருந்திய அறிவுடை அருந்தமிழ்ப் புலவ ஞெருவன் வண்டறைந்து தேஞார்ந்து வரிக்குயில்களிசைபாடத் தண்டென்ற விடைவிரவித் தனியவரை முனிவுசெய்யும் ஓர் பொழிலகம் புகுந்தான்.

புகுந்தவன் பசுமையுஞ் செழுமையும் புதுமையும் நிறைந்து இருள்படப் பொதுளிய தண்ணடைகளையும் வானிடு வில்லின் தோற்றம்போலப் பண்ணிறம் படைத்து மினிரும் பல்வகை மலர்களையுங் கண்டான். அவற்றினின் றெழுந்து எங்கும் பரவிய நறுமனத்தை முகந்தான். அம்மலர்களினிடையே புகுந்து இனிய தேனையுந் தாதை யுந் தேர்ந்துண்டு களிகொண்டு பாடுகின்ற வண்டினங்களின் இன்னிசையையும் தேமா மரங்களின் சிளைகளி விருந்து தங்கள் சூரிய அலகினால் இளந்தளிரைக் கோதிக் கொண்டு மாரனைக் கூவுவன் போலப் பாடுகின்ற பூங்குயில்

களின் தீங்குரலையுங் கேட்டான். அறுகாற் குறும்பெறிந் தோட்டிக் கடிமலிந்த நறுவிரை யொடுவிரவி உலாவும் மலயச் சிறுகாற் செல்வன் இடையிடையே தீண்டி வருட மெய்ம் முழுதும் புளகங்கொண்டு ஊற்றின்பத்தையும் அடைந்தான். அவன் நாவிலே தேனூறித் தித்திக்க உள்ளாமும் உடம்பும் பூரித்தன.

சுவையொளி யூரோசை நாற்றமென்னும் ஜம்பெரும் புலன்களும் ஓரிடத்தே உண்டுங் கண்டும் உற்றும் கேட்டும் உயிர்த்தும் அறியும் ஆராப்புதுவிருந்தை ஆரத்துய்ப் பிக்கும் இயற்கையின் பெருநலத்தில் ஈடுபட்டுத் தன் வயமிழந்து தேறி உள்ளங் குதாகலிக்கப் பெரியதோர் இறும்பூதெட்டு நின்றான்.

அவனுக்கு வழியியங்கிய வருத்தம் நீங்கியது. மனம் மகிழ்ச்சியடைந்தது. புதுக்கிளர்ச்சியும் புத்துணர்வும் உண்டாயின. அம்மம்ம ! இயற்கை நலனின் ஆற்றல் இருந்தவாறென்னே !

தென்றலஞ் செல்வன் சென்று தாக்கச் சினைமென் கொம்பரசைதலினாலே செம்மற்புவைச் சிதறித் தேன் பிலிற்றிப் பவளவினார் நாப்பண் வெள்ளரும்பு ந்றைத் துப் பொலிவுபெற நின்றதோர் பூந்தரு முகமலர்ந்து முறுவல் காட்டிப் பூவும் நீரும் அடியறையீந்து வருக வருக வெனக் கையினுலழைக்கும் மெய்யன்பர் போல் அவனை வரவேற்று வழிபாடு புரியாநிற்ப, அவன் அதன் மென்னிழற் கீழ்ப் பொள்ளெனப் புகுந்தான்.

புகுந்து ஆண்டுக்கிடந்த மாணிக்கப்பாறை மணித் தவிசின் மேலிருந்து எல்லாம் வல்ல இறைவனின் அளப் பருமறிவை எண்ணி எண்ணி நெஞ்சம் நெக்குருகா நிற்பவன், இயற்கை மணமும் பேரமுகுங் கட்டிளமையுந் தன்மொழியும் பெற்றுப் பொலிவொடு நிற்கும் பருவம்

மலர்ந்த அணங்கினைப்போல அம்மரத்தின் சினையில் அணிமையிற் பூத்த ஓர் நாண் மலரைக் கண்ணுற்றுன். கண்ணுற்று அதனைக் கொய்யும் பொருட்டுத் தன் செங்கரத்தை நீட்டியவன் தண்ணளி மிகுதலாற்போலும், மற்றதனைக் கொய்யாது கையை வாங்கிக்கொண்டு சிந்திப்பானுயினான் :—

‘ என்ன நறுவிரை ! என்ன பேரெழில் ! என்ன கட்டிளமை ! என்று எண்ணி எண்ணி விம்மிதமடைந்த வனேய் நறுமணத்துக்கும் ‘ முருகு ’ பெயர். பேரழுகுக் கும் முருகு பெயர். கட்டிளமைக்கும் முருகு பெயர். ஆகவே இயற்கையானமைந்த தெய்வமணமுங் கட்புலன் கதுவாப் பேரழுகும் மூவாவிளமையும் உடைமையானன்றே எண்ணை ஆண்ட பன்னிருதடந்தோட் புண்ணிய முதல்வற்கும் ‘ முருகன் ’ என்னுந் திருப்பெயர் வருவதாயிற்று ’, என்று சிந்தியா நிற்புழி, அத்திருமலர் அவனை வாய்விட்டுக் கூவிப் ‘ புலவ ! நீ எண்ணியது ஒருவாரேருக்கும் அதுகேள் ’, என்று கூறுவான் தொடங்கியது.

பொருண்ணால் வல்ல புலவ ! கேண்மதி மாயிரு ஞாலத்து மன்னுயிர் விழையும் பூனினிற் ரேஞ்சிற்புப் பொலிந்திடு நாற்றத் தின்னியல் நாடி யிசைத்திடி. னதுவே மன்னுயிர்க் குயிராப் மலர்விழி மணியாய்த் துன்னிய வொளியாய்த் துலங்கிய முருகன் தன்னையொப் பாமெனச் சாற்றுவர் புலவர் யாங்குன மோவெனி னங்கது கூறுவல் ;

**மணமே,**

இல்லது வாரா துள்ளது வருமெனச்  
சொல்லிய மெய்ந்தாற் ருணிவினைக் காட்டி  
வித்தினுட் கருவாய் மேவிய ஞான்றினும்  
முளையா யிலையாய்க் கிளையா யரும்பி  
மொட்டாய்க் கண்ணியாய் முளைத்திடு போழ்தினும்  
காணு துள்ளே கரந்திருந் ததுவே  
கதிரவ ஞைவிபட விரிதரு போழ்திற்  
கதுமெனப் பூவினில் வெளியாய் வருமே ;

**முருகனும்,**

உயிரினுட் கருவாய்ப் புலனினின் முளைத்துக்  
கல்வி கேள்வியில் ஸரும்பிக் கண்ணியாய்ச்  
சிந்தை யறிவினிற் றிகழுமொட்ட டாகி  
வந்துழி யுள்ளே மறைந்திருந் தொருகால்  
அருளௌனும் ஞாயிற் றவிரொளி தீண்டக்  
கதுமென அறிவினில் வெளியா குவனே ;

**அதுவே,**

கூறுபன் மலரினும் வேறுவே றியல்புடன்  
நன்னும், மற்றவனு மெண்ணில்பல் கோடி  
உயிரினிற் பலவாய் நிலவுவ னன்றே :

**அதுவே,**

விரிதரு மலரிடைப் பிரிவற நிற்கும்

**அவனும்,**

விரிதரு முயிரிடைப் பிரிவற நிற்பன்

**அதுவே,**

பூவினின் வேறெனப் புகலவும் படுமே

**அவனும்,**

உயிரினின் வேறென வோதவும் படுவன்

**அதுவே,**

பூவினி லருவாய்ப் பொருந்திடு மவனும்  
உயிரினி லருவாய் ஒன்றிந்த் பவனே ;

கட்டபுலன் கதுவாக் காட்சித் தாயினும்  
மாசறு முயிர்ப்பின் மருவுவ ததுவே ;  
ஆசறு முணர்வி னரிபவ னவனே ;  
உயிர்ப்பி னுட்கலந் துள்ளகங் குளிர  
இன்பினை யீருவ ததுவே, யவனே  
உணர்வி னுட்கலந் துயிரகங் குளிர  
அழியாப் பேரின்ப மருஞுவ னதனைப்  
‘ பூவி னற்றம் போன்றுயர்ந் தெங்கும்  
ஓழிவற நிறைந்து மேவிய பெருமை ’ யென்  
ஏருதிய வருண்மொழி யுணர்த்திடு மாதலின்  
நற்கதி யுதவும் மெய்ப்பொருண் முருகனை  
ஒக்குமா யினுமவன் திப்பிய வடிவிற்  
றெய்வத் திருமணச் சீரினுக் கதுதான்  
மேருவ மணுவு மாமென விளம்புவர்.

அதனைக் கேட்ட கவிஞன் சிந்தனை மிக்குச் சிரித்துக்  
கொண்டிருப்புழி, மீட்டும் அந்தறும்பூ விளம்புவான்  
கீருடங்கிறது.

கண்டினு மினிய வொண்டமிழ்க் கவிஞு !  
வளைகட லுலகினின் விழுமிய தியாதெதனின்  
அழகென வறிந்தோ ரறைந்திசி ஞேரே ;  
மலையிற் கடவினில் வானினில் நெருப்பினில்  
அலைமறித் தொழுகு மொலிகெழு நதியில்  
விலைமதிப் பறியா மேதகு மணியிற்  
றிருவளர் தாமரை வாவியில் னுருவளர்  
செந்தெல் வயலிற் கண்ணவிற் கழுகிற்  
பொன்னிய விளந்தீர் துண்ணிய தென்னையில்  
வன்னப் பாசடை மலிந்திடு கதலியிற்  
காவினிற் பூவினிற் கணியினிற் றனிரினில்  
ஒவிய ரெழுது முருவினு வணத்தின்

மாடமா விகையிற் கூடகோ புரத்தில்  
நீரினு நிலத்தினுஞ் சேருயிர்த் திறத்திற்  
பறவையில் விலங்கில் நிறைமணப் பந்தரில்  
ஆடையி லணியில் ஆணினிற் பெண்ணிற்  
கோயிலில் விழவிற் குலவுபல் பொருளில்  
மன்னிலீற் றிருந்தே இன்னுயிர்க் குழவைத்  
தன்னிடத் தன்பு தழைக்கச் செய்வதும்  
அன்பினு லவைதமைத் தன்பா விழுப்பதும்  
ஜம்பொறி கட்கு மின்பிளைத் தருவதும்  
விஞ்சிய துயரை விலக்கிவைப் பதுவும்  
அகத்தையும் முகத்தையும் மலர்த்தி யிகத்தினில்  
வாழ்க்கையின் பயனை யீவதும் பார்க்கில்  
அழகென யாவரு மறிந்ததை யன்றே !  
மாயையிற் ரேன்றிய வரம்பில்பல் பொருள்கள்  
மேவிய வழகின் விலக்கரு மாற்றல்  
ஓழியா விறும்பூ துதவுவ தாயின்  
மாயை மூன்றுங் கடந்தவை வேலோன்  
அருளினி லெடுக்கு மற்புத வடிவின்  
யாண்டு நிறைந்த காண்டகு பேரெழில்  
ஆற்றலை யுரைக்க மாற்றமொன் றுண்டோ ?  
ஆயிரங் கோடிமன் மதரழ கொருங்கு  
மேயின தெனினும் மெய்ப்பொருள் கொண்ட  
மேதகு முருவிற் பாததா மரைக்கும்  
போதா தென்றும் பொருவுயர் விறந்த  
அண்ணலார் மேனி -யடிமுதன் முடிவரை  
நண்ணிய பேரெழில் நலத்தினை நாடி  
எண்ணிலாக் கால மெத்திற நோக்கினும்  
கண்ணினுற் கருத்தா லடங்கா தென்றும்,  
சீர்க்கும ரேசன் றிருப்பெரு வடிவில்  
ஆர்க்குள வுலகினில் அற்புதத் தோடும்

பார்க்கினுந் தெவிட்டில பார்வை யென்றும்,  
எண்டரு விழிகள் யாக்கையிற் படைத்தோர்  
கண்டிட ஓழியுங் கடக்கு மென்றும்  
திருகிய வெகுளி தீர்ந்தன செருத்தொழில்  
அருகிய புளக மானது விழிநீர்  
பெருகிய தன்பு பிறந்ததென் என்பும்  
உருகிய துலைமெழு காக வென்றும்  
வெல்வது கருதி வெஞ்சமர் புக்க  
தொல்வலிச் சூரன் சொல்லியழு தானென்னின்  
அன்ப ராயினே ரவவெழில் கண்டுழி  
என்படு வாரென வியம்புத ஸரிதே ; அதனால்,  
மன்னிய விருண்மல மயக்கினிற் றிளைக்கும்  
இன்னுயிர் யாவையுந் தன்னிடத் தென்றும்  
நீங்காப் பேரன் போங்கிடச் செய்வதும்  
அன்புமுன் ணீடா யாங்கவை தம்மைத்  
தன்பா விழுத்துச் சார்ந்திடு பிறவித்  
துன்பினை வேரொடுந் துடைப்பது மைம்பெரும்  
பொறியும் புலனும் புந்தியும் மயங்க  
வறிவுங் காணு வருட்பே ரின்ப  
வேலையுட் டிளைக்க விடுவதும் மூல  
முதற்பொருள் கொள்ளும் அருட்பெரு வடிவின்  
எழிற்பொலி வென்பதை மயக்கற வணர்ந்தே  
வளமலி யழகெனும் பொருடரு கின்ற  
முருகெனு நாமம் முதல்வனுக் கிட்டனர்  
சிவநெறிச் செந்தமிழ்ச் சீரி யோரே.

அதுகேட்ட நற்றமிழ் நாவலோன் நெஞ்சருக, நீர் மல்க. அஞ்சலி கூப்பி அமைந்து நிற்புழி, மீட்டும் அப் பொலம்பூ விளம்புதன்மேயது :—

முத்தமிழ் வல்ல வித்தக ! கேட்ட  
விரிகட ஊலகிற் பொருணிலை யாவுங்

காலையி வென்றாய்க் கடும்பகலோன்றுய்  
மாலையி வென்றாய்மாய்வது காண்டலின்  
நீர்மேற் குழிழியி னின்றுமி நில்லா  
தழிதன் மாலைய திளமையென் ருணருதி  
யாங்குன மோவெனி னங்கது சூறுவல் ;  
கண்ணினைக் கவருங் காம ரிளந்தளிர்  
வண்ண நாடொறு மாறிவே ரூகிப்  
பச்சிலை மாறிப் பழுப்பாய்ச் சருகாய்  
மண்மிசை யுதிர்ந்து மடிதலுங் காண்டும்

அதான்று,

நீல மேனி நெடுமால் போலக்  
கோலங் காட்டிக் குளிர்ந்திடு மிளம்புல்  
சாரம் வற்றித் தரைமிசைச் சாய்ந்து  
வைக்கோ லாகி மடிதலுங் காண்டும் ;

அதான்று,

பொன்னிற மேனியும் புதுமதி முகமும்  
வண்ணத் தாமரை மாமலர் வாயும்  
தேனும் பாலும் யாழுங் குழலும்  
ஆன வின்சவை மழலையஞ் சொல்லும்  
காந்தளங் கையும் மாந்தளிர்ப் பாதமும்  
பொருந்திய குழவி திரிந்துவெஸ் வேறுயப்  
பாலனுங் குமரனுந் தருணனு மாகிக்  
குயிலெனுங் குஞ்சி கொக்கென மாற  
முத்தன வெண்ணகை வித்தென வுதிர  
அரவுரி போலத் திரையுடல் பரவத்  
தட்டுற வாய்மொழி முட்டினி னிமிர்ந்து  
கிழவனுயக் கழிதலு மூலகிய னிலையே ;

அதனாற்,

கனவும் மின்னுங் கானலும் பொய்ய  
மெனவே கழியு மிளமை யாயினும்  
கால வெல்லையைக் கடந்து நின்ற

மூலப் பொருளின் முளைத்திடு மிளமை  
என்று மழியா வியல்பினை யுடைத்தே  
இளமையி னிளமை யெய்துவ ததுவே ;

அதுதான்,

ஆதியு நடுவு மந்தமு மென்ன  
வோதிய மூன்று மொழிந்துநின் றதுவே ;  
அப்பெரும் பொருளி னமைந்திடு மிளமையின்  
கோடியிற் கோடி கூற்றிலொ ரணுவே  
இப்புவிப் பொருளி னியைந்துள தறிகுதி ;  
இப்புவிப் பொருளி னியைந்துநின் ரெழுழியா  
மெய்ப்பொருண் மேன்மை விளக்குதல் கண்டே  
என்றும் மூவா விளமையை யுணர்த்தும்  
முருகென வோது மொருதிரு நாமம்  
பச்சை மாமயிற் பரமனுக் கிட்டனர்  
இச்சையி னிருந்தமி ழியலுணர்ந் தோரே

எனக்கூற, அதனைச் செவிமடுத்த தண்டமிழ்ப்புலவன்,  
இல்து அற்புதம் ! அற்புதம் ! எனத் தலையைசத்து அக  
நெகிழு முகமலர்ந்திருந்தானுக, முருகனை உணரும் மெய்  
யடியார் கண்களினின்றும் இன்பத்துளி விழுவதுபோல  
அந்நாண் மலரினின்றும் ஓர் செந்திறத் தென்றுளி  
வீழ்ந்தது.

அதுகண்ட பாவலன் சுட்டுவிரலை மூக்கிலே சேர்த்து  
எருத்தத்தை ஓர்பாற் கோட்டிக் கண்ணிமையாது சிறிது  
போழ்து சிந்தித்துப் பின் கூறுவான் :—

தேனே ! தேனே ! மானவேன் முருகன்  
தன்னையொப் பானெனச் சாற்றுவல் கேண்மதி  
தூயமா மலரிடைத் தோன்றுவை நீயே !  
மேயநல் லுயிரினில் விளங்குவ னவனே ;  
இனிப்பினை யுடையை நீயே யவனும்  
தனிப்பெரு மினிப்பினைத் தானுடை யானே

உண்டவர்க் கின்ப முதவுவை நீயே  
உணர்ந்தவர்க் கின்ப முதவுவ னவனே ;  
உறுபினி நீக்குவை நீயே யவனே  
பிறவி யென்னும் பெரும்பினி தன்னை  
வேரொடும் வீட்டுவ ஞதலி னன்றே  
அரும்பெறற் றேனெனப் பெரும்பொருள் பயக்கும்  
முருகென வோது மொருதிரு நாமம்  
பொருந்துவ தறிந்து புகன்றூர்  
அருந்தமிழ் வல்ல அறிவுடை யோரே

என, அதுகேட்ட நறுமலர் ‘ நன்று ! நன்று ! என்று  
தலையசைத்து நறுமணமும் பேரெழிலும் கட்டிளமை  
யும் கழிபேரினிப்பும் ஆகிய இவையெல்லாம் குன்றெற்றி  
நெடுவேற் குமரநாயகனில் ஒன்றிய கடவுட்டன்மையை  
உரைக்கின்றன காணேன, அஃதெங்கணமோவென்று  
ஒண்டமிழ்க்கிழவன் வினாவ, மற்றதுக்குறும் :—

பூமண வவமையிற் பொருந்திய வருவமும்  
உடலுயிர் போல ஒன்றுய் நிற்றலும்  
விழியொளி போல வேறுய் நிற்றலும்  
உயிரறி வொளியென வுடனுய் நிற்றலும்  
உணர்ச்சியிற் படுதலும் ஓதிய விளமையின்  
மூலமு நடுவு முடிவு மின்றிக்  
காலங் கடந்து நிற்குங் காட்சியும்  
அழகினில் அன்புண் டாக்கலு மாக்கி  
வளமுறு முயிரை வசித்துக் கோடலும்  
இளமையு மழகு மியைந்த வாற்றால்  
அருஞாரு வெய்தலு மருவுரு வுடைமையும்  
தேனினி வறிவிற் றிகழ்ந்து நின்றே  
இனிப்பின் புதலி மலப்பினி யறுத்தலும்  
ஆகிய கடவுட் டன்மை யனைத்தும்  
பெறப்பட நின்ற குறிப்பினை யுணர்ந்தே

தேனே யழகே யிளமை நாற்றம்  
ஆன வினிமையென் றரும்பொருள் பயக்கும்  
முருகென வோது மொருதிருப் பெயரை  
இறைவனுக் கிட்டன ரென்ப  
துறைமலி செந்தமி முணர்ந்தது யவரே.  
அதுகேட்ட செந்தமிழ்ச் செல்வன், ‘ அறிந்தேன் !  
அறிந்தேன் !’ கந்தபுராணத்திலே கச்சியப்ப சிவாசாரி  
யார் சரவணப்புந்தடத்தில் அறுமுகப்பெருமான் அருட்ட  
ஏருமேனி கொண்டெழுந்தமை கூறுமிடத்து,

‘ அருவமு முருவமாகி யனுதியாய்ப் பலவா  
யொன்றுயப் பிரமாய் நின்றசோதிப் பிழம்பதோர் மேனியாகக்  
கருணைகூர் முகங்களாறுங் கரங்கள்பன் னிரண்டுங்  
கொண்டே  
ஓருதிரு முருகன் வந்தாங் குதித்தன னுலகமுய்ய ,  
எனக்கூறிய திருப்பாட்டின் பொருள் அறிந்தேன் !  
அறிந்தேன் ! என்று தன்னிருக்கையும் உயர்த்தித் தலை  
மீது குவித்து, அத்தெய்வத் திருமலருக்கு மெய்வணக்  
கஞ் செய்து தன்னில்லஞ் செல்வா னயினேன்.

## 29. கலையரசி ஐம்பருவம்

புலவரவர்கள் வட்டுக்கிழக்குச் சௌவாங்கில வித்தியாசாலையில் நாற்பது ஆண்டுகளுக்குமேலாக ஆசிரியராயிருந்தார். ஆண்டுதோறும் ‘பெற்றூர் ஆசிரியர்விழா’ நிகழ்வது வழக்கம். அவ்விழா நிகழ்ச்சிகளுள்ளே தமிழ் நிகழ்ச்சியுமொன்றாகும். புலவர் தம் பிள்ளைகளுக்குப் புதியநாடகங்களும் இனிய சல்லாபங்களும் எழுதிப் பழக்கி நடிப்பிப்பார்கள். அதனைப் பார்த்து மகிழ்தற்கு அறிஞர்பலர் வருவார்கள்.

தாங் கலாசாலையினின்றும் விலகி யினைப்பாறுதற்கு விரும்பிய கி.பி. 1938-ஆம் ஆண்டிலே, அக்கலாசாலையைக் கலையரசியாக உருவக்குசெய்து, ‘ஐம்பருவக் காட்சி’ என்ற இப்பகுதியைப் பிள்ளைகளைக்கொண்டு அழகுற நடிப்பித்தார்கள். கலையரசியாகச் சிறுமி யொருத்தி புனைவுகொள்ள, ஏனைச் சிறுமியர் சிலர் சேர்ந்து அவளுக்குரிய ஐம்பருவ நிகழ்ச்சிகளைப்பாடிப் பாராட்டுவது இது..

### காப்புப்பருவம் (1)

#### விரையகர்

சேரோங்கு வட்டுநகர் சேராங் கிலகழகத் தேரோங்கு கல்வி யினங்குழவி யின்னமுதைப் பாரோங்கு சித்தபுரிப் பாரக் குடவயிற்றுக் காரோங்கு மாண்முகக் கற்பகமே காத்தருள்க

#### அம்மையர்ப்பர்

சைவமலி வட்டுநகர்ச் சைவாங் கிலகழகச் செய்யகலை வழங்குந் திருமழலைத் தேவிதனைத் தெய்வமலி சித்தபுரித் தேவாதி தேவனுடன் தையல்சிவ காமியம்மை சந்ததமுங் காத்தருள்க

#### முருகன்

எறுபுகழ் வட்டுநகர் இன்பத் திருக்கழகப் பேறுதரு கல்விப் பெருமைப் பிராட்டிதனை நாறுமலர்ப் பூஞ்சோலை நல்லடைக் கலந்தோட்டத் தாறுமுகப் பெருமா னருள்சரந்து காத்தருள்க

#### திருமகள்

இல்லம் நனிசிறக்க ஏற்ற பொருளுதவும் நல்ல திருமடந்தை நாயகியைக் காத்தருள்க

#### திருநீறு

எண்ணி யணிபவருக் கெவ்வினையும் போக்குகின்ற புண்ணியவெண் ணீறங்கள் பூங்கொடியைக் காத்தருள்க

#### பஞ்சாயுதம்

வெய்யபினி பேய்பூதம் வேறுமுள் தோடமற ஐயவியு நெய்யுமரி யாயுதமுங் காத்தருள்க

#### வேப்பிலை

காற்றுடனே தோற்றுபினி காலநெடுங் கோளரிட்டம் வேற்று விடங்கெடுக்கும் வேப்பிலைதான் காத்தருள்க

#### அறுகரிசிமஞ்சள்விளக்கு

நெல்லரிசி போலநிதம் நீண்டபெரு வாழ்வருளிப் புல்லறுகு போலநிதம் புடவியெங்குஞ் சீர்பரப்பி நல்லதிரு மஞ்சளைப்போல் நன்மங் கலம்பயந்தே இல்லம் மகிழ்ச்சிரக்க வெங்கு மொளிவிரித்துப் பல்லாண்டு கல்விப் பசங்குழவி வாழியரோ

தாலாட்டுப்பருவம் (2)

எல்லா வறிவுமுள்ள வெம்பெருமான் நல்லவருளாற்  
பல்லுயிர்க்குந் தாயாய்ப் படைத்த பசங்கொடியோ  
—ஆராரோ ஆரிவரோ

ஈசவந் தழைக்கத் தமிழாங் கிலம்வளர  
வையஞ் சிறக்கவந்த வானச் சுடர்மதியோ  
—ஆராரோ அரிவரோ

ஞானப் பெருங்கடவில் நல்லோர் சூளித்தெடுத்து  
வானப் பெருமை வலம்புரியி ஞணிமுத்தோ

நல்லவற்றும் பொருளும் நாடுமின்பு வீடுமருள்  
மல்லற் புடவிவரு வானகத்துக் கற்பகமோ

ஆயகலை நெய்விட்டறிவுத் திரிகொண்டதித்  
தூய வளத்துவைத்த தூண்டாமணி விளக்கோ  
—அராரோ அரிவரோ

தேனே கரும்போ தெவிட்டாத தெள்ளமுதோ  
மானே சுரும்போ மடமயிலோ மாங்குயிலோ

தென்னாற வின்பத் தெளிவுற நெஞ்சுகுளிர்ந்  
தூன்னாற வள்ளஞ்சு மொண்குதலை நன்மொழியோ  
—அராபோர் அவிலபோர்

ஆச்சி யழவேண்டாம் அம்மா அழவேண்டாம்  
வாய்ச்சகலைப் பூம்பொழில்வாழ் மானே யழவேண்டாம்  
—அராரோ அரிவுரோ

செந்தமிழ்

மக்கள் குறைந்தனரோ மாளிகையின் சீரிலையோ  
தொக்க வளனிலையோ தொகாய் அழவேண்டாம்  
—ஆராரோ ஆரிவரோ  
பொன்னுன மாமி புழங்கி யடித்தாளோ  
மன்னு மயலார் வசைக ஞரைத்தனரோ  
—ஆராரோ ஆரிவரோ

கண்பாதி முடிமலர்க் கைவிரலை வாய்சுவைத்தே  
 ஒண்பா லமுதொழுக வுன்னி யழவேண்டாம்  
 —ஆராரோ ஆரிவரோ  
 என்னே யெழுத்தே யிசையே யிளங்குயிலே  
 கண்னே கருத்தேயெங் கண்மணியே கண்வளராய்  
 —ஆராரோ ஆரிவரோ

புன்மை யுறங்கப் புலைகொலைக டாமுறங்க  
இன்மை யுறங்கவெங்கள் ஏந்திழைழேயே கண்ணுறங்காய்  
—அராரோ அரிவோரா

சோம்ப லுறங்கவெமைச் சூழ்டிமை நாளுறங்க  
ஏம்ப லுறங்க விருவிழிகள் கண்ணுறங்காய  
—அராரோ அ

சப்பாணிப்பநுவம் (3)

சிலத் திருவே செங்கைத் தருவே  
 தெய்வத் திருவுருவே  
 தேயா வொளியே மாயா வளியே  
 சிந்தைத் தெளிதேனே  
 கோலக் குயிலே குறையா நிதியே  
 கொட்டுக சப்பாணி  
 கொஞ்சங் கிளியே வஞ்சிக் கொடியே  
 கொட்டுக சப்பாணி

அன்னையர் கொட்டத் தந்தையர் கொட்டிட  
அவையோர் கைகொட்ட  
ஆர்வலர் கொட்டப் பாவலர் கொட்டிட  
அதிபர்கள் கைகொட்டக்  
கொன்னுனை வேல்விழி மானே தேனே  
கொட்டுக் சப்பாணி  
குதலைப் பன்மொழி மதலைச் சின்மொழி  
கொட்டுக் சப்பாணி

அம்பொற் பாதக் கிண்கிணி யாடிட  
அரைஞான் மணியாட  
அருளிற் பெருகுஞ் சிறுநகை யாடிட  
வணிமணி வடமாடக்  
கொம்பிற் குயிலிற் குதலைத் தீங்கனி  
கொட்டுக் சப்பாணி  
கூழைக் குந்தள கோமள சுந்தரி  
கொட்டுக் சப்பாணி

செம்பொற் றுமரை மாமதி சேரிரு  
சேலென விழியாடச்  
சிந்தைக் கூரிருள் போயற வேமுகிழ்  
சிறுநகை யழகாடக்  
கொம்பிற் குலவிய கொடியே பிடியே  
கொட்டுக் சப்பாணி  
கூழைக் குந்தள கோமள சுந்தரி  
கொட்டுக் சப்பாணி

## வருகைப்பருவம் (4)

அனமு மினமு மறைசெய் பிடியு  
மவைகொ ணடைக ளலவுல  
கரிய வசன நடையு முரிய  
வழகு தொடையி ணடைகளும்  
இனமு மறிய நெறிக ளருஞு  
மிறைவி வருக வருகவே  
இரச மொழுகு மழுத குழுத  
விதழி வருக வருகவே

பண்ணு மிசையு மொழுகு பவள  
விதழ்கள் குதலை பறையவே  
படியிலடிகள் படிய நடைகள்  
பலவு மிடையி விடறவே  
எண்ணு மியலு மெழில்கொள் விழிக  
ளிரவி நிகர வொளிரவே  
இருகை தழுவ வருகு மருவி  
யினைவி வருக வருகவே

அரிய பெரிய பொருள்க டருவ  
ரமுது தருவ ரமர்வுற  
அழகு மலியி விடமு மருள்வ  
ரம்மை யப்ப ரிங்குளர்  
இருகை குளிர வரசி வருக  
விறைவி வருக வழிவரு  
எழிலி வருக வறிவு பெருகி  
யிலொஞர் மகிழ் வருகவே

அம்மை வருக வரசி வருக  
வறிவி வருக பிறிவிலா  
அன்பி வருக வின்பி வருக  
வாதி வருக நீதிசேர்  
இம்மை வருக மறுமை வருக  
வெழுமை வருக வருடரும்  
எங்கை வருக நங்கை வருக  
விங்கு வருக வருகவே

### அம்புவிப்பருவம் (5)

என்னிரண்டு கலையுடையாய் வெண்ணிலாவே—இவள்  
எண்ணெண்ட்டுக் கலையுடையாள் வெண்ணிலாவே  
நண்ணு மொரு மறுவுடையாய் வெண்ணிலாவே—இவள்  
நாளு மொரு மறுவுடையாள் வெண்ணிலாவே  
  
காந்தண்மலர்க் கைகவிழ்த்து வெண்ணிலாவே—உனைக்  
கண்டழைக் கிரூள்வருவாய் வெண்ணிலாவே  
ஏந்துபுகழ் ஞானவல்லி வெண்ணிலாவே—இவள்  
இன்பமுற நீவருவாய் வெண்ணிலாவே  
  
அன்னை மார்கள் தந்தை மார்கள் வெண்ணிலாவே—இங்கு  
அன்புடையோர் வந்துவிட்டார் வெண்ணிலாவே  
கன்னிவிளை யாடுதற்கு வெண்ணிலாணே—இங்குக்  
கடுகவர வேண்டுமினி வெண்ணிலாவே

### 30. தனிப்பாடல்கள்

புலவரவர்கள் காலந்தோறும் விளையாட்டாகப் பல தனிப்பாடல்கள் செய்துள்ளார். அவைகள் ஒரு தனி நாலாக வெளியிடப்படும். சிறுவர்க்கு வேண்டப்படும் ஒரு சிலவற்றை யிங்கே தருகின்றேம்.

1. புலவரின் கடைசிப்புதல்வர், சண்முக பாரதி யெனவழங்கும் வேலாயுதசுள்ளை. கி.பி. 1926-ஆம் ஆண்டில், அவர் குழந்தைப்பறுவத்தினர். அவருக்கு விளையாட்டுப்பண்டமாக மரத்திற்செய்த நாயொன்றை அவரின் சிறியதந்தையார் திருவாளர் வேலுப்பிள்ளையவர்கள் அனுப்பியிருந்தார்கள். அந்த நாயைப்பற்றிப் பாரதிக்குந் தமக்கும் உரையாடலாக வெழுதிய பாடல்களே இவை :

சீனியப்பு தந்தருளுஞ் சின்னநாய் என்னநாய்  
நானினைந்து சொல்வேன் நயந்துகேள்—ஈனுகின்ற  
தாயில்லா நாய்மேலுந் தந்தையில்லா நாயுண்ணி  
சயில்லா நாயிந்த நாய்

மன்னுபே ரண்பினுற் சீனியப்பு தந்தநாய்  
என்ன பிடிக்கும் இயம்புவாய்—தன்னுடம்பில்  
சப்பிடிக்க மாட்டாத இந்தநாய் வேறென்ன  
போய்ப்பிடிக்க மாட்டும் புகல்

உண்ணு துறுமா துருள்வால் குழைத்திரண்டு  
கண்ணுலும் பாராத காரியமென்—கண்ணேநீ  
வாழி யிதுமரநா யானால் மரமேறிக்  
கோழி பிடிக்குமோ கூறு

இல்லுவந்து காத்திட்ட வெச்சின்மிசைந் திட்டவர்மேல்  
நல்லன்பு கொண்டு நடந்தாலும்—தொல்லுலகம்  
நாயென்று நன்றியின்றிக் கூற மிக நாணியன்றே  
வாயொன்றும் பேசாத வாறு

வலித்தோடிக் கஞ்சன் மணித்தலையைக் கொய்து  
பலித்தானங் கொண்டகா பாலி—புலித்தோல்  
அரைவடுக னேறி யடிப்பானென் றஞ்சி  
உரையாடா துண்ணே துது

2. 1908-ஆம் ஆண்டிலே, சைவன் ஒருவனிடம் உணவுகொண்டபோது, புலவருடைய அங்பகலா நன்பன், மூளாய்ப்பண்டிதர் சுப்பிரமணியம் அவர்களுக்கும் புலவருக்கும் அவ்வுணவு சீரணமாகாது வயிற்றிலே பெருங்கோளாறு செய்தது. பண்டிதர், அவ்வுணவைப் பற்றியொருபாடல் ஆக்கும்படிவேண்டப் பாடப்பட்டது இது :—

வள்ளிப் பழங்கிழங்கே வாழைக்காய்ப் பச்சடியே  
கிள்ளித் தெளித்தபச்சைக் கிரையே—வெள்ளப்  
புளிக்குழம்பே கட்டரிசிப் பொங்கலே மெள்ள  
வெளிப்படுங்கள் எம்வயிற்றை விட்டு

3. 1915-ஆம் ஆண்டிலே புலவர் புதுவீட்டிற் குடி புகுந்தபோது, புலவருடைய அரும்பெறற்றுணைவரும், மாணுகரும், புலவருடைய அருமைப் பாடல்களையெல் ஸாம் பொன்போற்பேணிப் பதிப்பித்துவருகின்ற தமிழ்ப் புரவலரும் ஆகிய திருவாளர் வேலுப்பிள்ளையவர்கள் சில பொருள்களைக் கையுறையாக அனுப்பினார்கள். அவற்றை ஏற்றுமகிழ்ந்த புலவர், தந்துணைவர்க்குச் சில சிலேடைவெண்பாக்களை யெழுதி யனுப்பினார்கள். அவற்றுட் சில இவை :—

### குடம்—சடாமகுடம்

கங்கை பொருந்துதலாற் காசின்மதிக் கிறுறலால்  
பொங்கு மலர்கொண்டு பொலிதலால்—மங்கை  
இடம்போற்றுந் தில்லை யிறைவன் சடாம  
குடம்போலும் எம்பி குடம்

மதிக்கிறு-இறைவற்கு-கீற்றுச்சந்திரன் ; குடத்துக்கு-எண்ணிக்கிறியவரைகள்.  
எம்பி-என்றம்பி. மங்கை-உமாதேவி.

### கடாரம்—அண்டம்

அஞ்சி லொருபொருளா லாகி நிலவுதலால்  
விஞ்சுவெளி மேலாய் விலங்குதலால்—நெஞ்சின்  
இடமாகும் வேலா யுதவிளவல் வெற்பிற்  
கடமாகு மண்டமெனக் காண்

### தட்டம்—தவமுனி

ஒருகாலில் நிற்றலா லோங்கிலை காய்நீறு  
வருவாருக் கீழும் வழக்கால்—குருநாதன்  
இட்டமிகு வேலா யுதவிளவ லின்சிலம்பிற்  
றட்டந் தவமுனிவன் றன்

இலை-வெற்றிலை ; உணவுக்காம் இலை.

காய்-பாக்கு ; உணவுக்காங்காய்கள்.

நீறு-சண்ணும்பு, திருநீறு.

வருவார்-இல்லம்புகுவார் ; ஆச்சிரமம்புகுவார்.

குருநாதன்-சுப்பிரமணியசவாமிகள்.

என்றது, பெங்களுரிலிருந்து நவாலியூர்ப்போந்து  
புலவர்க்கும் அவர் துணைவர்க்கும் பிறர்க்கும் அருள்  
செய்து ஆட்கொண்ட திறங்கூறியவாறு. இட்டம்-  
கருணை.

### இருப்புச்சட்டி—குரு

எரியிட் டவிதரலா விட்டத்தைச் சட்டுப்  
புரிதீக்கை செய்யும் புணர்ப்பால்—பெரிய  
நயச்சட்ட டுறுகருணை நம்பிதிரு நாட்டில்  
அயச்சட்டி யாசிரிய ஞம்

அவி-அவிக்கப்பட்டது ; கடவுட்பலி.  
இட்டத்தை-இட்டபொருளை, அவாவினை.  
தீக்கை-தீத்தல் ; ஆசிரியன்செய்யும் தீட்சை.  
அயம்-இரும்பு ; நம்பி-ஆடவர் திலகம்.

## கிண்ணம்—வேசை

பவளவிதழ் வாய்வைத்துப் பானஞ் செயலால்  
தவளநிறஞ் சாருந் தகையால்—துவஞுமிடை  
வேசைக்கொப் பாகுமே வேலாயு தன்சிலம்பில்  
ஆசைக் கரபாத் திரம்

## மிளகு—வள்ளிநாயகி

குண்றிற் பிறந்து கொடியிடையுண் டாகிமுரு  
கொன்றி மலச்சிக் கொழித்தலால்—என்றும்  
அழகுவளர் வேலா யுதச்செம்மல் வெற்பில்  
மிளகுவள்ளி நாயகியென் போம்  
கொடியிடை-கொடியில் ; கொடிபோலுமிடை.  
முருகொன்றி-வாசனைகொண்டு ; முருகனை மணந்து.  
மலச்சிக்கு-மலந்தடைப்படுதல் ; ஆணவழுதலிய மலக்  
கட்டு.

## தேவிலை—வாணிகன்

கிளைகள் செறிதலாற் கிள்ளிநிறுத் தேற்றி  
வளைகடல்போ யீட்டி வரலால்--விழைவார்க்கு  
வாயிலையே மூடாத வேலாயு தன்வரையில்  
தேவிலையே செட்டியெனத் தேர்  
கிளை-சுற்றம் ; கொம்புகள்.  
விழைவார்-இரப்போர். வாயில்-வீட்டுவாயில்.

## செம்பு—கங்கை

அங்கை தனி ஒற்றலால் ஆரமுத மீதலால்  
தங்குமுடன் மாசு தவிர்த்தலாற்—சங்கரனை  
நம்பும்வே லாயுதனார் நன்னூட்டி லொப்பாகும்  
செம்பும் வரநதியுந் தேர்

அங்கையுறுதல்-உமையம்மை செங்கரத்தினின்றும் உண்டாதல் ; வேண்டுவார் கரத்திற்சேர்தல்.  
அழுதம்-தூயதன்னீர்.  
உடன்மாசு—உடலாகிய குற்றம் ; அழுகு. வரநதிகங்கை.

## 31. தாரமாய்த் தாயானீகை

புலவருக்கு 1929-ஆம் ஆண்டிலே சன்னி நோய் கண்டது. அஃது இரண்டு திங்கள்வரை நீடித்தது. அக்காலத்திலும், தொய்வு முதலிய நோயுற்ற ஏனைக் காலங்களிலும் தம்மைப் பெரிதும் பேணி நலப்படுத்தி வாராநின்ற நன்றியைப் பாராட்டும் முகமாகத் தமது வாழ்க்கைத் துணைவி திருவாட்டி சின்னம்மையின் கையைக் குறித்து எழுதியது இப்பாட்டு.

பண்டிதமணி, சி. கணபதிப்பிள்ளையவர்கள் புலவருடைய பாடல்களிலே பெரிதும் ஈடுபாடு உடையவர்கள். இக்கலிவெண்பாவைப் படித்த பண்டிதமணிக்கு வாசகியம்மையாரின் நினைப்பும், வள்ளுவரின் மனை வாழ்க்கை மாண்பும் உள்ளத்தில் விம்பிக்கச் ‘சின்னம் மையின் கை இத்தனையுஞ் செய்யக் கண்ணயரா திருக்க வேண்டுமன்றே ? அதற்குமன்றே கவிவேண்டும் ! ‘ பின் ரூங்கி முன்னெழுஉம் ’ வாசகிக்கு இத்தனை கடமை யில்லையே ! ’ என்ற பொருளமைத்துப் பாடிப் புலவருக்கனுப்பினார்கள். அப்பாடல் இது :—

### வெண்பா

பின்றாங்கி முன்னெழுஉம் பெற்றியரைத் தார்தேவர் உன்றுரத் துக்குறக்க முன்குகொலோ—குன்றுமே தண்ணென் தமிழ்ப்புலவோய் தாயானீள் கையிருக்கக் கண்ணுக்கே வேண்டுங் கவி.

இதனைப் படித்து உவகைபூத்த புலவர், பின்னையவர் களுக்கு வாழ்த்தும் விடையுமாகப் பின்வரும் பாட்டுக் களை விடுத்தார்.

### அகவல்

அண்டர்கள் விழையு மழுதினு மினிக்குந் தண்டமி முனர்ந்த பண்டித மணியே ! இலக்கியக் கலைக்கடன் முழுகி நிலைப்படு நால்வகைச் செஞ்சொல் வால்வளை யீன்ற மாமணிக் குவைகள் வாரித் தூநகை இன்புடன் கேட்குந ரன்பொடு மகிழுத் தூக்கிவிலை யுரைக்கும் வாக்கினில் வல்லோய் எல்லாம் வல்ல இறையை னருளாற் பல்லாண்டு வாழ்வும் உடனலைப் பாடும் எண்ணிய வெய்தலும் ஞானமுங் கல்வியும் திருவுஞ் சிறப்பு மருவியெஞ் ஞான்றும் ஐம்முக னருளிய கைம்முகன் றெய்வைப் பெரும்பெயர் கொண்ட வரும்புகழ்க் குரிசில் !! கைக்கவி யிருக்கக் கட்கவி வேண்டிய அற்புத நுண்மதிப் பொற்புயர் செல்வ !! வாழிய பெரும நீயே ஆழிகு முலகி லடைவன வடைந்தே.

### வெண்பா

துண்பிற் சுடர்முத்தந் தூக்கலாற் றேண்டுசெயும் அன்பி விரவு மலர் தலால்—நண்பகேள் விண்ணுக்கும் விண்ணவர்க்கு மொக்குமென வேறுறைப் பேன் கண்ணுக்கு வேண்டுங் கவி.

மாங்கன்று வேவன்று வாளன்று கோலன்று மீனன் றெனவுரைத்தல் விட்டுரைப்பேன்—ஊறென்று நன்மைக் கலர்ந்து நலிவிற்குக் கூம்பியிடர்ப் புன்மைக்கு முத்துதிர்க்கும் பூ.

உள்ளத்துணர்வு அழகியதோர் வடிவமுற்றுக் கற்போரையும் உணர்ச்சிவயப்படுத்துமாயின், அதுவே பாடடெனப்படும். புலவரும் பண்டிதரும் ஆக்கிய மேலைப்பாடல்கள் அத்திறத்தனவாம். இவர்தம் வித்தக்கத்தொடர்பு சங்ககாலத்துக் கபிலபரணர் தம் முறவினை நினைவுட்டுகின்றது. ‘பாம்பறியும் பாம்பின் கால்’.

### கலிவெண்பா

சீராரு மன்றற் றிருநாளிற் செந்தியை  
நேராகச் சூழ்ந்துவரு நேரத்தி—லாராநல்  
லன்புடனே என்கை விரலோ டஜையவந்த  
பொன்புணியுஞ் செல்வப் புதுமலர்க்கை—யின்புடனே  
ஆக்கும் புதுக்கலத்தி லானநறஞ்சு சோற்றையயந்நாடு  
கூக்கிப் படைத்த சுடர் ததொடிக்கை—நாக்குளிர்  
உண்டமிச்சி லெச்சிவென வன்னாது தெள்ளமுதாய்க்  
கொண்டுபிசைந் துண்ணக் குழைக்குங்கை—அண்டிவரும்  
ஆண்டெட்டமுழுன் றின்றுவரை யன்புநிலை மாருமல்  
வேண்டுவவெ லாம்புரியு மென்மலர்க்கை—மூண்டுவரும்  
பண்டைப் பழவினையாற் பாயோ டெணக்கிடத்திக்  
கொண்டுவருத் துங்கொடுநோய் கூடுங்கால்—உண்டாகுஞ்  
சர்த்திக்கு நெஞ்சைத் தடவுங்கை சர்த்தியின்மேற்  
சுத்திக்கு வெண்மணலைத் தூவுங்கை—சுத்திசெய  
வெந்நீரைக் கொண்டு கழுவுங்கை விட்டுமிழ்ந்த  
அந்நீரை யப்பா லகற்றுங்கை—பின்னீர  
மாற்றுங்கை மாற்றி வருங்களைப்புத் தீரவங்கே  
ஆற்றுஞ்சு சிவிறிகொண்டே யாற்றுங்கை யாற்றியபின்  
தூசு துடைக்குங்கை தூப மெடுக்குங்கை  
தேசுதிகழ் நீறுநுதற் றீட்டுங்கை—யாசையுடன்  
பக்கத் திருந்து பழந்துணியி ஞெலாற்றித்  
தொக்க வியர்வை துடைக்குங்கை—மிக்க

குடலீச் சுருட்டிக் குமட்டிப் புரட்டி  
யுடலை வருத்தும்வளி யுற்றுல்—உடலடையும்  
பொல்லாத துண்பத்தைப் போக்கவெகு புத்தியுடன்  
மெல்லமெல்ல வேதடவும் வித்தகக்கை—யல்லன்மிகச்  
சீழுஞ்செந் நீரு மலமுஞ் சிறுநீரும்  
நாளொன்றுக் குப்பலவாய் நண்ணுங்கா—லாளொன்று  
வாராமல் வாசல் வழியடைத்து மற்றென்னேச்  
சோராமற் றாக்கியிருத்துங்கை—நேரா  
யோருவர் துணையின்றி யொழித்தமல நெஞ்சில்  
அருவருப்பி லாதகற்று மங்கை—அருகுளைந்து  
நாளி வலிக்குதென்றால் நாடியுரு விப்பிடத்து  
வேரித் தயிலமிடு மெல்லியகை—சேரிலையான்  
கூட்டுகின்ற வேம்பின் குழைக்குஞ்சத் தாலகல  
வோட்டுகின்ற காந்தண்மல ரொண்டொடிக்கை—  
ஊட்டுகின்ற  
காய்ந்த குளிகையெல்லாங் காலந் தொறுமுரைத்துத்  
தேயந்த விரலுடைய செம்பொற்கை—யாய்ந்தளவு  
மேன்மறந்து போகாது மிக்க கருத்துடனே  
பால்கறந்து காய்ச்சிப் பருக்குங்கை—சீலையழுக்  
கானவைக ளெல்லா மலம்பியிடத் துப்பிழிந்து  
வான வெயின்முகத்து வைக்குங்கை—யானபின்பு  
சுத்தப் படுத்தித் துடைத்துதறி நான்படுக்கு  
மெத்தைத்தட்டிக் கெர்ட்டி விரிக்குங்கை—யத்தருணம்  
வந்த வறவினர்க்கு மற்றவர்க்குந் தாம்பூலந்  
தந்துதவத் தட்ட மெடுக்குங்கை—வந்தோர்  
மருவாத சொல்லி மனங்கலக்கும் வேலை  
குருநாத னுண்டென்று கூறி—யுருகிவருங்  
கண்ணீர் துடைக்குங்கை கந்தவனத் தான்மருந்தை  
யுண்ணீர்மை யோடுமெனக் கூட்டுங்கை—யொண்ணுதலை  
நீவுங்கை நீவி நிறைநீறும் பொட்டுமிட  
மேவுங்கை வண்ண விரைமலர்க்கை—தாவிலாப்

பத்தியங்கள் வைக்குங்கை பாங்கா யருத்துங்கை  
எத்திசையும் பான்மருந்துக் கேற்குங்கை—குத்தி  
யரிசி புடைக்குங்கை யாக்குங்கை மாலை  
யுரிசியுள் கூழா யுதவி—வரிசையுடன்  
வன்னப் பலாவிலையில் வார் த்துப் பருக்குங்கை  
அன்னம் பசித்தோர்க் களிக்குங்கை—யின்னு மின்னும்  
எந்தன் பணியன்றி யெந்தைபணி யும்புரியச்  
சிந்தை யுவந்து செலுத்துங்கை—வந்துபுகு  
நோயா ளருக்கு நுவலுபணி யெப்போதும்  
தேயாத வன்பினுடன் செய்யுங்கை—நேயமுடன்  
வந்த குருநாதன் மண்டபத்தைக் கூட்டுங்கை  
சந்தம் படமெழுகுந் தாமரைக்கை—கந்தமலர்  
கொய்யுங்கை தட்டத்திற் கொண்டுபோய்ப் பூசனைகள்  
செய்யுங்கை செய்யா ஞறையுங்கை—நெய்விளக்கை  
ஏற்றுங்கை யெந்த னிருங்கவலை யைத்தடவி  
மாற்றுங்கை மாறிலா மாமழைக்கை—சாற்றுமிலை  
வாங்கி யிடித்து வடித்தெண் பதுநாழி  
ஆங்குமருத் தெண்ணென்க் கருப்புங்கை—பாங்காக  
ஊறுகாய் போடுங்கை யோதுவட கம்புரிகை  
வேறுகாய் வர்க்கங்கள் வெட்டுங்கை—மாறியபின்  
எண்ணெய்தலைக் கேற்றுங்கை யேற்றிச்சிகைக் காய்  
கொண்டு  
வெந்தீர் முழுக்காட்டு மேதகுகை—பின்னீரம்  
போக்குங்கை குஞ்சிப் புரிபிரித்துக் கொண்டசிக்கு  
நீக்குங்கை யெல்லா நிறைசெங்கை—மேக்குயருஞ்  
சங்கக் குறியுடைய தாமரைக்கை யெந்நாளும்  
பங்கப் படாதுயரும் பாக்கியக்கை—தங்கக்கை  
வாரமா யெம்மை வளர்க்கவருஞ் சின்னம்மை  
தாரமாய்த் தாயானாள் கை

## 32. நாவலர்பெருமான்

ஆறுமுகநாவலர், யாழ்ப்பாணத்து நல்லாரிலே, கார்  
காத்த வேளாளர் குலத்திலே ஞானப்பிரகர்சர் மரபிலே  
கி.பி. 1822-ஆம் ஆண்டிலே பிறந்து, கல்வி கேள்வி  
களிலே தமக்கு ஒப்பாரும் மிக்காருமின்றி விளங்கி,  
யாழ்ப்பாணத்திலும் தென்னிந்தியாவிலும் வைதுக  
சைவத் திருநெறியைப் பண்டுபோல நிலைநாட்டி, விழுமிய  
உரைநடை. யிலக்கியங்களாற் செந்தமிழ் மொழியை  
வளம்படுத்தி, நெட்டிகப் பிரமசாரியாயிருந்து சிவபத  
மெய்தியவர். நாவலர் பெருமானுடைய மெய்ப் புலமை  
யிலும் சைவாசாரத்திலும் புலவருக்கு எல்லை கடந்த  
பற்றுண்டு. அதனால், அவர் மேலதாகப் பல்வேறு வணக்க  
கச் செய்யுள்கள் எழுதிக் காலந்தோறும் வெளியிட்டார்  
கள். அவற்றுள் இப்பண்ணிரண்டுமே இப்போது கிடைத்  
தலை.

திருவளர் தெய்வத் தமிழ்வள நாடு  
செய்த தவப்பயனே !

செந்தமிழ் மக்கள் புந்தியி னிக்குந்  
தெள்ளாமு தேதேனே !

வரமருள் சைவத் திருநெறி யுய்ய  
வந்தருள் தேசிகனே

வாடிய பழைய தமிழ்மொழி தழைய  
மழைபொழி கலைமுகிலே

பரமத் திமிரக் குரைகடல் சுவறப்  
பருகிடு தவமுனியே

பரனருள் நீறுஞ் சிவமொழி வீறும்  
பரவிட வருள்குருவே

அருவளர் மதுரத் தமிழுரை நடைசெய்  
ஜயா அடிபோற்றி

ஆறுமுகப் பெரு நாவலனுமத்  
தரசே யடிபோற்றி

(1)

தருமறை முறையுஞ்ச சிவமத நெறியுந்  
 தாய்மொழி யும்வேருய்த்  
 தவவழி மாறிப் பவவழி மீறித்  
 தலைதடு மாறுங்கால்  
 இருவரு முனரா வொருவன தருளால்  
 யாழ்ப்பா ணந்தழைய  
 இகபர முதவுந் திருநலை யூரில்  
 எழுதரு சூரியனே !  
 பரவரு பிரமச் சரியநன் னிலையிற்  
 பயிற்று சீரியனே  
 பலபல தமிழ்நூல் பிழையற வுலகம்  
 பயனுற வருள்குரவா !  
 அருவளர் மதுரத் தமிழரை நடைசெய்  
 ஜயா அடிபோற்றி  
 ஆறுமுகப் பெரு நாவல ஞமத்  
 தரசே அடிபோற்றி

(2)

வஞ்ச மனத்தர்க் கஞ்சா வூரனும்  
 மாரு மனநிலையும்  
 வைதிக சைவ நன்னெறி தழைய  
 வைத் திடு பேரன்பும்  
 செஞ்சொ. வரங்கின் மஞ்சின் முழங்கிச்  
 சேரா ருளங்கூர்க்  
 செப்பிடு மதுரச் சற்பிரச சங்கத்  
 திப்பிய நாவலமும்  
 விஞ்ச மதிப்பும் நெஞ்சி னினக்கின்  
 வேறெவ ருக்குண்டோ  
 மேவல ருட்குந் தூய்மை யொழுக்கம்  
 மேவிய பாவலனே  
 அஞ்ச வளர்த்துச் செஞ்சொல் வளர்த்த  
 ஜயா அடிபோற்றி  
 ஆறு முகப்பெரு நாவல ஞமத்  
 தரசே அடிபோற்றி

(3)

மந்திர ஞானப் புண்டர நீறு  
 மருவிய திருநுதலும்  
 மாசறு கண்ணின் மணியணி வடமும்  
 மலர்தரு மதிமுகமும்  
 தந்திர மெய்ந்தால் வந்துறை கரமும்  
 தற்பர னருள்நாமந்  
 தருமறை யோதுந் திருமணி வாயுந்  
 தவசிவ வழகொழுகுஞ்  
 சுந்தர வடிவங் கண்டுள மகிழுந்  
 தூய வரந்தருவாய்  
 சொற்பயில் கழகம் பற்பல நிறுவந்  
 தொண்டர்க ளனுக்கலா  
 அந்தமில் பெருமைக் கந்தபுராணத்  
 தன்பா வடிபோற்றி :  
 ஆறுமுகப் பெரு நாவல ஞமத்  
 தரசே யடிபோற்றி

(4)

சொற்பெறு கடவுண் மெய்ப்பொரு ளன்பார்  
 சுத்தப் பொய்யெயன்பார்  
 துயருறு முயிரே பரசிவ மென்பார்  
 தொன்மைகள் பிழையெயன்பார்  
 நற்றமி மிகழ்வா ராரிய மிகழ்வார்  
 நல்லருண் மருளென்பார்  
 நலமிகு தொண்ட ரவரிலு முண்டே  
 நவையென வசைபுகல்வார்  
 பற்பல விதமாய் மற்பொரு கின்றூர்  
 பாரிலுள் ளோர்க்கெளைாம்  
 பவமற விருமைப் பயனுற வொருநற்  
 பாதை தெரித்தருஞும்  
 அற்புத மதுரச் சொற்பயில் வதவும்  
 ஜயா அடிபோற்றி  
 ஆறு முகப்பெரு நாவல ஞமத்  
 தரசே அடிபோற்றி

(5)

## வேறு

தெண்ணிலவு மலர்ந்தசடைச் சிவபெருமா  
னருள்சைவச் சேவல் கூவ  
எண்ணிலவு பரசமய விருள்விடிய  
நீற்றினெனிலி யெங்கு மேவப்  
பண்ணிலவு முத்தமிழ்ப்பங் கயமலர  
வைந்தெழுத்துப் பணில மார்ப்ப  
மண்ணிலவு நல்லைவரு நாவலனஞ்  
செழுஞ்சுட்டரை வணக்கச் செய்வாம் (6)

சீர்செய்த வாகமநூற் சிவநெறிசெய்  
தவப்பயனுந் திருவார் நல்லை  
ஊர்செய்த தவப்பயனு மொண்டமிழ்செய்  
தவப்பயனு மோத வேலிப்  
பார்செய்த தவப்பயனு மொன்றுகி  
நல்லறிஞர் பரவி யேத்தும்  
பேர்செய்த நாவலனை யவதரித்த  
தெனும்பெருமை பேணி வாழ்வாம் (7)

அன்னநடை பிடியினடை யழகுநடை  
யல்லவென வகற்றி யந்நாட்  
பன்னுமுது புலவரிடஞ் செய்யுண்டை  
பயின்றதமிழ்ப் பாவை யாட்கு  
வன்னநடை வழங்குநடை வசனநடை  
யெனப்பயிற்றி வைத்த வாசான்  
மன்னுமருள் நாவலன்றன் னழியாநல்  
லொழுக்கநடை வாழி வாழி (8)

சீர்தட்டும் புறச்சமயஞ் சேர்ந்தார்க  
ளமுக்காறு செற்ற முள்ளோர்  
ஆர்தட்டிப் பேசிடினு மொருசிறிது  
மஞ்சாது முகில்போ லார்த்து  
நேர்தட்டி விடையிறுத்துச் சபைநடுவே  
யரியேறு நிகர்ப்ப நின்று  
மார்தட்டிப் பிரசங்க மழைபொழிய  
நாவலன்றுள் வாழி வாழி (9)

மண்ணினைற் பெண்ணினைற் பொன்னினைல்  
வருகின்ற மாசு மூன்றுட்  
பெண்ணினைல் வருமாசு பெருகவருள்  
புரிவேணிற் பெம்மான் றன்னை  
வெண்ணிலா மலர்ந்தகொன்றை வேணியான்  
முன்னுளில் வென்ற வாறு  
கண்ணினை லன்றியுள்ளக் கருத்தினைல்  
வென்றவன்றுட் கமலம் வாழி (10)

பார்மதித்த செந்தமிழ்றுா லேகுகளை  
யாராய்ந்து பதிப்பித் தோர்கள்  
ஆர்பதிப்பித் தாலுமங்கே பிழைநுழைத  
லுண்டாகு மலைக் கிளிச்  
சீர்பதித்த நற்பதிப்பு நாவலர்தம்  
பதிப்பென்று செப்பு மேன்மைப்  
பேர்பதித்த பெருங்கல்விச் செல்வனிரு  
சேவடிகள் பெரிதும் வாழி (11)

தன்னவரும் பிறருமென்று சாராமே  
நடுவுநிலை சார்ந்து நின்றே  
அன்னவர்கள் வழுவியலை யஞ்சாது  
வெளிப்படுத்தி யறிவை யூட்டு  
முன்னவனே தமிழ்மக்கள் முதுநிதியே  
கற்பகமே முடியாக் கல்வி  
மன்னவனே யெனவாழ்த்த வந்துதித்த  
நாவலன்றுள் வாழி வாழி (12)

## முற்றும்

## திருச்சிற்றம்பலம்